

# INDRA MOHANA.

(AN ORIGINAL TAMIL DRAMA)

BY

V. M. GODHA NAYAKI

(Mrs. V. M. PARTHASARATHY IYENGAR)

*With an Introduction*

BY

Mr. T. RAGHAVACHARIAR

EDITOR:—"DINAKARAN"

*And Author of*

"Sri Raja Rajeswari Malai", "Thirumal Venba",  
"Vimalai Charitram", "Nigandu Rathnakaram",  
"Pathartha Panchaguna Manjari".

PUBLISHED BY

THIRIPURASUNDARI & Co.,

TRIPPLICANE.

1925.

[Price As. 8

D-, 2MKM, I

M25

181826



ஸ்ரீராமஜயம்.

# இந்திரமோஹன்.

ஓரு கற்பனை நாடகம்.

இது  
வெ. மு. பார்த்தசாரதி ஐயங்கார  
பார்யையான்

12 FEB 1925

ஸ்ரீமதி கோதை நாயகியால்  
எழுதப்பட்டு,

திருவல்லிக்கேணி  
ஹிந்து வை ஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதரும்  
“தினகரன்” பத்திரிகாசிரியருமான  
திரு. ராகவாசாரியரால்  
இயற்றப்பட்ட முகவுரையுடன் கூடியது.

திரிபுரசுந்தரி அண்டு கம்பெனியாரால்  
பிரசரிக்கப்பட்டது.

1925.

PRINTED AT THE  
**NOBLE PRESS,**  
TRIPPLICANE, MADRAS.

ALL RIGHTS RELATING TO  
THIS BOOK WHOLLY BELONG  
TO

**V. M. Parthasarathy Iyengar,**  
26. Car Street, Triplicane.



## கலைமகள் துதி.

சந்திரமுகத்து நங்காய்! தமியன்னின் தொண்டன் செய்த  
இந்திர மோகனுவென் றியம்புமிங் நூலைக் காக்க  
வந்திருங் தெனதகத்தின் மருவியே யபய மின்று  
தந்திட வருள்வாய் நாரும் சதுமுகன் நாவி அவள்ளோய்!

## நாடக பாத்திரங்கள்.

பத்மநாபர்	பத்மபுரியின் மன்னன்
இந்திர வீர னென்று பெ யர் படைத்த அரவிந்தன்	பத்மநாபரின் புதல்வன் (கதாநாயகன்)
குணசேனன்	சந்திரபுரியின் மன்னன்
கலிங்கன்	கலிங்கநாட்டின் மன்னன்
சரசன்	கலிங்கநாட்டின் பிரதானி பிறகு அதன் மன்னன்
ஜபசீலன்	பத்மபுரியின் பிரதானி
சாணக்கியன்	சாருவதேசத்து இளவரசன்
விதூஷகன்	சந்திரபுரி அரண்மனை விகடன்
அமாவாசை டமாரசிங்கம்	கள்ளர்கள்
தேவகி	பத்மநாபரின் மனைவி
மோஹனு	குணசேனனின் புதல்வி (கதாநாயகி)
சாகரீகா	மோஹனுவின் உயிர்த்தோழி
சித்திராங்கி	குணசேனனின் இளைய மனைவி
தரங்கவதி	சித்திராங்கியின் தோழி
நீலா	தேவகியின் தாதிகள்
விலா	கள்ளன் மனைவி
பிடாரி	

பாம்புப் பிடாரன், போர்வீரர்கள், வேலையாட்கள், நித்யாநந்த யோகிகள், ஜீவனன், வீடுபார்த்தான் முதலாயினார்.

கதை நிகழுமிடம்.

சந்திரபுரியிலும், பத்மபுரியிலும் கலிங்கநாட்டிலும்  
அவற்றைச்சார்ந்த வனத்திலும்.

## ஒரு விண்ணப்பம்.

தற்காலத்தில் தமிழுக்கில் உலாவிவரும் சில நாடகங்களைக் கண்ணுற்றபோது ஒரு கற்பனைக்கதையை நாடகரூபமாகப் பாட்டுக்களுடன் எழுத வேண்டுமென்ற அவர் எனக்குண் டாயது. “ஆசை வெட்க மறியாது” என்கிறபடி ஆசை என்னைத் தூண்டிற்றேயல்லாமல் நாடக லக்ஷணங்களைக் கசடறக்கற்று எழுதவில்லை. எட்டு மிரண்டுமறியாப் பேதை எழுதியிருப்பதில் அளவற்ற பிழைகளிருக்கு மென்பதில் சற் றேனும் ஜயமில்லை. தமிழ்ப் பண்டிதர்கள் இயற்றியுள்ள நாடகங்களைப்படித்தவர்க்கு இது ஒரு பொருட்டாய்த்தோன்றுது, புவிமுன் பூஜை தன் சாமர்த்தியத்தைக் காட்டுவது போலவும், கரிமுன் நரி நிற்பது போலவுமிருக்கும். ஆயினும், பெற்றேர் தம் குழந்தையானது பலகையின் மேல் கோணலாகக் கிறுக் கிணது ஓர் எழுத்துப்போல் தோன்றினால் அதை “ஆ! ம் குழந்தை எழுதுகிறேனே”என்று சந்தோஷிப்பது போல நான் எத்தனை பிழைகளுடன் எழுதியிருந்தாலும், கரும்பின் ரசத்தை யுட்கொண்டு திப்பியை விலக்குவதுபோலவும், அன்னமானது பாவில் கெலங்குள்ள நீரை விலக்கிவிட்டுப் பாலை மாத்திரம் பருகுவது போலவும், அப்பிழைகளை நீக்கிவிட்டுச் சிறு பான்மை நல்லதை எடுத்துக்கொண்டு, குழந்தைகட்டு மேன்மேலும் வித்தை கற்றுக்கொடுப்பதுபோல் இதிலுள்ள பிழைகளை எனக்கு எடுத்துரைத்து அடுத்த பதிப்பில் சரியா யெழுதுவதற் கனுகூலமாகும்படி செய்யவேண்டுகிறேன்.

இதை ஒரு பொருட்டாக வெண்ணி ஆதியோடந்தமாய்ப் பார்வையிட்டு உதவிய பெரியோர்களுக்கு என்முழுமனதுடன் தண்டம் சமர்ப்பிக்கிறேன்.

இதைப்பல வேலைகளுக்கு நடவில் அச்சிட்டுப் பதிப் பெற்றுத்தவிப் திரிபுரசுந்தரி அண்டு கம்பேணியாருக்கு நன்றி பாராட்டக்கடவேன்.

வை. மு. கோதை நாயகி.

---

இங்காடகத்தை நடிக்க விரும்புவோரும், இதனது சீர் திருத்த விஷயமான அபிப்பிராயங்களைத் தேரிலிக்க விரும்பு வோரும் இதனது உரிமைகள் யாவற்றையும் பேற்ற ஸ்ரீ. உ. வே. வை. மு. பார்த்தசாரதி ஐயங்காரிடத்தில் (26. தேஷி தெரு, திருவல்லிக்கேணி) அறிவித்துக்கோள்ளவும்.

D-17442  
MAY

## முகவுரை •

---

“இந்திர மோஹன்” என்னும் இங்காடகநால், பெரும்பாலும் தனக்குரிய அங்கங்களுள் குறைபாடின்றி விளங்கியுள்ளது. இதனுள் சோகரஸம் அங்கியாகவும் மற்றையரசங்கள் ஆங்காங்கு அங்கங்களாகவும் வந்துள்ளன. பிற நாடுகளிலோப்போலச் சிருங்கார சலத்தை, ஆபாஸமாகக் காண்சியாது கம்பீரமாகக் காட்டுங் தன்மைவாய்ந்த இந்நாவில் பற்பல இடங்களில் இசைநூலுக் கேற்ப வர்ணதாள மெட்டுக்களடங்கிய பாடல்கள் படிப்பவர்க்கு மிக்க ஊக்கத்தை யுண்டாக்குங் திறமை பெற்றுத் திகழ்ந்துள்ளன.

இங்காடகநாலிற் குறப்படுங் கதையின் தேர்ந்தபொருள்:- சந்திரபுரி அரசனது மகளாகிய மோஹனை வென்பாள் தனது சிற்றன்னையாலும், அவளது காதல் வலையிற் சிக்குண்டுமூன்ற தனது தங்கதயாலும் பலவிதமாகப் பிடிக்கப்பட்டுப் பின்பு அவர்களால் தனக்குத்தகாத ஒருவளை மணக்க நேரிட்ட போது, அதனை வெறுத்துவிட்டு உயிர்விடக்கருதி வனம் சென்று அங்குத் தன்னால் முன்னமே காதலிக்கப் பெற்ற பத்மபுரி யரசகுமாரனைத் தற்செயலாகச் சந்தித்தாள். பின்னர் அவனும் இவளை யடைந்து தனது கஷ்டங்கள்யாவும் நீங்கப்பெற்று உயிரிழக்க நேர்ந்த தனது தாய்தந்தையரையும் காத்து ராஜ்யத்தை யடைந்து சுகமுற வாழ்ந்தானென்பது.

நாடக வியலுக்குத் தக்கபடி இந்நால் பாத்திரங்கள் பாவும் தக்கவாறு அமையப்பெற்று மணிகளின் குணமறிந்த தொழிலாளியால் ஆக்கப்பட்டு விளங்கும் அணியைப்

போன்று விளங்கியுள்ளது. ஆனால், நாடக பிஜத்தைக் குறிக்கும் முதலங்கத்தில் நாயக நாயகியரின் ஒருவர்க்கொருவருள்ள அன்பு குறிக்கப்படாது நாயகியின் அன்பொன்றுமே குறிக்கப்பட்டிருப்பது, தமிழ் இலக்கணத்துக்கு மாறுபடி ஆம், வடநூன் முறைப்படி அமைந்து கிடப்பது குற்றத் தின்பாற்படாது. பின்னும் வடநூலில் உஷாபரிணையத்தில் முதலில் அநிருத்தனிடத்துக் காதல் கொண்ட உஷாயின் சரிதம் ஈண்டு நினைக்கற்பாலது.

இந்நூலில், சிற்றன்னை தன் சக்களத்திப் பெண்மீது காட்டிய கொடுமை, பெரும்பாலும் மாதர்கள் தமது கருத்திற் கிணங்க ஆடவரை வசப்படுத்துக் கொண்டு, ஆடவர் அவர் வயப்பட்டு மயங்கிமலைதல் முதலியவை தெளிவாக விளக்கப் பட்டுள்ளன.

இந்நூலாசிரியர், ஸேலா. கோதைநாயகி யென்பார், பெண்பாலாராதவின் பெண்களுக்குரியகுணம், செயல்முதலியவற்றைத் தெளிவாக எடுத்துக் கூறும் நுண்ணறிவு இவர்க்கு இயல்பாகவே யமைந்துள்ளது என்பது கூறும்போல் விளங்கும். இவர் சங்கீத நூலில் தெளிவாகப் பயின்றுள்ளார் என்பது முன் னமே காட்டப்பட்டுள்ளது.

இது பண்டைக் காலத்து நாடகநூல்கள் போலாது தற்காலத்திற் கேற்ப நேரில்கண்டறிந்து களிப்படையும் வண்ணம் திருசியறூலாக இயற்றப் பட்டமையால் நாடக அரங்கில் ஏறும் சிறப்புடைத்தே.

பெண்கல்வி கூடாதென்பாரும், அதனினும் உயர்தரக்கல்வி தகாது என்பாரும் இந்தப் பெண்மணியின் நாடக நூலைப் படித்தறிந்தால் நெடுங்காலமாகத் தக்க சிகைஷ்வாய்ந்த ஆடவர் இயற்றும் நால்களினும், சிறிது காலத்திலும் தக்க

கல்விப்பயிற்சி யில்லாத பெண்மணிகளியற்றும் நூல்களே சிறப்புடையன என்பதைத் தாமே யுணர்ந்து கொள்வாராக.

மேற்கூறிய காரணங்களால் இத்தகைய நூலியற்றுங் தொழிலில் பெண்மணிகள் ஊக்கத்தோடு புகுவது, நமது நாடு முன்னேற்றத்தை யடைவதற்கு ஏதுவாம் என்பதில் ஜிய மில்லை.

ஆதலின், அருந் தமிழுணர்த அறிவாளரும், மற்றமுள் கோரும் இந்தூலாசிரியரை ஊக்கங்கொண்டு வேறு நூல்களையும் இயற்றுமாறு உற்சாகப்படுத்துவார்களென்று கப்பு கிடேன்.

இங்ஙனம்,  
திரு. ராகவாசாரியர்  
தலைமைத் தமிழ்ப் பண்டிதர்,  
ஹிந்து வை ஸ்கூல்,  
“ தினகரன் ” பத்திரிகாசிரியர்,  
திருவல்லிக்கேணி.

சிக்கிரத்தில் வெளிவரும் !

சிக்கிரத்தில் வெளிவரும் !!

இந்திர மோஹஞாவின் நூலாசிரியரால் இயற்றப்பட்ட

## வை தெ ஹி

அல்லது

வர்ம விலாசத்தின் மர்மம்.

ஏரு கற்பித அற்புத துப்பறியும் நாவல்.

இதைப்படிக்க ஆரம்பித்தவர் முடிக்கும்வரை

ஊனுரக்கத்தை விரும்பார்.

## Select Opinions.

Mr .M. C. Satakopa Chariar, Retired Sanskrit Pandit,  
West Chitra Street, Srirangam:—

Srimathi V. M. Godhanayaki has indeed done an inestimable and immense service to our Tamil-knowing populace by her recent publication of a remarkable dramatic booklet called "INDRAMOHANA" in Tamil. Its style and diction and choice of expressions are simple and attractive. The plot of the Drama bears close resemblance to those of our famous Sanskrit Dramas such as "Malatimadhava", "Mallikamaruta", "Mricchakatika", and some others, while to a certain extent it resembles also that of some of Shakespear's Dramas. There is a close resemblance between the hero and the heroine and other minor characters in this Drama and the heroes and heroines and other minor characters in many of our famous Sanskrit Dramas such as "Malatimadhava" "Mallikamaruta", "Mricchakatika" and others. Chanakya in this Drama bears a close resemblance to Sakara in "Mricchakatika" in as much as both of the above are represented as a strange mixture of pride, folly and vanity, and they both exhibit lightness of frivolity of spirit, vain glory, constant references to their high connections and in their voluptuous, incoherent, vulgar and nonsensical expressions of words and in cruelty even to destroy the heroines when they refuse to accept them as their husbands.

The chieftain of Robbers Damarasing in the work under review reminds our readers of the Robber chieftain Mayandi Thevan in the Tamil Novel "Kalingaroyankottai" in several respects such as in committing daring and atrocious crimes and in using slang and vulgar expressions yet very faithful to help even at the risk of life, those who make ample rewards for their pains.

One remarkable feature of this nice little Drama is that it abounds in various melodious songs of music full of rhyme in some places, and quite colloquial at other places, and full of humourous expressions some where and replete with praises of God that infuse piety and religious devotion and chastity and unwavering fidelity to husband. Such a beautiful and very useful work written in the most simple and elegant style especially when it comes forth from the pen of one of the delicate sex cannot fail to develop and uplift the good feelings of her sister-ladies in this Tamil-speaking part of our country. I wish all success to her.

---

Mr. T. K. Satakopacharya.

Manager, Office of the Registrar of Books, Madras.

I have read through this book, if not in full, halting upon all the interesting situations in it; and I am satisfied that its plot and style are graceful. With my own pre-disposition to music—music, in particular of a self-poised mellifluous type as distinct from a host of several others brimming with pedantry—I warmly appreciate the skilfully

composed songs interspersed, set to popular tunes. The sentiment of pathos running through the whole of this drama strikes me as peculiarly happy in its choice ; and no less striking it is to find love in all its debasing aspects carefully eliminated. I doubt not that staging plays like this will assuredly benefit our society which is saturated with many an exciting aimless pre-occupation. The publication well deserves to be encouraged as a commendable attempt at dramatisation reflecting credit upon its composer.

Mr. T. Rangacharya, Tamil Pandit,

Government Oriental Manuscripts Library, Madras.

சௌபாக்கியவதி வை. மு. கோதைநாயகி யென்னும் மாதரசியற்றிய இந்திரமோஹன வென்னும் நாடகநூலைக் கண்ணுற்றேன். இது சொல்லழகும், பொருளழகும் குன்றுது தெள்ளிய வினிய தமிழ்நடையினை யுடையதாய், கதா பாகம் வெகுநன்றுக் வகையைப்பெற்று, சோகரஸப் பிரதான மாகவுள்ளது. இது, இடையிடையே இசைநான் முறைப்படி இன்றியமையாத பல இனியபாடல்களும் பொருந்தப் பெற்றிருத்தலின் படிப்பவர் மனத்தைக் கவருந்தன்மைத் தென்பதிற் சிறிது மையமின்று. இதைப் படிப்போர்க்கு, இந்தாலாசிரியர்க்குள் இயற்கையறிவு, கல்வி, தெய்வபக்தி, ஊக்கம், ஒழுக்கம் முதலிய நற்குணங்கள் விளங்காமலிரா. இத்தகைய பெண்மணிகள் இங்ஙனம் நூல்களையியற்றிப் பரவுச் செய்யின் உலகு இன்புறவது திண்ணமாதலின், ஏனையோர் உரியவாறு உதவி புரிவது நலம்.

கோ. சுதார்சனாரியர், தமிழ்ப் பண்டிதர்,  
இசர்ஸ் காலேஜ், செதாப்பேட்டை.

“இந்திரமோஹன” என்னும் இந்தாலீ இயற்றியவர் கோதைநாயகி என்பவர். இந்தால் சீரிய நீதிகளைக் கொண்டு தெள்ளிய நடையில் ஹாஸ்ய ரஸம், சோக ரஸம் முதலிய ரஸங்களுடன் நடிப்பதற்கு யோக்கியமாயும், ஆண் பெண் ஆகிய இருபாலாரும் எளிதிற் கற்றணரலாம்பழியும் நன்கு எழுதப்பட்டுள்ளது. இடையிடையே காணப்பட்டுள்ள செய் யுட்களும் கீர்த்தனங்களும் கண்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேட்டார்தம் உள்ளம் உருக்குவனவாய் உள்ளன. இந்நாடகம் சிறுவர் சிறுமியர்க்கட்கு ஏற்ற கல்லெலாமுக்கத்தைப் போதித்து விழுமியோர்க்கும் விருப்பம் விளாவிக்கும் என்பதில் ஐயமில்லை. மாதர்க்கும் மற்றையோர்க்கும் இன்றியமையாதனவாகிய சாமானிய நீதிகளின் ஏற்றத்தாலும் இதனுட் பொதிந்து கிடக்கும் பொருட் பொலிவின் உயர்வாலும் இலங்காநின்ற இந்நாடக நாலீ இபற்றியவரை இந்தாடு முன்னேற்றமடையும் வண்ணம் மீண்டும் இத்தகைய முயற்சியில், ஊக்கத்தோடு உழைக்குமாறு உற்சாகப்படுத்துவதும் தவிர, இவரது நாலீ வாங்கிப் படித்தும், நடித்தும் ஆனந்திப்பது ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் உற்ற அரும்பெருங் கடமையாகும்.

பண்டிதத் - விசாலாகஷி அம்மாள், மயிலாப்பூர்.

“இந்திரமோஹன” என்னும் தமிழ்ப் புத்தகம் வரப்பெற்றேன். படித்துப் பார்த்ததில் “நடை, சோல் நயம், அர்த்த புஷ்டி, சமயோசிதமானபாட்டு, மனோஹரமான சம்பாஷினை” ஆகிய இவைகள் ஒன்றேடான்று உறவாடி உற்சாகத்தை

யும், ஊக்கத்தையும் விளைவித்தன. நவரஸம் நிறைங்குள்ள இந்த நவீன நாடகத்தை எழுதியவர் ஸ்ரீமதி கோதைநாயகி என்பவர், இராஜாங்கங்களையமைத்து அரசர்களை ஏற்படுத்தி அவர்கள் மக்களுக்கு ஸ்தீரம், கஷ்டம் முதலியவைகளில் அனுபவங்களை உண்டாக்கி ஹாஸ்ய விளோதங்களை ஆங்காங்கு விடாமல் சேர்த்து அழகிய புஸ்தகமாய் வெளியிட்டுள்ளார். இந்தக்கிரங்த கர்த்தர் மேன்மேலும் தமிழ் நாட்டாருக்கு புஸ்தகமெழுதி உபகரிக்கும்படி மனஸ் சந்துஷ்டியுடன் தெரிவிக்கிறேன்.

Sister. V. Balammal, Journalist & Authoress. Mylapore:—

### “இந்திர மோஹன்”.

இப்பெயர்களின்ட தமிழ் நாடகம் மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. நடிப்பதற்கும் மிகப்பொருத்தமா யமைக்கிறுப்பது சிலாகிக்கத்தக்கது. நமது சகோதரிகள் இலக்கியத் துறையில் இறங்கி உழைக்க முன்வந்திருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது. இந்தியப் பெண்மணிகள் தக்க ஆதரவு கிடைக்கும் பகுத்தில் எல்லாவழிகளிலும் விரைவில் முன்னேற்றமடைந்து விடுவார்கள் என்பதே எனதபிப்ராயம். ஒழிந்த நேரங்களில் வீண்பொழுது போக்காமல் இவ்வாறு நற்பொழுது போக்க முன்வந்த ஆசிரியை, ஸ்ரீமதி கோதைநாயகியின் முயற்சியைக் கொண்டாடுகிறேன். நல்ல தமிழ் நடையில் நாடகத்திற்கு வேண்டிய பாக்கள், பாட்டுக்கள், ரஸங்கள் இவை சற்றும் குறைவின்றி எழுதப்பட்டிருக்கும் இந்நாடகம் எல்லோராலும் ஆதரிக்கப்படுமானால் ஆசிரியர் மேன்மேலும் இவ்வாறு பல கிரந்தங்கள் எழுதி வெளியிட உற்சாகம் கொள்வார் என்பது நிச்சயம்.

தமிழ்நாட்டிலுள்ள ஸ்திரி வித்தியாபிமாணிகள் ஒவ்வொருவரும் ஆசிரியரின் ஊக்கத்தை அபிவிருத்தி செய்தல் கடமையாகும்.

## சாற்றுக்கவி.

Mr. C. R. Namasivaya Mudaliar,  
Tamil Pandit, Queen Mary's College, Madras.  
and Chairman, Tamil Board of Examiners,  
Madras University.

மாணிலத் தமரும் மாந்தர் தமக்குத்  
தேனினு மினிக்குங் தென்றமிழ் தன்னின்  
நாடக நூலே ஈலம்பயப் பதை  
நீடிய அறிவின் நினைந்து ஈவரசப்  
பாங்கு விளங்கவும் பண்பு நீடவும்  
தேங்கிய இன்மொழித் தெளிவு காணவும்  
படக்குநர் உள்ளாம் பரிச்து மகிழவும்  
வடித்த நன்னெறி வகைநன் கோங்கவும்  
தெள்ளிய நடையில் சிறந்து விளங்க  
ஒள்ளிழை மகளிர் உவந்து மேற்கொள  
இளையாள் வலையில் எய்திய மயக்கால்  
தளையவி மூத தந்தையை நீத்துக்  
காட்டினிற் சென்றுதன் காதனு யகளை  
வேட்டு மணந்து விளங்குறு கற்பின்  
நிலையை நாட்டிய நேரிழை யொருத்திதன்  
விலையில் கதையின் விரிவைத் தெரிக்கும்  
இந்திர மோஹஞ் என்னும் நாவினைத்  
தந்தனள் கல்வித் தகைமை வாய்ந்து  
பெண்மைக் குணமெலாம் பிறங்கப் பெற்றே  
எண்ணைருஞ் செயலெலாம் இயல்பின் வாய்ந்த  
கோதை நாயகி என்னும்  
மாதர்க் கரசி யாகுநன் மணியே.

## பிழை திருத்தம்.

---

பக்கம்.	வரி.	பிழை	திருத்தம்.
1	1	செய்த	செய்யும்
3	13	யிந்த	இந்த
4	6	மகனைதன்	மகனைத்தன்
7	12	அதிசயபடுகிறேன்	அதிசயப்படுகிறேன்
,,	16	நந்தவனத்தில்	நந்தவனம்
13	5	யேற்றமும்	எற்றமும்
19	9	பகல்	மாலை
22	8	கவுலை	கவலை
24	4	அழுகிறுன்	அழுகிறுன்
25	15	அப்படி	இப்படி
26	20	யில்லை	இல்லை
30	15	பெண்களுக்கு	பெண்கள்
34	5	யென்தன்	என்தன்
34	8	யிருந்தது	இருந்தது
35	25	வைத்திருக்கிறது?	வைத்திருக்கின்றன?
51	6	திண்ணை	பாறை
,,	7	திண்ணை யருகில்	பாறை யருகில்
65	24	இருந்திட்டினு	இருந்திட்டு
78	5	சாய்ந்த நடச்	சாய்ந்த நடைச்
,,	14	தேவியர்க்கு	தேவியர்க்குக்
84	21	விட்டார்கள்	விட்டார்கள்
92	16	கால	காலம்
103	6	செய்துகொள்கிறேன்	செய்துகொள்கிறேன்
104	6	உக்ரத்தோடு	உக்ரத்தோடு
107	9	பாவியினுரை	பாவியினுயிரை
110	22	அகப்பட்டுச்சிக்க	அகப்பட்டுச்சிக்கக்
112	20	யிமுக்கிறுள்	இமுக்கிறுள்
137	2	“ஹாக்ருஷ்ண த்வாரகாவாஸ”	“ஹாக்ருஷ்ண த்வாரகாவாஸ”
139	19	கொடுக்கிறுள்	கொடுக்கிறுன்.


---



சமர்ப்பணப் பத்திரிகை.

இந்தால் எனது தகப்பனுராகிய ஸ்ரீமாண் உ. வே. நி. ல. வெங் கடாசாரியருடைய விருப்பத்தின்படி இயற்ற ஆரப்பித்ததாயினும் இந்தால் முடிவதற்கு முன்னமே அவர் பரமபதித்து விட்டபடியால் அவரது ஞாபகார்த்தமாக இதை அவருக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.

நு லா சி ரி யர்.



# இந்திர மோஹன

—(:)—

முதல் அங்கம். முதற்களம்

இடம்:—சந்திரபுரியில் நந்தவனம்.

காலம்:—மாலை.

(மோஹன பாடிக்கொண்டே ப்ரவேசம்.)

ராகம்-ஸஹரானு: தாளம்-சாபு.

1. ஏனோ என்னைப்படைத்தாய் ஏ ஜகதீசனே  
அவனிதனில் பாரமாய்  
சிற்றன்னை மொழியாலே சிறுமைப்படவோ ஈசா !  
சிறுமியான் ஜனித்தது நெஞ்ச முருகவோ ! (ஏ)
2. கானந்தறு வெள்ளம்போற் கண்ணீர் பெருக்கியே  
கலங்க வைத்தாயோ ஈசா !  
வானேர் புகழ்தக்க வலியோனைக் கண்டென்  
உடல்பொருள் ஆவியை ஒப்புவிக்க வைத்தாயோ !
3. பெற்றதாயை யிழுந்த பேதையாகிய யிந்த  
அடியாளைக் காத்தருள்வாய்  
உரியோனிடந்தன்னில் பரிவுடன் சேர்ப்பிக்க  
�சா ! உன் அங்கிரியைப் பணிந்தேன் மோஹனங்கி

ஆ ! ஜகதீசா ! என் தலைவிதியை என்னென்று சொல்  
வது ? ஆரூத்துயரத்தை இளவயசிலேயே ஸி ஊட்டினுய.  
தாயை யிழுந்த துக்கம் தனியாதிருக்க, இக்கொடிய மாற்றங்

தாயின் சூழ்சிகள் எனது துன்பத்தியை மூட்டுகின்றன. அந்தோ ! இப்பாவியின் வலையிற் சிக்கி என்னருமைத்தந்தை அல்லப்படுகிறார். அவள் தன்னுடைய அண்ணானை சாளுவ தேசத்தரசனுடைய புதல்வனை சாணக்கியனுக்கு என்னை மனம் புரிவிக்க நிச்சயித்திருக்கிறார். அவ்வாறு செய்யின், அண்ணான்மகனை தன்வசப்படுத்திக்கொண்டு, தான்ராஜ்யத்தில் அதிகாரஞ் செலுத்தலாமென்று என்னி யிருக்கின்றனன். நேற்றுக்காலை நான் ஏன் இந்த நந்தவன்த்தில் வரவேண்டும் ? அப்பாதை வழியே சென்ற அந்தச் சுந்தரபுருஷனை யாரென் றறிகின்றிலேன். அவரைக் கண்டதும் என் உடல், பொருள், ஆவி மூன்றும் அவர் வசமாகி விட்டன. அது முதல் என் மனம் தாமரையிலையில் நீர்த்துளிபோல் தத்தளிக்கின்றது. அப்போது அவர் ஆழந்த சிந்தையி விருந்தவர்போல் தோன்றினார். ஆ ! அவர் அழகே அழகு !

திருக்கிளர் முகமும், கண்ணும்,  
சிறந்த செம்பவள் வாயும்,  
மருக்கிளர் மாலை மார்பும்,  
மகர குண்டலமுங் காதும்,  
சுருக்கிய மருங்குங் கண்டாற்  
றுடியிடை மடவாராவி  
இருக்கினு மிருக்கு நில்லா  
திறக்கினு மிறக்குமன்றே !

அவரை சினைக்கும்போது எனதுதுக்கம்மறந்திட்டது. என் தந்தை இளையாளின் சொல்லிக்கேட்டு என்னை அலக்கி யஞ் செய்வதையும் நான் பொறுத்தேன். அச்சுந்தரனைக் கண்டது முதல் என் மனம் படும் பாட்டைப் பொறுக்க என்னால்

## இந்திர மோஹன்

5

இயலவில்லை. அந்த உத்தம புருஷனைக் கண்ட கண்கள் மற் றெருன்றினைக் கண்டு களிக்குமோ? இச்சோலையின் அழுகு என் மனத்தைக் கவரவில்லை. என்னையும் அறியாமல் நான் ஆனந்தக்கடவில் மூழ்குகின்றேன். ஆ! ஜகத்சா! என்னை இவ்வாறு பரிக்கலாமா? என் மனத்தை எவ்வளவு திடப்படுத்திக் கொண்டாலும், அது நிலைக்கவில்லை. ஆசையை மனத்திலிருத்தினபின் ஆசை நாயகனை என் முன் நிறுத்தாதி ரூப்பது அழகாமோ? ஈசனே! இதுவும் உன் திருவிளையாட வேஷ? ஆ! வீண் மனே ராஜ்யத்தில் மூழ்கி நான் துன்பப் படுகிறேன். அந்த மஹாவீரனை நான் அடைய விரும்புவது முடவன் கொம்புத்தீதனுக்கு ஆசைப்படுவதுபோலும். அந்தோ! இந்த விரகதாபத்தைப் பொறுக்க முடியவில்லையே.

(எந்தநேரசிறு வென்ற மேட்டு.)

ராகம் - சாவேரி. தாளம் - ஆதி.

பல்லவி.

என்ன செய்குவேன்

ராகுநாயகனே!

எதற்கிந்தமோஹம்

என்மனந்தனில் (ஏ)

அநுபல்லவி.

வந்ததமும் என்தன்

சிர்வைதயை விட்டு

அகலாத என்தன்

நாதனைக்காணுமல் (ஏ)

சாணம்.

இந்த நந்தவனந்தனில்

என்தன் கண்முன்

மந்தமாருதமாய் வந்த

அந்த மன்னன்

தந்திரமாய் என்தன்

அந்தரங்கந்தனைக்

கொள்ளொ கொண்டு சென்ற கொற்றவளைக்காணுமல் (ஏ)

வசனம்.

அன்பினுருவே ! என் ஆவியை இவ்வாறு தவிக்கச் செய் வது நன்றே !

சி ! சி ! என்ன எண்ணம் எண்ணினேன் ? அவர் எண்ணைக் கண்டாரோ, இல்லையோ. கண்டிருந்தால், காதல் கொண்டாரோ, இல்லையோ. அவரை இன்னுரென்று அறி யாமலே இவ்விதம் நான் சஞ்சலமடையலாமா ? பார்ப்பதற் குப் பரதேசிபோல உடை தரித்துக்கொண் டிருந்தாலும், அவர் முகத்தை உற்று நோக்கின்போது உயர்ந்த குலவீர ரைப்போல் தோன்றினார். அவர் உடை தரித்திருந்தது போல் உண்மையாய் சந்யாசியா யிருந்தால், நான் எப்படி உயிர் தரிப்பது ? சாதுவின்மேல் மோகங்கொண்டபிறகு அதை எப் படித் தணிப்பது ? இந்த எண்ணத்தைக் கட்டோடு விட்டு விடவேண்டியதுதான். ஆ ! இவ்விதம் சினைக்கும்போதே என் மனம் இன்னது செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது. நான் அவ்வுத்தமரை எவ்வாறு மறப்பேன் ? அவரை மறுபடி எப்பொழுது காண்பேன் ?

(பஜாயிமைதில்கேல - என்றமேட்டு.)

பஸ்ஸவி.

எப்பொழுது காண்பேன் என்தன் நாதனை-நான் கண்டால் கலித்திரும் - வீரனை

(ஏ) -

அநுபஸ்ஸவி.

இந்திரரே, சந்திரரே, இணையற்றமன்மதனே அன்பனே ! உம்மீது ஆசைமிகக் கொண்டேனே எந்தவேளை எந்தனை நீர் ஆதரிக்க வருவீரோ ! (ஏ)

நேற்றுக்காலை என் மாற்றுந்தாயின் கொடிய வார்த்தை யைக்கேட்டு என் தங்கை என்னைச் சாஞ்சுவதே சூத்தரசன் மகனை மணக்கும்படி கடிந்து பேசியதைக் குறித்து யான் துயருற்று இந்த நந்தவனத்துக்கு வந்தேன். அப்போது மன்மதனைப் பழிக்கும் அழகுடன்வந்த ஓர் உருவம் அலைகாற் ரூப்போல் என் கவலையை யடித்துக்கொண்டு சென்றது. அவ்வாறே ஓர் பெருங்காற்று என்னை அவரிடம் தள்ளலா காதா! அவ்வழகிய புருஷனைக்கண்டு களிக்கும்வரை, நான் அவர் பிரிவாற்றிமையை எப்படிப் பொறுப்பேன்! ஒவ்வொரு சிமிஷமும் ஓர் யுகமாய்த் தோன்றுகிறது. இந்தப் பதினாறு வய துவரையிலும் ஒரு நாளாகிலும் நித்திரை செய்யாமலிருந்ததே யில்லை. நேற்றுமுதல் நித்திரை வராததைப்பற்றி நான் அதிசய படுகிறேன். இம்மாங்கள் இனிதாக அசைவதைப் பார்த்தால் தென்றல் வீசுகிறதுபோல் தோன்றுகிறது. ஆயின், என் சரீ ரம்மாத்திரம் என் இவ்வளவுளரியவேண்டும்? நேற்றுவரையில் வெகு குளிர்ச்சியாயிருந்த இந்த நந்தவனத்தில் என் இன் றைக்கு இவ்வளவு தாபமாயிருக்கவேண்டும்? இதோ சந்திர அம் தன் குளிர்ந்த கிரணங்களுடன் உதயமாகி விட்டான். ஆனால், என்மனமோ குளிரவில்லை. ஆ! இது என்னமன்மதன் கூத்தோ! இத்தனை நாளாய் என் தந்தை சாணக்கியனை மணக்கும்படி வற்புறுத்தின போதெல்லாம் இம்மாதிரியான உணர்ச்சி எனக்கு ஏற்படவில்லை. விவாகம்னன்னும் எண்ணமே என் மனத்திலுண்டாகாம விருக்கும்போது, பாட்டைசாரியாய்ச் சென்ற பரம புருஷனைக்கண்ட மாத்திரத்தில் என் மனம் என் இப்படிச் சஞ்சலமடையவேண்டும்? அந்தோ! என்தாய் உயிரோடிருந்தால் என்மனத்திற்கு விரோதமாக விவாகஞ்செய்து கொள்ள இப்படி என்னை வற்புறுத்துவா? என் மனச் சஞ்சலத்தை அரை நொடியில் ஒழித்து என் மனைப்பிழைத்தை

சிறைவேற்றுமலிருப்பளா? ஆ! நான் அவ்வளவு புண்ணியம் செய்திருந்தால், என்தாய் ஏன் இறங்கிருப்பாள்? பெற்ற தாயை அம்மாவென்று அழைக்கும் பாக்கியம் நான் செய்யவில்லையே! அது நான் செய்த பாவம். கடந்த தைக் குறித்துக் கலங்குவதிற் பயனென்ன? பகவானே? நான் கண்ட வீரனையாவது மனந்து மனமகிழ நீ அருள் புரியாயோ?

(கருணைதே என்றமேட்டு)

ராகம் - காம்போதி : தாளம் - ஆதி.

பல்லவி.

கருணை நிதே ! கமணீயகாத்ர! கரிசக்ஷகா !

என் கலிதீர்ப்பாயே !

(க)

அனுபல்லவி.

தருண மிதென்று ஸ்மரணசெய்து

அங்கிரிதனிற் பணிந்தேன் பேதயான்

(க)

சரணம்.

மன்மதனைக் கண்டு மங்கை மோஹங்கொண்டு

உருகித்தவிக்கும் மோஹங்கன்னை விண்டு

மதன சுந்தரன் மலரடிகளில்

அடியாளோச் சேர்த்து வைப்பதுன்தன்பாரம் (க)

சுகா ! உன் அடியவளைக் கைவிடாமல் என் நேசனிடம் என்னைச் சேர்த்துவைப்பா யென்று நம்புகிறேன். (உற்றுக் கேட்டு) எதோ காலோசை கேட்கிறது. நம்மைத் தேடிக் கொண்டு சாகீகா வருகிறூனோ? (திரும்பிப் பார்த்து வெட்கித் தலைகுணிய விதாஷகன் பிரவேசித்தல்.)

விதூஷகன்—அம்மா என் தலை குளிகிறீர்கள்? நான் தான்; சாணக்கியன் அல்ல; அல்ல. மறந்துவிட்டேன். நான் தான் தலையோடு பிறந்தவன்.

மோஹனு—என்ன விதூஷகரோ? தலையில்லாமல் கூட யாராவது பிறக்கிறூர்களா?

விதூஷகன்—ஜீயோ! இது உங்களுக்குத் தெரியாதோ? பூமியிலுள்ள யாவரையும் அங்கமில்லாதவன் ஒருவன் அலை காற்றி லகப்பட்ட பஞ்சபடுகிற பாடு படச் செய்கிறேன்.

மோஹனு—அப்படிப்பட்டவன் யார்? நான் இது வரை யில் கேட்டதில்லையே.

விதூஷகன்—ஓஹோ! நிங்கள் கேள்விப்படாமல் தானே சற்று முன்னே—(மேலே சொல்லாமல் நிறுத்தி விடுகிறேன்.)

மோஹனு—என்ன நிறுத்திவிட்டார். முழுமையும் சொல்லும்.

விதூஷகன்—இதோ சொல்லுகிறேன். (“மன்மதனைக்கண்டு” என்று மோஹனு பாடிய சரணத்தைப் பாடுகிறேன்.)

மோஹனு—என்ன இது? சொல்லுகிறே என்று பாட ஆரம்பித்துவிட்டமே.

விதூஷகன்—நிங்களே அந்த மன்மதனைப்பற்றிப் பாடி விட்டு, என்னைக் கேட்கவேணுமோ? அவனுக்குத் தானே அநங்கன் என்று பெயர். அது கிடக்கட்டும். அம்மா! உங்களுக்கு முகர்த்தங்கூட வைத்தாய் விட்டது. என்னைக் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்.

மோஹனு—(கிடுக்கிட்டு) ஹா! என்ன! முகர்த்தமா? யாருக்கு? எப்போது? என்ன முகர்த்தம்?

விதுஷகன்—யாருக்கா? யாருக்கென்று சொல்லும் இளவரசியம்மாளுக்கே.

பாட்டு.

கண்ணுலத்திலே (நிறுத்திவிடல்)

மோஹனு—என்ன இது? உமக்கு ஏதாவது பைத்தி யமா என்ன? எனக்குக் கவியாணமாவது, எனக்குத் தெரியா மல் எப்படி நடக்கும். அதிருக்கட்டும். என்னை யாருக்குக் கொடுப்பதாக நிச்சயித்திருக்கிறூர்கள்? உமக்குத் தெரியுமல் விவா, அதைச் சற்று சொல்லும்.

ஷட் பாட்டு.

விதுஷகன்—

அந்தக் கட்டமுகன் சாணக்கியீன

இந்த கட்டமுகி கண்ணுலம் கட்டிகச்சலே  
மறந்துடா தெங்கோ.

சொந்த கண்ணுலத்திலே

ஜோகுசு கண்ணுலத்திலே

என்னைக் கொஞ்சம் மறந்துடா தெங்கோ.

மோஹனு—போதும், போதும். நிறுத்தும். அந்த முண்டத்தையா நான் மணப்பேன்!

விதுஷகன்—அம்மா! நீங்கள் என்னமோ பிகுவாயிருக்கி மீர்கள். விவாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் ஆய்விட்டன. பந்துக்களும் எல்லோரும் வந்து விட்டார்கள். ஆகையால் என்பங்கு ஆமவட்ட நினைவிருக்கட்டும்.

மோஹனு—என்ன! யார் யார் வந்து விட்டார்கள்? நீர் சொல்வது எனக்கு விந்தையா யிருக்கிறது.

விதூஷகன்—அம்மா! வந்தவர்கள் எல்லோரையும் நான் பார்க்கவில்லை. அரசியம்மா எல்லாரும் வந்து விட்டதாகத் தெரிவித்தார்கள். வெள்ளிக்கிழமை முகூர்த்தமென்று கேள்வி. அப்போது,

பாட்டு.

அப்பளம் கிப்பளம் லட்டு கிட்டு பூரி சீரி  
அல்வா கில்வா துண்ணப்போற கண்ணுலத்திலே  
என்னை கொஞ்சம் மறந்துடா தேங்கோ.

அம்மா! எனக்கு ஆமவடை ஆமவடை (குதிக்கிறுன்)  
(சாகரீகா பிரவேசிக்கிறுள்)

சாகரீகா:—அம்மா! விதூஷகருக்குப்பைத்தியம் பிடித்து விட்டதா என்ன? இப்படி குதிக்கிறோ.

மோ:—சகி! உன் வரவைத் தான் வெகு நேரமாய் எதிர் பார்த்திருக்கிறேன்.

சா:—அம்மணி! உங்களை அரண்மனையில் பார்த்தேன், காணேன். ஒரு வேளை இங்கிருப்பீர்களென்று வந்தேன். நெடுநேரமாய்விட்டது, போகலாம் வாருங்கள்.

மோ:—ஆம் சகி, நான் வந்து சற்று நேரமாகிறது. புறப்படும்போது விதூஷகர் வந்து என்னமோ தாறுமாருகக் கொல்லுகிறீர். (விதூஷகனைப் பார்த்து) எதற்காக இப்படி குதிக்கிறீர்?

வி:—அம்மணி! நான் ஆமவடையை நினைத்தேன். அப்போது சாகரீகாவும் வரவே, எனக்குச் சந்தோஷம் அதிகமாய்விட்டது. நீங்கள் சாணக்கியனை மணக்கும்போது நான் சாகரீகாவைக் கல்யாணஞ்செய்து கொள்ளப்போகிறேன்.

அப்போது இரண்டு கல்யாணத்து ஆமவடையும் நிறையச் சாப்பிடலாமெயன்ற ஆசையால் குதித்தேன்.

சா:—வெகுநன்றுயிருக்கிறது. என்னையா கல்யாணம் பண்ணிக் கொள்ளப்போகிறீர்? பேஷ் உம் கல்யாணத்தழகும் ஆமவடையழகும். ஆமை வடையாம், ஒமை வடையாம்.

வி.—ஹாம். அவ்வளவு இளக்கரமாகவா இருக்கிறது உனக்கு? அதன் அருமையை நான் சொல்லுகிறேன், கேள். அதன் பாகத்தை நன்றாகக் கவனி. அப்போது தெரியும் அதன் பெருமை.

பாட்டு.

(கம்பரிசி செம்பரிசி என்ற மெட்டு.) ஏதாளம்.  
 துவரம் பருப்பும் உளுத்தம் பருப்பும்  
 குத்தி கொட்டிக் கிட்டு  
 அதைப் புடைத்து கொட்டிக்கிட்டு  
 அதை ஊற வைத்துக்கிட்டு  
 அதை ருப்பி வைத்துக்கிட்டு  
 அதை சுட்டுக்கிட்டு மோர்குழம்பில்  
 ஊர வைச்சுக் கிட்டு  
 மனைமேலே மனைபோட்டு  
 உன்னையும் என்னையும் குந்தவைத்து  
 தாம்புக் கயிற்றைக் கொணுந்து  
 தாலியுருவை கோத்துக்கிட்டு  
 நுகத்தடியால் உன்னை யடித்துத்  
 தாலியை யுன் கழுத்திற் கட்டி  
 நீ முன்னே நான் முன்னே  
 போட்டி மேலே போட்டி போட்டு

தட்டிலிருக்கும் ஆம வடையை  
தட்டி கொட்டித் தின்னலா மடி !  
பச்சை மிளகாய் பரிமளமும்  
கொத்தமல்லி வாசனையும்  
இஞ்சியுடைய யேற்றமும்.  
தயிரினுடைப் புளிப்பும் பெண்ணே!  
என்ன ஜோர் பலே பலே.  
என்ன ருசி பேஷ் பேஷ்—தில்லாலே.

இப்போது தெரிந்ததா ஆமவடையின் பெருமை? அப்பாடா அந்தப் பேரரச் சொல்லும் போதே என் வாயில் ஜலம் உறு கிறது.

சா:—பேஷ், உம்மைக் கவியாணம் பண்ணிக்காமல் நான் இருப்பேனே? நீர் சீக்கிரம் போய் தாம்புக்கயிறு திரிக்கச் சொல்லி, தட்டானுடன் தாலி பண்ணச் சொல்லும்.

வி:—அம்மாடி! என் வாயிற்றில் பால்வார்த்தாயே. இதோ போகிறேன்.

(பாடுகிறேன்).

தோடி ராகம் - ரூபகத்தாளம்.

பப்பளிக்காய் பொருச்சுக் குழம்பு  
பணத்துக் கொன்னு ரெண்டீமு னு  
நாலஞ்சா நேழேட் டொன்பது கரண்டி (ப)

அதிகருசி மிகுதிபசி நிறையபுசி மறையவசி  
புசித்தவர் களெல்லாம் பிறர்தனைக் கண்டால்  
தோம் தோம் ததிங்கண தோம் திம்திம் என்றுவெர் (ப)

ஸாநிதபம்	ப
ரிஸாநிதபம்	ப
கமாநிதபம்	ப
தாநிசாநிதம்	ப
கரிசாநிதம்	ப
நிஸாநிதநிலாநிதபம்	ப
கமதாநிலாநிதபாமப	

வரிகரிஸாநிரிஸாநிதபம் பப்பளிக்காய் பொருச்சுகுழம்பு:

(இப்படி பாடிக்கொண்டே நிஷ்கரமித்தல்.)

மோ:—சகி! மனதில் எவ்வளவு துயரமிருந்தாலும் விது ஒக்ருடைய பரிகாசச் சொல்லும் பாட்டும் நகைப்பை யுண்டாக்குகிறது பார்.

சா:—அம்மணி! அதிருக்கட்டும். உங்கள் முகம் நேற்று முதல் வாட்டமைடைந்திருக்கிறதே, ஏன்?

மோ:—சகி ! ஒன்றுமில்லை. என் தாய் இறந்ததைப் பற்றி நினைத்தேன். அதனால் என் முகம் மாறியிருக்கலாம்.

சா:—அம்மணி ! என்னிடம் ஏன் ஒளிக்கவேண்டும். நான் யாரிடம் சொல்லப்போகிறேன்? அகத்தினமுகு முகத் தில் தெரியும் என்றபடி உங்கள் முகம் மாறியிருப்பது தாயைக் குறித்து அல்ல. வேறு எதைப்பற்றியோ யிருக்கவேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது.

மோ:—சகி! நான் உன்னிடம் ஏதாவது ஒளித்ததுண்டா இதுவரையில்? எல்லாம் என் காலவித்தியாசமே.

சா:—அம்மா ! நீங்கள் இது வரையில் ஒன்றும் ஒளித்த தில்லை, வாஸ்தவந்தான். ஆனால் இன்று மாத்திரம் ஏன் ஒளிக் கண்றிர்கள்? உங்கள் முகத்தைப் பார்த்தால் ஒருபுறம் துக்க

மும் மற்றொருபுறம் வெட்கமும் பாதிக்கிறதுபோல் தோன்றுகிறது. என்னிடம் சொல்ல உங்களுக்கு வெட்கமென்ன? சொல்லுவங்கள்.

மேர்:—சாகரீகா! நான் உண்ணிடத்திலல்லாமல் வேறு யாரிடம் சொல்லுவேன்? நீ சொல்லுகிறபடி துக்கமும் வெட்கமும் என்னைப் பாதிக்கின்றன. ஆயினும் சொல்லுகிறேன் கேள்.

ஹரி காம்போதிராகம்.

பகருவேன் கேளாய்	பண்புள்ள தோழி!
சென்ற நாட்காலை	சிற்றன்னை சொல்லால்
என்னை யென்தந்தை	இகழ்ந்து கோபித்துப்
பகர்ந்த மொழியாற்	பாவிமனம் நொந்து
கண்ணில் நீர்வடியக்	கலங்கியே யிந்த
நந்தவனத்தினில்	நான் வந்தவுடனே
என் மனந்தன்னில்	எண்ண மொன்றுதிக்கத்
திரும்பிப் பார்க்கையில்	திருவுருமேனி
மதனைனப் பழிக்கும்	மதிமுகத்தொருவர்
கால் நடையாகக்	காஷாயந்தரித்துக்
செல்கையிற் கண்டு	சிந்தைமயல் கொண்டேன்
அப்பொழுதென்தன்	ஆவி முழுவதையும்
ஒப்பிலா வீரன்	ஒரு நொடிதன்னில்
கைப்பற்றிக் கொண்டு	கணத்தில் மறைந்தனர்
மங்கையானிங்கு	மனந்தவிக்கின்றேன்
என்னுடைய தோழியென்	னிரகசியம் யாவும்
உன்தனக்கு ரூத்தேன்	உணர்ந்துரைப்பாயே.

சகி ! உண்ணிடம் என் மனத்திலிருப்பதை யெல்லாம் சொல்லிவிட்டேன். இனி நீ ஆலோசித்து என்ன செய்வ தென்று சொல். என்முகம் வாடினதற்குக் காரணம் நீ தெரிந்துகொண்டாய். அரண்மனையில் நடக்கும் செய்தியாவும் உனக்குத் தெரிந்திருக்கலாம்.

சா:—ஆமாம் அம்மணி. நான் இன்று அரண்மனையில் அரசனும் அரசியும் பேசின இரண்டொரு வார்த்தைகளைக் கேட்டேன். அதாவது சாணக்கியனுக்குத் தங்களை நானே வெள்ளியன்று பாணிக்கிறஹனம் செய்வதாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த விவாகம் உங்கள் மனதுக்குச் சற்றும் சம்மதமாயிராது என்று எனக்கு தெரிந்திருப்பதால் அதைக் கேட்க எனக்கு மிகவும் சஞ்சலமாயே யிருந்தது. மனதை தளர விடாதேயுங்கள். எல்லாம் ஈசன் செயல் கடவுளை நம்பி னேர் கைவிடப்படார். ஆகையால் உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமான விவாகத்தை நடக்கும்படி கடவுள் செய்யமாட்டார். எதற்கும் பொறுமையாயிருங்கள். பொறுத்தார் பூமியாள்வார் என்றபடி தங்கள் பொறுமைக்கு எப்போதும் குறைவு வராது.

மோ:—(வெகு விசனத்தோடு) சகி ! சற்று முன் விதூஷகன் சொன்னபோதுதெல்லாம் வேடிக்கை பண்ணுவதாக நினைத்தேன். நீ அதெல்லாம் உண்மை யென்று சொல்லி விட்டாய். இனி நான் என் செய்வேன் ?

(கண்ணீர் பெருகத் தோழியின் கையைப் பிடித்துக் கொண்டு.)

(எந்துகுவாடலகிளாடோ என்ற ஜாவளி மேட்டு)  
கமாஸ் ராகம் ரூபகதாளம்.

பல்லவி.

என்னசெய்வேன்                  ஏது செய்வேன்  
என்தனுடைய தோழி

(ஏ)

அநுபஸ்லவி.

மன்னன் மாயருபளைநான் எப்பொழுது காண்பேன் (ஏ)  
சாணம்.

என்தனுடைய தந்தை யென்னை சாணக்கியனுக்கு  
பாணிக்கரகணம் செய்துகொடுக்க நிச்சயித்தா ரென்றுயே (ஏ)

சகி ! என்னைப் பொறுக்கும்படி சொல்லுகின்றுயே;  
தலைமறையத் தண்ணிரில் முழுகிய பிறகு பொறுப்பது எங்க  
னம்? யாவும் தீர்ந்துவிட்டதே. இனி

ஷதி பாட்டின் சாணம்.

அண்ணானுடைய மகனுக்கென்னை கடிமணம் செப்து  
என்தன் கண்ணில் மண்ணைத் தூவிலுமிரு செய்வாளே (ஏ)

ஆ! சிற்றன்னையிடம் நான் இப்போது படும்துன்பம் போ  
தாதென்று இன்னமும் செய்ய நினைத்தல்லவோ இவ்வித ஏற்  
பாடுகள் செய்திருக்கிறார்கள். நான் இவ்விதம் சிறுமைப்படவோ  
சிறுமியாம் பிறந்தேன். ஐயோ !

ஷதி சாணம்.

உயிர்தரித்து வாழ்வதைவிட இறப்பதே நலம் நான்  
என்னுடைய நாதனை நான் மாலையிடுவேனே ! (ஏ)

சாகரீகா ! நிலமகளிடம் சேருவதைத் தவிர இனிவேறு  
வழியில்லை.

சா—அம்மணி ! அப்படிச் சொல்லாதீர்கள். இதைக்  
கேட்கும்போது என்மனம் துடிக்கின்றது. எல்லா மறிந்த

கடவுள் யாவரையும் அவரவர் செய்கைக்கு ஏற்றவாறு சிகிடிப் பார். நீங்கள் விசனப்படவேண்டாம். உங்கள் மனோபீஷ்டம் திரைவேறுமென்று என்மனத்தில் திட்டமாய்த் தோன்றுகிறது. கேட்டங்களா அதோ ஆங்கை கிளைகூட்டுகிறது. சக்தேகமேயில்லை. நீங்கள் தெரியமா யிருங்கள். கண்ணீர் விடாதேயுங்கள்.

**மோ:**—முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ என்பது போல், மனவோலை யதுப்பியறிறகு சருணமென்ன? சாக்ஷி யென்ன? நீ ஒன்றும் தெரியாத பேதை போல் பேசுகிறேயே.

**சா:**—அம்மணி! மனுஷ்ய யத்தனத்தில் காரியம் ஆரம்பத்திருந்தாலும் கூட அதுமுடிவதற்குத் தெய்வானுகலம் வேண்டாமா? எதற்கும் இன்றுராத்ரி உங்கள் தந்தையும் சிற்றன்னையும் நேரில் உங்களைக் கண்டு பேசப்போவதாய்க் கேள்விப்பட்டுடேன். அப்போது நீங்கள் தந்தையிடம் எனக்கு விவாகம் இப்போது வேண்டாமென்று மன்றாடிக் கேட்டுக்கொள்ளுங்கள், அதற்கு அவர் மனம் இளகினுலு மிளகலாம். பிறகு நடப்பதைப்பற்றி யோசிப்போம். வெகு நேரமாய்விட்டது. மணி ஏழு இருக்கலாம், எழுந்திருங்கள் போகலாம். விசனத்தை யொழித்துப் பகவானின் தொழுங்கள்.

**மோ:**—சகி! எல்லாவற்றிற்கும் அநாதரகஷகன் பாதங்களை சரணமடைந்தேன். அவன் விட்ட வழி யாகட்டும். (ஆகாயத்தைப்பார்த்து) ஆபத்பாந்தவா! என் துபரத்தைத் திர்ப்பது உன் பாரம். (என்று சொல்லிப் பாடுகிறோன்)

மோஹன ராகம் - ஆதிதாளம்..

பல்லவி.

கருணைகரா! கரிராஜ போஷ!—ககவாஹன!

காத்தருள்வாயே

• (க)

அனுபல்லவி.

வரமதயாளா பக்தவத்ஸலா  
பாரில் உண்ணை நம்பிப்பணிந்தேன் மோஹன் (க)  
(இருவரும் நிஷ்கரமித்தல்)

முதற்களம் முற்றிற்று.

முதல் அங்கம். இரண்டாவது களம்.

இடம்:—பத்மபுரியில் தேவகியின் அந்தப்புரத்தின் வெளிப் பக்கம்.

காலம்:—பகல்.

(விமலா நின்று கோண்டிருக்க ஜயசீலன் வேகு பரபரப்புடன் பிரவேசித்தல்.)

ஜயசீலன்:—விமலா ! ராணியார் எங்கே ? ராணியார் எங்கே ? சிக்கிரம் சொல்.

விமலா:—என்ன எஜுமான் இவ்வளவு அவசரமாய்க் கேட்கிறீர்கள் ? ஏதாவது விசேஷமுண்டா ?

ஜய:—விமலா ! நீ இதையெல்லாம் இப்போது என்னைக் கேட்காதே. ராணியாரிருக்குமிடத்தைச் சிக்கிரம் சொல்.

விமலா:—தாங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கு அதிக திகிலாயிருக்கிறது. என்ன சமாசாரம்? என்னிடம் கிளால்க்கூடாதா?

ஜய:—நான் என்னவென்று சொல்லுவேன். நினைக்கும் போதே என்னும் தவிக்கிறது, நாவெழுவில்லை. என் செய் வேண்டும் ஹா !

விமலா:—நீங்கள் தாமதிப்பதைப் பார்த்தால் யாருக்கோ ஏதோ பெருத்த ஆபத்து நேர்ந்திருப்பதுபோல் தோன்று கிறது. என்ன செய்தி சீக்கிரம் சொல்லும்.

ஜய:—விமலா! நான் இன்று காலையில் நகருக்கருகிலுள்ள மைதானமார்க்கமாய்ச் சென்றுகொண்டிருக்கையில் இதர தேசத்துப் போர்வீரர்கள் நால்வர் நம் இளவரசரைத் துரத்திச் சென்றனர். அதைக் கண்டு நான் அதிவேகமாய் ஓடி அவர்களைப் பிடிக்கப் போனேன். அதற்குள் இருவர் என்னைத் தூக்கி ஒரு புதரில் எறிந்துவிட்டு இளவரசரை ஒரே வெட்டாக வெட்டிவிட்டார்கள். நான் மெதுவாய் எழுந்து புதரைத் தாண்டி வெளியில் வந்து பார்க்கையில் இளவரசருடைய சவம் சின்னபின்னமாய்த் துண்டஞ் செய்யப் பட்டிருந்தது. அக்காட்சியைக் கண்டதும் என்னுயிர் நிலையில் நிற்கவில்லை; தத்தளித்துக் கொண்டு ராணியாருக்குத் தெரிவிக்கலாமென்று ஓடி வந்தேன். நான் எப்படி இந்தத் துக்கரமான செய்தியைத் தெரிவிப்பேன். ஜயோ! அந்தப் பாவிகள் என்னையும் கொண்றிருக்கலாகாதா? ஆ! இளவரசர் போய் நாம் எதற்குப் பூமிபிலிருப்பது?

விமலா:—ஜயோ! இதென்ன அஙியாயம். எந்தக் கொலைப் பாதகர் இவ்விதம் செப்தது. இந்தச்சங்கடம் நமக்கே தாங்க முடியவில்லை. இதை ராணியாரிடம் எப்படிச் சொல்வது? அந்தஅம்மையின் உயிர் இச்செய்தியைக் கேட்ட மாத்திரத் திற் போய்விடும். ஜயோ! நான் என்ன செய்வேன்.

ஜய:—விமலா! நாம் துக்கித்துக்கொண்டிருந்தால் நாழி யாகிறது. நான் ராணியாரிடம் சீக்கிரம் தெரிவித்துவிட்டு அச்சண்டாளரைத் தேட வாரம்பிக்க வேண்டும். எங்கிருக்கிறார் அம்மா? சீக்கிரம் சொல்.

விமலா:—அந்தப்புரத்தில் தான் இருக்கிறார்கள். சிரி  
த்து விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்த துக்கமான  
செய்தியை எப்படித் தெரிவிய்பது? ஹா! ஜகதீசா!

ஜய:—ஐயோ! இனித் தாமதித்தால் காரியம் கெட்டுப்  
போம். அங்கு ஆட்களைக் காவல் வைத்துவிட்டு வந்தேன்.  
நான் சீக்கிரம் போய் மீதி ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.  
வா, உள்ளே போகலாம், (விசனத்துடன் இருவரும் அந்தப்  
புரத்திற்குள் நுழைகிறார்கள்.)

இரண்டாவது களம் முற்றிற்று.

முதல் அங்கம். மூன்றுவது களம்.

இடம்:—தேவகியின் அந்தப்புரம்: காலம்:—மாலை.

தேவகியும் நீலாவும் வீற்றிருந்தபடி பிரவேசம்.

தேவகி:—நீலா! எத்தனை நாழிகை என் தலையை வாரு  
வாய்? சீக்கிரம் பின்னல் போடு; நாழிகையாயிற்று. ஒரு ஆட  
ம் சதுரங்கம் ஆடலாம் வா.

நீலா:—அம்மணி! இதோ ஜடை போட்டாயிற்று. உங்  
கள் இஷ்டப்படியே ஆடலாம், வாருங்கள்.

(காய்களை வைத்து) நீங்கள் முன்னால் ஆடுங்கள்.

(இருவரும் ஆடுகையில் விமலாவும் ஜயசிலனும்  
ஆத்திரத்தோடு பிரவேசித்தல்.)

தேவகி:—வாரும் ஜயசிலரே! ஏது திடீரென்று இங்கே  
வந்தது? என்ன சமாசாரம்? (ஜயசிலர் மௌனமாயிருந்த  
தைக்கண்டு) என்ன பதிலான்றும் காணேஞ்ம். விமலா! என்ன

செய்தி! சீயும் பேசாமலிருக்கிறோய், வா. ஓர் ஆட்டம் ஆடலாம்.

விமலா:—ஐயோ! அம்மணி! ஆட்டங்கூட வேணுமா இப்போது? (விசனக்குறியாயிருத்தல்).

தேவகி:—என்ன இது; நீங்கள் இருப்பதையும் உங்கள் முகத்தையும் பார்த்தால் எனக்கு மிகவும் திகிலாயிருக்கிறது. என்ன செய்தி? உடனே சொல்லுங்கள். (ஆட்டத்தைவிட்டுக் கவுலையுடன் எழுந்து, மறுபடியும் இருவரும் பேசாதிருக்க) என்ன ஜயசிலரே! வந்தகாரியம் என்ன? சீக்கிரம் சொல்லும்.

ஜய:—(ஆத்மகதமாய்) ஐயோ! யான் என் செய்வேன். எப்படிச்சொல்வேன்? ஜகத்சொ! இப்படியும் அநியாயம் நடக்குமோ! ஐயையோ! அரசிக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

தேவகி:—என்ன ஜயசிலரே! ஏது நீர் மரியாதை தப்பி ஒருநாளும் நடக்காதவர் இன்று பதிலளிக்க மறுக்கின்றீர். என்ன நீரே பேசிக்கொன்றிரீர்! நீர் இருக்கும் மாதிரி எனக்கு ஒருவிதச் சந்தேகத்தை யுண்டாக்குகிறது. சீக்கிரம் சொல்லும். இல்லாவிடில் எனக்குக் கோபம் வரும்.

ஜய:—அம்மணி! நான் என்னவென்று சொல்லுவேன். என் நா வெழுவில்லையே.

தேவகி.—என்ன! உம்முடைய நாவெழுவில்லையா? என்ன இது! அப்படிப்பட்ட சேதி என்ன வந்துவிட்டது? யாருக்கு என்ன ஆபத்து? சீக்கிரம் சொல்லும்.

ஜய:—அம்மா! நான் எத்தனைதரம் வாயெடுத்தாலும் என்னெஞ்சு அடைத்துக்கொண்டு போகிறது. நான் என் செய்வேன்? ஐயோ!

தேவகி:—இது என்ன விபரிதம். ஸீர் சொல்வதைப் பார்த்தால் யாருக்கோ பெருத்த தீங்கு நேரிட்டதுபோல் காண்கிறது. என்னுயிர் தபிக்கிறது. என் சகோதரனிட மிருந்து யாராவது ஆள் வந்திருக்கிறான்? அங்கு யாருக்காவது உடம்பு சரியில்லையா என்ன?

ஐய:—அதெல்லாம் ஒன்றுமில்லை. அம்மணி! இன்று காலையில்,

தேவகி:—என்ன இன்று காலையில்! சிக்கிரம் சொல்லும்.

ஐய:—அம்மணி!

(மேட்டு: எப்படு க்ரூபாகல்துணே)

ராகம் - முகாரி

தாளம் ஆதி.

பஸ்லவி.

என்ன வென்றுரைப்பேன் நான்

என்னுடை அரசியே!

(ஏ)

அநுபஸ்லவி.

நன்னரசியே நான் நகருக்கு அடுத்த மைதானத்தில்,  
செல்கையில் காட்சி யொன்றைகண்டேன்

(ஏ)

தேவகி:—என்னதைக் கண்ணார். சிக்கிரம் சொல்லும்;  
என்மனம் பதைக்கிறது.

ஐய:—

சாணம்.

வேற்றார் படைவீரர் நால்வராகவந்து  
என்கீழும் புதரிலேதூக்கி யெறிந்துவிட்டு

இளவரசர் தம்மை எமனுலகனுப்பியே  
ஏக்னீர் சண்டாளரும் இந்த ஈகரைவிட்டு (எ)

தேவகி:—ஆ ! ஐயோ ! என்னப்பா ! கண்மணி ஐயை  
யோ ! (கிழேவிழுந்து அழுகிறார்கள்) ஐயோ ! புத்ரா புத்ரா !  
நீயா விண்ணுலகம் புக்களை ?

நீலா:—தேவி ! தேறுதலடையும் ஆறுதலடையும்.

(மற்றொருத்தி விசிறிகொண்டு வீசகிறார்கள்.)

தேவகி:—பிரமை கொண்டவள்போல் எழுந்து:—

ஆ ! புத்ரா ! என் ரத்னமே ! நீ இம்மாநில முழுதும்  
ஆளுவாயென்று எண்ணி யிருந்தேன் ! என் எண்ணத்தில்  
மண்ணைப்போட்டு மடிந்தனையோ என் செல்வா ! எண்ணை இந்  
நிலையிற் காண்பதற்கோ ஈசன் பிறப்பித்தான் ? மைந்தா !  
உண்ணை (பாடுதல்)

ராகம் - நீலாம்புரி.

பத்துமாதம் சுமங்கு பெற்றெழுத்த பாலகளை  
பரலோக மனுப்பினிட்டு பரிதவிக்கவிதியோ ?

அப்பா ! உண்ணைப் பெற்ற காலத்தில் இவ்வபிறு எவ்  
வளவு சந்தோஷமடைஞ் திருந்தத்தா ? இப்பொழுது இப்  
பாவியின்

ஷடு மேடு.

பெற்ற வயிறந்தோ பற்றி யெரிகின்றதே

உற்ற வார்த்தை சொல்லாமல் மாண்டாயோ மைந்தா !

கண்ணே ! நீ சிறுவயதில் ஒடியாடி விளையாடியிபாழுது உன்  
பக்கத்தில் தாதிகள் பணிவிடைகள் செய்ய, இப்பாவி, உண்ணை  
மகிழ்வோடு எடுத்து,

ஷட் மேட்டு.

தொட்டிலிலும் கட்டிலிலும் கண் வளரத் தாலாட்டி  
வளர்த்தது காலனிடம் சேர்ப்பதற்கோ பாலா !

என்னப்பா ! உன்னினிட்டு எப்படியடா இருப்பேன்.  
உன்பொருட்டு நான் செப்துவந்த நோன்பெல்லாம் விழுக்கு  
கிறைத்த நீராய்விட்டது. ஐயோ ! எந்தச்சண்டாளன் உன்  
னீக்கொன்றுன் ? என் செல்வா ! சந்திரகுலதிலகா ! என்னை  
இவ்விதம் விட்டுச் செல்வது வீர குலத்திலுகித்த உன் போன்  
தவனுக்கழகோ ! நீ மாண்டாயென்ற செய்தியைக் கேட்டும்  
இந்த உடல் பிளக்கவில்லையே ! இதென்ன கல்லோ ! வஜ்  
ரமோ ! தெரியவில்லை. (தலையிலடித்துக்கொண்டு), இப்புவியில்

ஷட் மேட்டு.

உன்னுலே யல்லவோ உலக வாழ்க்கையென்று  
என்னியிருந்த என்னை நட்டாற்றில் விட்டாயே பாலா !

அப்படி யென்னியிருந்த என்னைக் கைவிட்டு நீ எப்படி  
யடா சென்றூய் ? ஐயோ ! இனி யாரென்னை அம்மாவென்  
மழைப்பார்கள் ? என் மைந்தனை மணமாலை சூட்டிப்பார்க்க  
வேண்டுமென்று வெகு ஆவலாய் தினைத்திருந்தேன். ஈசன்  
என் மைந்தனைப் பிணமாலை சூட்டிப் பார்க்க விதித்தாரே.  
ஐயையோ ! நானென்ன செய்வேன் ! இனி எதை வேண்டி  
உயிர் வாழ்வேன். ஹா ! குமாரா ! உன் திருமுகத்தை எப்  
பொழுது காண்பேன் யான் ?

(காண்டா ராகம்; ஆதிதாளம்)

என்னருஞ் சுதனே எங்கு நீ சென்றனை  
பொன்னிற மேனியா என்தனை விட்டு  
முன்னம் துணிக்கு நீ மடிந்தனையோ மகனே !

சாஸ்திர விதிப்படி செங்கோல் செலுத்தி வந்து  
பாகமும் யோகமும் ஏற்றமுடனே செய்து  
தான் தருமங்களும் ஈந்ததன் பயனிதுவோ?

தேஹி என்றவர்க்கு ஆசையுடன் ஒடி  
அள்ளிக்கொடுத்தது துள்ளி நீ மாளவோ  
பிள்ளையாய்ப் பிறந்தாய் பாவியேன் குட்சியில்.

ஆ! மைந்தா! உன்னைவிட்டு எப்படிப் பிரிந்திருப்பேன்?  
என் கண்ணே! அரவிந்தா! இனி யாரை நான் ஆசையோடு  
அழைப்பேன். ஐயோ! உன்னைக்கொன்ற பாவிகள் என்  
னையும் கொன்று விட்டிருக்கலாகாதா. உன் தந்தை ஊரி  
விருந்து வந்தால் நான் என்ன சொல்வேன்டா?

தன்யாசி ராகம்.

மைந்தனை யில்லா விந்த மாளிகை தன்னில் வாழ்வு  
சந்திர னில்லா வானம் தாமரை யில்லாப் பொய்கை  
மந்திரி யில்லா வேந்தன் மதகரி யில்லாச் சேளை  
தந்திகளில்லா வீணை தாயில்லாக் குழவி போலாம்.

ஐயோ! சந்திரனற்ற வானம் போலாய் விட்டேனே.  
வானத்திற்காகிலும் சில நாள் சந்திரனில்லாம் விருந்தாலும்  
மற்ற நாளில் சந்திரன் பிரகாசிக்கிறான். எனக்கு அக்கதி  
கூடயில்லை. என் கண்ணே! இத்துப்பரத்தை யெப்படித்  
தணிப்பேன்டா. உன்னைப்போல் நானும் காலனுக்கு அடி  
மையானு லொழிய என் சோகாக்கினி அழியாது. நான்  
என்ன செய்வேன் குமாரா!

ராகம் - முகாரி ; ]

[தாளம் - ஆதி.

(நாந்தனார் சரித்திர சிதம்பர தரிசனமாம் என்றமேட்டு.)

பல்லவி.

சம்புர தரிசனத்தை நி எங்குத்  
தேடிச் சென்றுயோ மைந்தா  
அனுபல்லவி.

(எ)

சமணிடம் சென்றுநி செந்தழுவில் என்னை  
விட்டுவிட்டு நி செல்வது வியாயமோ  
ஆகாதேயப்பா வேகாதே நெஞ்சம்  
உன் கையால் கொள்ளி போடாமலே-நி

(எ)

ஜூயோ ! மைந்தா ! உன்னை ஜூயிருதிங்களாய் அங்கமெ  
லாம் நொந்து பெற்ற தாய் பாவியாகிப எனக்கு நி உன்  
சிறு கையால் ஒருகை நெருப்புப்போட பஞ்சமாய் விட்டதோ  
ஜூயையோ ! அதைத் திருப்பிச் சொல்லும்படியாய் நி எனக்கு  
கட்டளை யிட்டாயோ ? எப்படியடா உன்னை நான் உயிரற்ற  
உடலாய்க் காண்பது ?

சாணம்.

செல்வனே உன்தனைச் செத்த பின்மாக  
சண்டாளி யானுமே காணவும் விதியோ ?  
என் செய்வெனப்பா ? எங்கும் வேன் செப்ப  
வழி யுறியாமலே வைத்து விட்டு நி

(எ)

இந்தப்பதினெட்டு வருஷகாலமாய் அன்போடு வளர்த்த  
உன்னை இன்றைக்கு நெருப்பில் வைக்கவோ நான் பிறந்தேன்.  
வேட்டையாடி வருவதாய்ச் சொல்லிச் சென்ற மகனைப் பின்  
மாகக் கண்டு கலங்க வைத்தாயே ஈசா ! என்னப்பா ! கண்  
மணி ! ஏனக்கும் நி போன இடத்தைத் தெரிவிக்கலாகாதா.  
நான் உனக்கு அவ்வளவு உபகாரம் செய்திருக்கமாட்டேனே ?  
உன்னைச் சுமந்து பெற்றதற்காகவாவது நி எனக்கு இந்த  
உத்திச் செப்பலாகாதா ? என் செல்வா ! என்னால் சகிக்க முடி  
யவில்லை ! ஜூயோ ! அரவிந்தா ! என் கண்ணே ! நான் என்

நடா செய்வேன் ! என் வயிறுபற்றி யெரிகிறது. நீ எங்கா கிலும் சென்று வேட்டையாடிக் களை தெளிந்து, அம்மா நான் இதோ வந்து விட்டேன் ; விசணப்படாதே என்று உன் வாயால் அழைக்கலாகாதா ? பாவியாகிய நான் படுந் துய ரத்தை நீ அறியாயோ ஐயோ ! உலகில் ஒரு குழந்தையைப் பெறுவதற்கு எவ்வளவேர கஷ்டப்பட்டுத் தவம் செய்கிறோர் கள்; மகளிர் குழந்தையைப் பெறுவதற்கு படும் கஷ்டத்தை நினைத்தால் இப்பூமியே நடுங்கும் ; ஹா மெந்தா ! உன் பொருட்டு நான் செய்த தவமும் பட்டதுன்பமும் என்ன வென்று ரைப்பேன்டா ?

---

ராகம் - முகாரி.

மாசிலந்தன்னில்  
மன்னனும் யானும்  
செய்ததவத்தைச்  
ஆயனூர் கோயிலில்  
மாத வனடியை  
சிதேவி கழலைச்  
செய்த பூஜைக்குச்  
வரமது தந்தார்  
உதரம் வந்தே  
ஓராமாதம்  
ஸராமாதம்  
முன்று மாதம்  
பாழும் மசக்கை  
பாவி யேனுடவில்  
நான்காமாதம்

மகப்பேறு வாய்க்க  
மகிழ்வுடன் சீசர்ந்து  
செப்பவும் போமோ  
அபிவேஷகஞ் செய்து  
மலரிஸர்ச்சித்து  
சிறப்புடன் போற்றிச்  
சித்தமிரங்கியே  
வகையுடன் நியும்  
யுறுங் கருத்தங்கிய  
உருவது தரித்து  
இரு கண் சூழல  
முகமெலாம் வெளுக்கப்  
பாதித்து வருத்திப்  
பசுநரம் படர  
நகிலம் கறுக்க

ஐந்தாமாதம்  
ஆரூ மாதம்  
ஏழாமாதம்  
எட்டா மாதம்  
சீர்கெட்ட வெணக்குச்  
ஒன்பதா மாதம்  
தூக்கமில்லாமல்  
பத்தா மாதம்  
பழுக்கக் தளர்ந்து  
நெற்றி யினீரும்  
நெமத்த வேதனையால்  
பெற் செடுத்தேன்டா  
அரவிந்த னேநீ  
நல்லதினத்தில்  
திருவிழாச் செய்து  
சர்க்கரை கதலி  
அந்தணர்களுக்கன்  
குடிகள் மனதைக்  
அப்பனே என்தன்  
ஈரைந் தொருநாள்  
மூவிரண் டாமதி  
அன்னப் பிராசனம்  
பனிரண் டாமதி  
அப்தழுர்த்தியும்  
ஐந்தாம் வயதில்  
அக்ஷராப் பியாசம்  
பள்ளி யிலுவன்னிப்  
\* ஏழாம் வபதில்

அங்கமும் வெளுக்க  
அடிவ பிறலர  
ஏழில் மலர்சூட்ட  
ஏற்றமாய் மகனே  
சீமந்தஞ் செய்தார்  
ஓருமுப்பது நாள்  
துடித்தேன் செல்வா  
பாஷி யேனுடலம்  
பதறினே னப்பா  
நிலத்தி லொழுக  
மிக நொங்துன்னைப்  
பிரியமுடன் அப்பா  
யன்புடன் ஜனித்த  
நரபதி மகிழ்வுடன்  
திருப்தியாய்த் தானமும்  
தாம்பூலம் வேஷ்டிகளும்  
றன் புடனீந்தார்  
குளிரவுஞ் செய்தார்  
அரவிந்தாவுனக்கு  
இட்டனர் நாமம்  
முகமலர்ந்துனக்கு  
அன்புடன் செய்தோம்  
பாலகா வனக்கு  
அழகுடன் செய்தோம்  
அரவிந்தாவுனக்கு  
அருமையாய்ச் செய்து  
படிக்கவைத்து  
என் செல்வமகனே

உன்னக் கரசர்	உபநயனஞ் செப்து
சரூரன் பதாண்டாய்	இன்பமுடன் வளர்த்து
சண் டனுக்கிடவோ	சண்டாளி பிறந்தேன்
பெற்றவர் களையும்	பற்றியே யெரிய
மைந்தனே ! விட்டு	மாண்டாயோ மண்ணில்
அப்பனே ! என்தன்	அரவிந்தா வன்னை
எப்பொழுது காண்பேன்	என் குட்சி எரியுதே.

ஜேயோ ! பாலா ! உன்னை நான் பத்து மாதம் என் குக்கியில்வைத்துப் பட்டகஷ்டத்திற்காகவாவது நீ என்னை அம்மா என்று கூவிய வண்ணம் ஓடிவாராயோ. என் கண்ணே ! நீ பத்துமாதம் குடியிருந்தவீட்டில் அவிபாததீயை மூட்டிவிட்டுச் செல்வது தகுமோ ! இது முறையோ ! என்னப்பா ! இது தருமங்தானு ? ஜேயோ ! உன்னக்கையும் ஊரைவிட்டுச் சென்று பத்துநாளாகியும் இன்னும் வரவில்லை. ஒரு செப்தியும் தெரிய வில்லை. உலகில் பெண்களுக்குக் கலியாணமாகும் வரையும் தாய் தங்கையர் கீழ்ப்படிந்தும், பிறகு கணவனுடைய ஸ்வாதீனத்திலும், அதன் பிறகு புத்திரனுடைய ஆதீனத்திலுமிருக்கும்படி மநு தர்ம சாஸ்திரம் கூறுகின்றது. அப்படிக் கிருக்க இவ்விளை வயதில் என்னைக் காப்பாற்றுமல் செல்வது உனக்கழுகோ ? ஜேயோ ! என்னுயிர் அனலில் இட்ட மெழு கைப்போல் துடிக்கிறது. உன் தங்கைவந்தால் இச்செப்தியைப் பாகியாகிய யான் எப்படித்தெரிவிப்பேன்? மைந்தா ! நீ குழந்தையில் பேசிய ஒவ்வொரு மழலைச்சொல்லை கினைக்கும் போது என்மனம் புண்படுகிறது. அப்பா ! உன் உயிர் போகும் போது எப்படித் துடித்தாயோ ?

(கட்டை போறுக்க வைத்தாய் தீவமே யென்ற மேட்டு)

வேட்டையாடி வருவேனன்று அப்பா

செப்பியேகிய செல்வனே நீடிம்

காட்டினிற் பிண்மாய் மாண்டாயோ (வே)

ஐயோ! இனி யென் செய்வேண்டா மகனே! உன்னை,  
பாட்டு.

என்னப்பா என்னிரு கண்ணின் மணியே

அப்பாவென்று குவிய வாயால்

பாவி இனி யான் யாரை யழைப்பேன்? (வே)

என் செல்வ மகனே! இனி அம்மா வென்று என்னை  
யாரழைப்பார்? அப்பா! உன்னை

பாட்டு.

பெற்ற குட்சி பற்றுதே அப்பா உன்னைத்

தாவியே வந்துமேவி யுன்னுயிரைப்

பாவி எவ்வாறு பறித்துச் சென்றாலே (வே)

அடா! என்சதனே! இனி எனக்கு யாது வழியா,

பாவியேன் பதறுகிறேன், கதறுகிறேன்.

பாட்டு.

கன்றைப் பிரிந்த கோவைப் போலே அப்பா

துடிக்கிறேனன்று அரியிடம் சென்றில்

வேளொதன்னிலேயார் போய் புகல்வர் (வே)

பாக்கிக்கு அவ்வளவு உபகாரம் செய்யக்கூடியவர்கள் இப்  
புவியில் இருக்கின்றாரா? ஆ! மைந்தா!

ஹா! என் புதல்வா! உன்னைக் காலனிட மனுப்பிவிட்டு  
நான் கல்லாய் விட்டேண்டா, பாலா! நான் இத்துயரத்தை

எவ்வாறு பொறுப்பேண்டா! என் புத்திரசிகாமணியே! அரவிந்தா! ஹா! ஹா!! என் கண்ணே! (மூர்ச்சித்து விழுதல்.)

நீலா விமலா (இருவரும்) ஜௌயோ இது என்ன கஷ்டம்! இந்த அம்மைக்கு இவ்விதத் துயரம் கோரலாமோ. நமக்கே இதைக்கேட்டது தீயிற் குதித்தது போவிருக்கிறது. பெற்ற தாய்க்கு எப்படி யிருக்குமோ! பாவம். ஹா! தெய்வத்திற்கு என் கண்ணில்லாமற் போய்விட்டது!

நீலா:—ஜௌயோ! அம்மாவுக்குக்களை அதிகரித்துப் போய் விட்டதுபோவிருக்கிறது; கொஞ்சம் பாலும் ஜலமும் கொண்டு வா, விமலா. (விமலா கொண்டுவர ஜலத்தை தேவகியின் முகத்திலடித்துப் பாலை வாயில் வார்க்கிறார்கள்.)

நீலா :—ஜௌயோ! இதென்ன அஙியாயம்! பால் இறங்க வில்லை! வழிந்து போகிறது! முகத்தில் ஜலம் தெளித்தாலும் கண் திறக்கவில்லை! என்ன கஷ்டம்! அம்மணி! அம்மணி ஜௌயோ! குப்பிட்டாலும் எழுந்திருக்க வில்லையே! ஹா! என்ன அவஸ்தை? இந்த அம்மாவைப் பார்க்கக்கூடச் சகிக்க வில்லை. (இருவரும் தூக்கி சோபாவில் படுக்கவைக்கிறார்கள்.)

விமலா :—ஜௌயோ! நாங்கள் தூக்கிவிட்டது கூடத்தெரி யவில்லை. என்ன செய்வது? பயமாயிருக்கிறது.

ஐய :—பயப்படாதேயுங்கள். புத்திர சோக மென்றால் லேசானதா? பாவம்! என்ன கஷ்டம்? தசரதர் பூர்வாமர் கானகம் சென்றுரென்று கேட்டதற்கே மூர்ச்சையாப்பட்டனே இறந்து விட்டார். அப்படியிருக்க மைந்தன் இறந்து விட்ட தாகக் கேட்டால், உயிர் எப்படித் தரிக்கும்? நிதானி,

சற்றுப் பொறுத்துத் தெளியும். மேல் ஆக வேண்டிய காரி யங்களைப்பற்றிக் கேட்பதற்குக்கூட நா எழவில்லை. எதற் கும் சற்றுப் பேசாமலிருங்கள். தானாகவே தெளிந்து எழுங் திருக்கட்டும்.

தேவகி:—ஹா மைந்தா ! இந்நேரம் எங்குச் சென்றாய் ? என் கண்ணே ! என்னருகில் உட்காரு.

தீலா :—ஹா ! என்ன துயரம் ? மூர்ச்சித்துக் கிடக்கிற போதுகூட வாய் பிதற்றுகிறாரே ! இனி இளவரசரை எங்குக்காணப் போகிறோ?

ஜய :—இனி, தெளிந்துவிடும். பேசாதே யிருங்கள்.

(மூவரும் ராணியார் பக்கலில் நிற்க, திரைவீழ்தல்.)

முன்றுவது களம் முற்றிற்று.

இரண்டாவது அங்கம். முதற் களம்.

இடம்:—மோஹனவின் அங்கப்புரம்.

காலம்:—காலீ.

(மோஹன ஆசனத்தில் வீந்றிருந்தபடி பாடிக்கொண்டே பிரவேசம்.)

(ஸரஸ ஸாமதான மென்றமேட்டு.)

ஶாகம்: காடி நாராயணி;

தாளம்: ஆதி.

பல்லவி.

ஸகல் லோக நாதா ! ஸெனமித்திரி ப்ராதா !

தசரத சுதா ! காத்தருள் பிதா !

(ஐ)

அநுபல்லவி.

நிகில நிலயா ! நிர்மல ஹ்ருதயா !  
பங்கஜ நயன ! பத்மினி ரமண !

(ஸ)

சாணம்.

சிற்றன்னை மொழியால் சிந்தை மிகளாந்து  
கலங்கிய யென்தன் கலிதன்னைத் தீர்ப்பாய்  
உரகசயனு ! உம்மை நம்பி நின்மேன்  
என்னை யாதரிப்பீர் ஜூயனே ! இவ்வேளை.

(ஸ)

ஆஆ ! நேற்றிரவெல்லாம் ஓர் யுகம்போலல்லவோயிருந்  
தது. இன்னும் இவ்விதம் எத்தனை நாள்தான் லிம்சைப்பட  
வேணுமோ ? தெரியவில்லை. சாகீர்கா, நேற்றைக்கே என்  
தந்தையும் சிற்றன்னையும் என்னைக் கண்டு பேசப்போவதாய்ச்  
சொன்னுளே என் இன்னும் அவர்கள் வரவில்லை ? விதுஷ  
கண் சொன்னதுபோல் முகர்த்தம் வைத்தாய்விட்டதுபோல்  
காண்கிறது. திடீரென்று உதயமானதும் ஆகாததுமாயிருக்கும் போது என் சிற்றன்னை எனக்கு நகைகளையெல்லாம்  
தன் தாதியிடம் கொடுத்தனுப்பினதன் காரணம் என்னே ?  
ஒருகால் அவள் அண்ணை வீட்டார் இன்றைக்கு வருகிறூர்  
களோ என்னமோ ? இல்லாவிடில் ஒரு நாளு மில்லாமல்  
திருநாளைப்போல இன்றைக்கு எனக்கு நகைகள் கொடுப்பா  
னேன்? சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்றுப்போல் இவள்  
ஏதோ காரணத்தால்தான் இவ்வாறு செய்திருக்கவேண்டும்.  
இந்த நகைகளைல்லாம் எனக்கு எதற்கு ? என் மனத்தில்  
நினைத்த மணவாளனுக்கு நான் மணமாலை சூட்டாமல் இவ்  
வாபரணங்களைத் தரிப்பேனு ? ஆ ஆ ! நான் எத்தனைதரம்  
மறக்க முயன்று வரும் என் முன்னத்தைக் கவர்ந்த மன்னன்  
என் முகக்கண்ணைவிட்டு மறைந்திருக்கிறோ யொழிய, என்  
அகக்கண்ணைவிட்டு ஒரு வினாடியும் அகலவில்லை. என்ன ஆச்

சரியம் இது ! என்ன ! நம் தோழி சாகரீகா இன்னும் வர வில்லை ?

(சாகரீகா பிரவேசித்தல்.)

சாக : —

(கங்காதரானும் என்றமேட்டு.)

பல்லவி.

வந்தேனம்மா இதோ தந்தேனம்மா குரல்  
வந்து விட்டேனம்மா

(வ)

அனுபல்லவி.

தாமதமாகவே வந்ததற் கென்னை  
மன்னித் தருளவேணும்

(வ)

சாணம்.

இத்தனை நேரம் சிற்றன்னை யென்னை  
மெத்தவும் சினஞ்சுகொண்டார்  
அத்தனையும் நான் நெட்டிக்கொண்டு  
தங்க என்றையில் வந்துவிட்டேன்

(வ)

மோஹன : — சக ! என்ன இது ? நீ சொல்வது ஒன்றும் விளங்கவில்லை. சிற்றன்னை உன்னை எதற்குக் கோடிப் பது ? சீயும் என்னைப்போல் சக்களத்தி மகளா என்ன ?

சாக .— அம்மனீ ! அதொன்றுமில்லை. உங்களுக்காக நான் சுற்றுப் பரிந்துபேசினேன். அதற்கு என்னை அரசியம்மா திட்டினர்கள். எனக்கொன்றும் அதனால் வருத்த மில்லை. உங்களுக்கு நேர்க்கிருக்கும் கஷ்டந்தான் என் மனத் தைப் பாதிக்கிறது. ஆ ! இது என்ன ! என்றைக்கு மில்லாமல் இன்றைக்குத் தட்டு சிறைய நகைகள் வைத்திருக்கிறது ?

மோஹு:—அதுதான் எனக்கும் தெரியவில்லை. இன்று காலையில் நான் எழுந்தவுடன் தட்டோடு, அம்மா கொடுக்கச் சொன்னதாய், தரங்கவதி வைத்துவிட்டுப்போனான்.

சாகரீகா! ஏதோ காலோசை கேட்கிறது. யார் வருகிறது, பார்.

சாக:—(திரும்பிப்பார்த்து) அம்மா! தங்கள் தந்தையும் சிற்றன்னையும் வருகிறார்கள்.

(குணசேனனும் சித்ராங்கியும் பிரவேசித்தல்.)

மோஹு:—(அதிவிரைவாயெழுந்து) வாருங்கள், அப்பா! வந்தனம், சிற்றி! நமஸ்காரம் (ஆசனத்தைக்காட்டி) இதில் அமருங்கள். (இருவரும் உட்காருகிறார்கள்.)

குணசேனன்:—கண்ணே மோஹனு! இப்படி என் பக்களில் உட்கார்.

மோஹு:—அப்பா! இதோ உட்கார்ந்தேன். (அமருதல்). ஏது தாங்கள் இங்கு வந்தது! என்னையழைத்தால் வந்திருப்பேனே. தங்களுக்கேன் இந்த சிரமம்?

குண:—அதெல்லாம் ஒன்றுமில்லை. உன்னிடம் ஒரு முக்யமான சமாசாரத்தைப்பற்றிக் கேட்கவேண்டுமென்று வந்தேன். அதற்குச் சரியான விடை சொல்லவேண்டும்.

சித்ராங்கி:—கேளுங்கள். இந்த உபசாரவாரத்தையெல்லாம் எதற்கு?

மோஹு:—அப்பா! அப்படியே சொல்கிறேன் கேளுங்கள்.

குண.—பெண்ணே! உன்னைச் சாருவதேசத்தரசன் மகன் சாணக்கியனுக்கு மனம் புரிவிக்க ஏற்பாடு செய்திருக்க

கிறோம். நாளை வெள்ளியன்று முஹார்த்தம். நீ முன்போல் மறக்கலாகாது. அஷ்டலக்ஷணங்களும் பொருந்திய அவ ஆக்கு என்ன குறைவு? அவனே உனக்குத் தகுந்த மனு என்.

**சித்ரா:**—நன்றாயிருக்கிறது. என் மருமகன் சாணக்கி யனை மணக்கக் கசக்கிறதோ! பாவம்: எத்தனையோ மஹா ராஜாக்கள் போட்டிமேலே போட்டிபோட்டு தங்கள் பெண் ஜீனக் கொடுக்கிறெனன்கிறார்கள். என்னவோ என் வயிற் தில்தான் பிறந்து அவனுக்குக் கொடுக்க நான் பாக்கியம் செய் யவில்லை. உங்களுக்குப் பிறந்ததையாவது கொடுத்துக் கண் குளிரப் பார்க்கலா மென்று நான் பாடு படுகிறேன்.

**மோஹ:**—அப்பா! நான் பன்முறை சொல்லியும் தாங் களே என்னைச் சொதிக்கின்றீர்கள். விவாகமென்னும் என் ணமே என் மனத்தில் உதிக்கவில்லை. ஆகையால் விவாகம் இப்போது எதற்கு? தம்பதிகள் மனமுவந்து மனப்பதல் வலவோ மனம். ஆகையினால் இந்த விவாகத்தை தயவு செய்து சிறுத்தல்வேண்டும்.

**குண:**—பேதாய்! என்ன சொன்னாய்? (கோபத்து டன்) வெகு நன்றாயிருக்கிறது. ஜாக்கிரதை. இன்னெனுரு தரம் அம்மாதிரி சொல், பார்ப்போம். கொஞ்சமேனும் மரியாதையில்லாமல் என்ன சொல்கிறாய்?

**சித்ரா:**—வேணும், வேணும் உங்களுக்கு. கேவலம் ஒரு பெண்பிள்ளைக்கு—அதிலும் தாயற்ற சிறுக்கிக்கு—இவ் வளவு செல்லம் கொடுத்தால் அப்படித்தான் தலைக்குமேலேறுவாள். இன்றைக்கு விவாகம் வேண்டாமென்பாள். நாளைக்கு

உம்மையே நாட்டைவிட்டு ஓட்டிவிடுவாள். பெட்டைக்கு இவ்வளவு அதிகாரமா? வெகு அழகு.

குணை:— பெண்ணே! மோஹன்! உனக்கு விவாக்காலம் ஆயிற்று இல்லையா என்பது என்னையிட உனக்கு அதி கமாய்த் தெரியுமா? 16 வயதான பெண்ணை மனங்செய்யாமல் வைத்திருப்பது எனக்கு அடுக்குமா? உன் சொல்லை நான் கேட்கமாட்டேன். செய்து தான் திருவேந்.

மோஹன:— ஐயனே! தாங்கள் என்னை என்ன செய்தாலும் சம்மதம். இப்போது விவாகம் மாத்திரம் வேண்டாம். (காலீப் பிடித்துக்கொண்டு), தயவு செய்வீரென்று நம்புகிறேன்.

(ஆற்முகவடி வேலவனே யென்றமேட்டு)

முன்னம் ஒவ்வாத கடிமணஞ் செய்வது  
ஐயனே உமக்கழகோ—இந்த  
சின்னஞ் சிறுமியின் சிந்தை நோவாமலே  
காத்தருள வேணும்.

உம்மையல்லால் வேறு திக்கெனக்கு முண்டோ  
என்னருந் தந்தையரே—நீர்  
செம்மையுடனே நான் செப்பு மொழி  
கேட்டு நிறுத்துவீர் என் ஐயனே!

குணை:— (கோபத்தோடு காலீ உதறிக்கொண்டு)

விலஹரி ராகம். சாபு தாளம்.

தக்கவரன்றனைத் தான் போக்கிக் கொள்கிறுய்  
பெண்ணே மோகனங்கியே!

அக்ரம மாகவே உன் சொல்லைக் கேட்டு நான்  
மணத்தை நிறுத்துவேணே.

**மோஹனு:**— அடியாள் மீதினில் இரக்கங் கொண்டிதை  
நிறுத்தி விடுவீர் தந்தையே !  
முடவன் சாணக்கியனைக் கடிமணஞ் செய்வது  
தப்பித மன்றே அப்பா !

**சித்ராங்கி:**— போதும் போதும் உன்தன் நீதியை  
யொருபுறம் கட்டிவையடி பேசையே !  
யாருக்கு இந்த மதியோது கிண்றுயடி  
நீதங் கெட்ட சிறுமியே !

பேச்த, நிரம்ப நன்றாயிருக்கிறது. நேற்றுப் பிறந்த  
நத்தைக் குட்டிக்குச் சமானம் நீ. இவ்வளவு பெரிய அரசு  
ஞக்கு புத்திமதி கூறவந்து விட்டாயோ ! சி, பேசாமலிரு.

**மோஹ :**— (கண்ணீர் பெருக) நீங்கள் சொல்வது  
போலவே நேற்றுப் பிறந்த நத்தைக் குட்டிக்கு விவாகம் இப்  
போது வேண்டா மென்று மன்றுடுகிறேனே யொழிய  
வேறொன்று மில்லை.

**குண :**— பெண்ணே ! வீண் பேச்சு பேசிக் காலத்தைப்  
போக்க வேண்டா; நான் சொன்னால் சொன்னது தான். இத்  
தனை நாள் தாமதமானதைப்போல் இனி முடியாது. அதிக  
மாய்ப் பேசினால் எனக்குக் கோபம் வரும்.

**மோஹ :**—

(பூர்ணாம பாதமா. மேட்டு)

**ராகம் :**— அம்ருதவாஹினி ; தாளம் : ஆதி.

பல்லவி.

தந்தையே பேதையான் என் செய்வேன் சீவீர்  
சித்தம் இரங்கியே காவும்.

(த)

அனுபல்லவி.

சந்திரபுரியின் சக்ரவர்த்தியே  
இந்தக்கடி மணந்தன்னைத் தடை செய்தல் வேண்டும். (த)  
சாணம்.

மாஞிலந்தன்னில் மங்கையாய்ப் பிறந்து  
மாதாவை யிழுந்து மதிகலங்கியே நிற்கும்  
புதல்வியைக் கண்டு பரிதாபங் கொண்டு  
நிறுத்தி விடுவீரன்று நம்புகிறே னப்பா. (த)

அப்பா ! என் பொருட்டு இந்தத் தடவை நிறுத்தல்  
வேண்டும் தங்களைத் தவிர எனக்கு வேறு கதியார் !

குண :—பேதாய் ! உன் பொருட்டு உன் சிற்றன்னை  
எவ்வளவோ சிரமம் எடுத்துக்கொண்டு இந்த விவாகத்தை  
விரைவில் முடிக்கவேண்டு மென்று ஆவலாயிருப்பதை நான்  
தடுப்பேனா? அவள் தன்வயிற்றிற் பிறந்த பெண்மாதிரியாக  
உண்ணை அன்போடு வளர்க்க, அவள் சொல்லித் தடுப்பது  
நியாயமாகுமா? நீ நிறுமி. உன் இஷ்டப்படி விடுவேனன்று  
நினையாதே.

சித்ரா :—போதும். நீங்கள் மருட்டுகிற அழகு. சிறு  
பிராயத்திலிருந்து தலைமேல் வைத்துக் கூத்தாடிவிட்டு இப்  
போது மருட்டினால் கேட்கமாட்டாளோ? நம்மிடத்தில் பய  
மிருந்தால் இப்படி யிருப்பாளா? காலை நான் கொடுத் தனுப்  
யிய நகைகளை இவள் போட்டுக் கொண்டாளா, பாருங்கள்,  
இந்தத் தீசநாரி எங்கே தட்டுடன் தள்ளி வைத்திருக்கிறோள்,  
நீங்களே பாருங்கள்.

குண:—(கோபத்தோடு) அடி மோகனு! என்ன காரி யம் செய்தாய்? உதயததுக்குக் கொடுத் தனுப்பிய நகைகளை ஏன் இவ்வளவு அலட்சியமாய்த் தள்ளி வைத்திருக்கிறோய்? உம். உன் இஷ்டம் போலாடுகிறாயா? இருக்கட்டும். என்ன செய்கிறேன், பார்.

மோஹு:—அப்பா! என்மேல் தாங்களே கோபித்துக் கொண்டால் நான் என் செய்வேன்? அதிகாலையில் நகைகள் எதற்கு? ஸ்நானஞ்சு செய்துவிட்டு அணிந்து கொள்ளலாமே பென்று வைத்திருக்கிறேன். நான் என்ன அலக்ஷ்யமாய் வேண்டாமென்று சொல்லவில்லையே. பிறகு போட்டுக் கொள்கிறேன்.

சித்ரா:—இன்னும் வேண்டாமென்று சொல்லி என் முகத்தில் போட்டுவிடு; பார்ப்போம். விவாகந்தான் வேண்டாமென்று மறுத்துவிட்டு எவ்வெளக் கட்டிக்கொள்ள என்னம் வைத்திருக்கிறோய்? தாய் தந்தையர்கள் தேடிச்செய்கிற விவாகம் மிகவும் கடினம்தான். தானே தேடிச்செய்து கொள்வது வெகு அழகு. (குணசேணனைப் பார்த்து) வாருங்கள், நாம் போவோம். இவ்வெளக் கேட்ரதென்ன? கேட்டால் தானே தலைமேல் ஏறுகிறோம்.

குண:—அடிபெண்ணே! நீ ஆட்டி வைக்கிறபடி நான் ஆடுவேனன்று சிரைக்காதே. முஹார்த்தம் வைத்து மன ஹோலை கூட அனுப்பியாய்விட்டது. இனிமேல் உன்றுபம் சாயாது; ஜாக்கிரதை. இனி வாயைத் திறவாதே. நான் போகிறேன். (புறப்படல்)

மோஹு:—(விரைவிலெழுந்து தந்தைகாலைப் பிடித்துக் கொண்டு),

(மாத்தாட பாரதேஞே மேட்டு.)

கமாஸ் ராகம். சாபுதாளம்.

பல்லவி.

காக்கவேணும் தங்கையே ! காரிகை யென்னை (கா) அநுபல்லவி.

பார்க்காவிட்டால் இனி யாது கதி யெனக்கு (கா) சாணம்,

என்தன் அன்னை யிருந்தால் அடுக்குமோ விந்தமணம் துடுக்காகச் செய்வது ராஜநிதிக்கழகோ ? (கா)

சித்ரா :— சீ, சீ, நாயே ! நீயா உன் தங்கைக்குப் புத்தி புகல்வது ? வாயை மூடிட வெட்கங் கெட்டவளே !

மோஹன :—

சாணம்.

மாற்றுந்தாய் மாற்றங்கேட்டுக் கடிமணம் செய்வதாலே கெடுதிகள் சம்பவிக்கும் என்றதை யுணர்ந்து நீர். (கா)

சித்ரா :— அட துஷ்டே ! என்னையா பழிக்கிறோய். உன்னை வைக்க வேண்டிய திட்டத்தில் வைத்தால் உன் கொழுப்பு அடங்கும். நாயைக்கழுவி நடுவுள்ளே வைத்தால் அது சும்மா இருக்குமா ? இந்த அசட்டாளத்தைக் கேட்டால் அப்படித் தான் உளறும்.

குண :— (காலை உதறிக்கொண்டு) ஏண்டி மோஹன ! என்ன சொன்னுய்கிறேன் ? உன் சிற்றன்னையின் சொல்லால் நான் உனக்குக் கெடுதிகள் செய்கிறேனே ? நல்லது. உன்னை அவள் இவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்துகின் பயன் இது

தானே ! அடி துஷ்டாயே ! இன்னினருதரம் இப்படிச் சொன்னால் என்ன பாடுபடுவாய் தெரியுமா ?

மோஹ :—அப்பா ! “தாயற்ற அன்றைக்கே தம்மக்கள் ஓர் அற்றூர்” என்றபடி என் தாய் என்றைக்கு மாண்டாளோ அன்றைக்கே நான் நாயாயும் கழுதையாயும் துஷ்டையாயும் போய்விட்டேன். இவ்வித நாயை ஓர் அரசகுமாரனுக்குக் கொடுப்பதென்றால் அது தகுமோ ? அதற்குத் தான் நான் விவாகம் வேண்டாமென்று சொல்வது. என்மேல் கோபங் கொள்ள வேண்டாம். அப்பா ! சிற்றன்னை சொல்வது நிதியோ?

தாணம்.

நாயென்றும் பீபயென்றும்  
நாணம் கெட்டவளைன்றும்  
ஏசியென்தனை மிகப்பேசுவது முறையோ (கா)

என்னருங் தந்தையே சின்னஞ்சிறுமியானும்  
சொன்ன மொழிகளை அங்கீகாரங்க் கெய்து (கா)

அப்பா ! நான் ஏதாவது தப்பிதமாய்ச் சொல்லியிருந்தாலும் “சிறியோர் கெய்த சிறுபிழையெல்லாம் பெரியோராயிற் பொறுப்பது கடனே” என்றபடி என்னை மன்னித்து, இவ்விவாகத்தை நிறுத்திவிடும்- சிற்றன்னையின் சொல் சர்க்கரையாயிருந்தாலும், புதல்வியின் சொல் பிரண்டையைப் போல் காறலாயிருந்தாலும் அதையும் சில காரியங்களுக்கு உபயோகப்படுத்துகிறதைப்போல என் சொல்லை எல்லாவற் றிற்கும் தள்ளிவிட்டாலும் இவ்வொன்றிற்குமாத்திரம் கேட்க வேணுமென்று பிரார்த்திக்கிறேன்.

சித்ரா :—என்னடி நீ கெட்டகேடு ?

(“என்னடி நான் பேற்ற மங்கை” என்ற

காவடிச் சிந்தின் மேட்டு.)

1. என்னடி நீ சொல்வதேது மிகவாது  
உன்தன் சூது—இங்கு  
என்னிடம்தன்னில்லதவாது—அடி  
பலபேர்களும் அறிய வென்னை இகழ்ந்து  
மிகப்பகர்ந்து—அடி  
என்னையோ நீ ஏசவது உன்தன் கண்ணைக்  
குத்துவேனிப்போ

(எ)

2. தந்தையுடைச் செல்லம் போச்சு என்தன்  
பேச்சு வெகுவாச்சு—அடி  
உன்னுடைச் சபம் வீணூச்சு—அடி  
மதிகெட்ட வெறிநாயே கதியற்ற பெரும்பேயே  
யாரிடந்தன்னில் உன் சாலம் இங்குக்  
காட்டவருகிறுப் கோலம்.

(ஏ)

நாதா ! பேஷ். மிக நன்றாயிருக்கிறது. இன்னும்  
கொஞ்சனேரம் இங்கிருந்தால் அவள் என்னை அடித்துக்கூட  
விடுவாள். போதும், இங்கு வந்ததற்கு மரியாதை. இந்தக்  
கங்காலைக் கேட்காமலே வேலையை நடத்தியிருக்கவேண்டும்.  
இந்த புழுக்கைக்குப் பவிஷ்டாவைத்துக் கேட்டால் அது தாறு  
மாறுப்ப சிதற்றுகிறது. இதன் மூஞ்சிக்கு இன்னுமுயர்ந்த  
கணவன்கூடக் கிடைப்பான். இச்சனிமுகத்தில் விழிக்கக்கூட  
பிடிக்கவில்லை. போகலாம் வாருங்கள்.

குணா :—அடி பெண்ணே! உன் சிற்றன்னையின் மனத்தை  
நீ புண்படுத்தியதற்காவலாவது இக்கல்யாணத்தைக் கட்டா  
யும் நடத்தியே திருவேன். அன்னையென்று பயபக்திபில்லா

மல் உதாசினமாய்ப் பேசுகிறாயா? ஹாம். இருக்கட்டும். சித்ரா! வா, போகலாம். மனவருத்த மடையாதே. இக்கழுதையின் பேச்சை ஒரு பொருட்டாக வைக்காதே; எழுந்திரு. (இருவரும் புறப்படல்).

**மோஹ:**—(வழிமறித்து) ஐயனே! யான் சொல்வதை மறந்து விடாதேயுங்கள்.

**குண:**—சி! வழி மறிக்காதே. இனி உன் சொல் ஏறு மென்று கனவிலும் கருதாதே. வெள்ளிக்கிழமை முஹார்த் தம் நடந்தே தீரவேண்டும். (அவளை விலக்கிக்கொண்டு நிஷ்கர மித்தல்.)

**மோ:**—ஐயையோ தேவா! இதுவும் உன் சோதனையோ? (மூர்ச்சித்து விழுதல்.)

**சாக:**—(களை தெளியவைத்து) அம்மணி! எழுந்திருக்கள். எதற்கு விசனப்படுவது? எல்லாம் வீணைய் விட்டது. இனி மேல் ஆவதைப்பற்றி ஆலோசிக்க வேண்டுமே தவிர துக்கப்படுவதிற் பயனில்லை.

**மோஹ:**—ஐயோ! சாகரீகா! நான் எதற்கென்று விசனப்படுவது. அக்கிழ மன்னனுக்கு மனைவி சொல்தான் பிரதானமாய்விட்டது. பெற்றபெண்ணென்ற எண்ணம் கொஞ்சங்கூட இல்லையே. ஆ! எல்லாம் நான் செய்த பாவம்தான்! சகி! இனி என் செய்வது? ஒரு வழிதானிருக்கிறது; ஜகத்சா! இப்பேதைக்கு இவ்விதத்துயரம் எதற்கு? கண் திறந்து பார்க்கலாகாதா?

**சாக:**—அம்மா! ஏன் வருந்துகிறீர்?

ஆழவழுமுக்கிமுகக்கினும், ஆழ்கடலில்  
நாழிமுகவாது நானுழி—தோழி!

நிதியுங்கணவனும் நேர்படினுங்தந்தம்  
விதியின் பயனேபயன்.

என்று சொல்லி யிருப்பது நம்போன்ற மகளிர்களுக்கன்றே? நீங்கள் மனத்தில் நிச்சயித்திருக்கும் மஹாபுருஷை மணக்க ப்ராப்தமிருந்தால் ஒரு கணமும் நில்லாது. இந்தவிவாகம் ஒரு நாளும் நடவாது. விசனப்பட்டு ஆவதென்ன? நாழிகை யாய்விட்டது. ஸ்நானம் செய்யப்போகலாம், வாருங்கள்.

**மோஹ:**—எனக்கு நினைக்க நினைக்க ஆறவில்லை. என்னவிந்தை? என் தந்தை கடைசியிற் சொன்ன சொல் என் மனத்தைப் பிளக்கிறது. ஆ! என்ன கொடுமை!

(முத்திநேறியறியாத என்ற மேட்டு.)

அண்ணென்றும் தமிழென்றும்  
அருங்தவப் புதல்வரென்றும்  
அன்னையென்றும் ஜையென்றும்  
இகுளையர்களென்று மெண்ணூர்  
கன்னியர்கள் மோகமென்றும்  
கடுவலையிற் கிடந்தலைந்தோர்  
முன்னம்தளராத் தீச்செயல்கள்  
முனைந்துசெய்வார் நிலந்தன்னிலே.

ஜௌயோ! என்ன வயதாகியும் சிறியவர்களைப்போல் மனைவி யின் மோகத்திலீடுபட்டு மதிமயங்கிப் பெற்ற பெண்ணையும் மறந்து எவ்வளவு உதாசினமாய்ப் பேசினார்? ஆ! ஆ! அந் தச்சித்திராங்கி பேசினபேச்சு என் மனத்தை விட்டகல வில்லை. “உன் தந்தையுடைச் செல்லம் போச்சு” என்று

அவள் சொன்னபடி அவள் முன்னேதானே என் பிதா என் கிணத் தன் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினார். ஆ! ஆ! இளையாள்மேல் என்ன மோஹம்? உம். யார் விதியை யார் அறிவார்கள்? எல்லாம் ஈசன் செயல்.

ஆவது விதியெனின் அனைத்துமாய்விடும்  
போவது விதியெனின் எவையும் போகுமால்  
தேவருக் காயினுங் தீர்க்கத் தக்கதோ  
எவரு மறியொன்று ஈசற்கல்லதே.

என்றதுபோல் என் தலைவிதி யாருக்குத் தெரியும்? நான் மனத்தில் கிணைத்திருப்பது ஈசன் திருவுள்ளத்துக்கு உகந்ததா யிருந்தால் என் மனோபேஷ்டம் கிரைவேறும்.

சாக :—அம்மணி! உங்கள் மனோபேஷ்டம் எப்படியும் ஈசனருளால் கிரைவேறும். அதையிப்படாதீர்கள்.

மோஹ :—சாகீகா! என் மனத்தை ஒரே தீர்ம செய்துகொண்டேன். என் மனத்தில் நாயகனுயிக் கொண்ட மணவாளைன யல்லாமல் வேறு யாரையும் கண்ணொடுத்தும் பாரேன். இது சத்தியம். இதனால் என்ன கெடுதி வந்தா அலும் சரி. அப்படி நான் கொண்ட விரதம் பலியாவிட்டால் என் உயிரை விடுவது தின்னாம்.

(சுஜன் ஜீவனு என்ற மேட்டு)

- கமாஸ் ராகம்; ஞபகதாளம்.  
பல்லவி.
- பணிந்து ஈசனை நான் உற்ற புருஷனை சுகி! (ப)

அனுபல்லவி.

மணவாவிடில் நான் மோஹனுவன்று

சிற்றன்னைக் கெதிர் மன்னனை நான் மாலையிடுவேன். சகி!(ப)

சரணம்.

பத்மநேதரன் பாதமலரைப் பணிவது நான் சத்தியம்  
பக்ஷபாதமுள்ள என்தன் தங்கையின் முன்னிலையில்  
சந்திரபுரியின் இளவரசி யென்றென்னை

ஜகத்தோர்க் ளறியும்படி நான் மாலை சூடுவேன் சகி! (ப)

சகி! இன்று உன்னிடம் நான் செய்த பிரதிக்கினையை  
நிறைவேற்றுமல் போன்று என் பெயர் மோஹனு வல்ல.  
அவ்விருவரும் கறுவிச் சென்றதுபோல, நானும் என் மன  
த்தில் உறுதி வைத்துக்கொண்டேன். யார் ஜபம் பலிக்  
கிறதோ, பார்ப்போம். எல்லாம் என்னையாரும் ஈசன் செயல்.  
வா. ஸ்கானஞ் செய்யப்போவோம். (இருவரும் நிவத்திரமித்  
தல்).

முதற் களம் முற்றிற்று.

(இரண்டாவது அங்கம். இரண்டாங்களம்.)

இடம்:—சந்திரபுரியைச்சார்ந்த வனம். காலம்:—இரவு-

(லீவனன் என்னும் பரதேசி பிரவேசம்.)

லீவனன்— (காயமே இது போய்யடா என்ற மேட்டு.)

அபயம் அபயம் தங்கு நீ

ஆதரிப்பாய் எந்தனை

இந்த ராத்திரி வேளையிலே

சுனை ஜகதீசனே!

உன்றனுடைய பாதம் போற்றி  
அரைவிட்டுப் போகிறேன்  
என்தனுக்கருள் புரிவாய்  
ஏ கருடவாகன !

ஜியமிட்டுண்பது போய்  
ஒண்டியாகச் செல்கிறேன்  
ஒலமிட் டலறுமென்னைக்  
காத்தருள்வாய் கண்ணனே.

நாடுவிட்டு நகரம் விட்டுக்க  
காட்டில் புகுதலானேனே.

பதியைவிட்டு நிதியைவிட்டுப்  
பெற்றவரையும் விட்டுநான்  
பரதேசியாய்க் கொடியவனங்  
தன்னில் திபங்கவைத்தாயோ !

ஹா! ஜகத்சா! நான் இப்படி நாடிமுந்து, நகரிமுந்து, கானகம்  
புகுந்து, பனியால் நீணந்து, வெபிலாலுலர்ந்து, தனியாய்க்  
கிடந்து, மெய்சோர்ந்து மெலிந்துபோதல் சின்கருணைக்கழு  
கோ? ஆ! காலை முதல் இதுவரையில் இக்கொடிய கானகத்  
தில் அலைந்து, திரிந்து என் கால்கள் ஒய்ந்தனவே யொழிய  
இரு மனுஷ்யனையும் இப்பயங்கரமான வனத்தில் காண  
வில்லையே. இரவோ அதிவேகமாய்க் கொடியவர் இருதயம்  
போல வந்துவிட்டது. ஐயோ! எனக்கு மிகவும் பயமாயிருக்  
கிறது.(நாற்புறமும் சுற்றிப்பார்த்து),பசிதாகம் மேலிடுகிறது.  
இந்தக் காட்டில் என்ன கிடைக்கப் போகிறது? எங்குப்  
பார்த்தாலும் ஓர் துளி தண்ணீர் கூடக் கிடைக்கவில்லை. புசிக்  
கக் கூடிய வஸ்துவொன்றும் கண்ணிற்கெட்டிய வரையிற்  
காணவில்லை. ஐயோ! நான் இவ்விதம் பசியால் ஒருநாளும்  
வருந்தியது கிடையாது. இன்றைக்கு நான் இதை எப்படித்

தணிப்பது? ஐயோ! நான் என் செய்வேன்? என் தாய் என்ன கதியானுளோ! ஆ! என்ன கோர சம்பவம் நடந்தது! நினைத்தால் என் மனம் நடுங்குகிறது. அடே துரோகி! யான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்டா. ஏ கொலைப் பாதகா! உன்னைசயின் மோசமே மோசம். ஐயோ! கால் கள் தள்ளாடுகின்றன; கண்கள் சோர்கின்றனவே. ஐக தீசா! யான் இவ்விதம் திரிந்து துன்பப்படவோ பிறந்தேன். நான் மூன்று நாளாய் அலைந்தும் ஒரு சிறிய கிராமமாவது கண்ணுக்குத் தென்படவில்லை. இப்படி பிருக்கும்போது இந்திர்மானுஷமான வனத்தினின்று தப்புவித்து எப்பொழுது என் தாயிடம் சேர்ப்பாய்? பரமதயாங்கிதே! உன்னைத் தவிர எனக்கு வேறுக்கியில்லை. நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும். இப்போதிருக்கும் பசி பிராணன் போய்விடும் போலிருக்கிறது.

(ராதாகிருஷ்ணனை யென்ற மேட்டு.)

ராகம் - தன்யாசி. தாளம் - ஆதி.

படமுடியாதென்றன் பசியைத் தீர்ப்பாயோ  
பரம தயாங்கியே!

(u)

தரையில் தவிக்கும் உன்தன் தநயனைக் கண்டு  
திரும்பிப் பார்த்தருள்வாயோ தயாங்கிதே!

(u)

அடவிதன்னிலே அநாதனைப்போல்

அலையுமென் தனை

இன்பமுடனே உன்றனன்பை வைத்து என்தன்  
தாகத்தைத் தீர்ப்பாயே தயாங்கிதே!

(u)

கருணை புரிந்தென்னைக் காத்தருள்வாயே  
கரிராஜ போத!

தினமும் உன்தலுடைச் சரணகமலந்தன்னை

கம்பிப் பணிக்கிருக்கும் தாசன்.

(ப)

ஐகதீசா! நான் என் செய்வதென்று ஒன்றும் தெரியவில்லை. என்னவோ தலைசற்றுகிறது. மயக்கம் வருகிறது. இங்குப் படுக்கக்கூட இடமில்லை. (சுற்றிப் பார்த்து), அதோ இருக்கும் செடியின் கீழ் ஒரு திண்ணை தெரிகிறது. அதில் படுத்துக்கொள்வேன். (திண்ணையருகில் சென்று), கருணாகரா! ரீ தான் இவ்வேழமூடையக் காக்கவேணும்.

கடலமுதே! தேனே! என் கண்ணே! கவலைப் படமுடியாதென்னை முகம்பார் நீ பராபரமே!

என்புருசி நெஞ்சுசம் இளகிக் கரைந்து கரைந்தன்புருவாய் நிற்கவலைந்தேன் பராபரமே!

இன்று புதிதன்றே? எளியேன் படுந்துயரம் ஒன்று மறியாயோ வரையாய் பராபரமே!

ஆ! என்னையுமறியாமல் மயக்கம் மேலிடுகிறது. இக்கொடிய காட்டில் நித்திரை செய்யான் தன்னாந் தனியாய்ப் படுக்கிறேன். நல்லபடி யெழுந்திருப்பேனே மாட்டேனே; எல்லாம் உன் செயல். (படுத்து நித்திரை போதல்).

(பாம்புப்பிடாரன் பிரவேசம்.)

பிடாரன்—ஐயோ! நான் பிளைக் குட்டிக்காரனுச்சே. முனுநாளா வவுத்துக்கில்லாமே பட்டினியாசாரோமே. அய்யோ! நாங்க செத்தாலுஞ்சாரோம். (தன்கையிலிருந்த பாம்பைப் பார்த்து), இந்த பாம்பு சாவாமேயிருந்தா போதும். அது இத்தன வண்டு வவுத்துக்குக்கூட பாலு கீலு ஒன்னும் ஆம். பிளையே. ஏ நாகேந்திரா! ஒன்னாலே என் சம்சார மெல்லாம் வவுறு பசிக்காமே துண்ணேமே. இத்தினிநாள்..

எங்களே சுவரட்சனைபண்ண ஒனக்கு அம்மிட்டு பாலு வாக் கவும் கதியில்லையே. அப்யோ! நேத்துராத்ரி பிடிக்ஸக் குண்ணு உன்னே யெடுத்துக்கினு எத்தனையோ காடு கிடெல் லாம் சுத்திக்கினு வந்தேன். வெர்ரு மனிசாகூட எனு கண் னுக்கு ஆம்படல்லையே. இத்தனை தூரம் நடந்து வந்ததாலே காலுகிலு யெல்லாம் நோவுதே. வெல்வெலனு வருதே. (ஆகாயத்தை நோக்கி), அப்யோ! பொய்து விடியு நேரமாய் ழுடேசே. இந்நேரத்துக்கு ஒரு நாட்டுபுரம் போய் சேரலாம்து ஓடினுடி நடந்தாந்தும் இன்னம் காட்டிலேயே கடக்குரோமே. அப்யய்யோ! இனிமே யென்னலே ஒரு அடி கூட யெடுத்து வெக்க முடியாது. யெதுவான அம்முட்டு என்னக ராஜா க்கு ஆம்பட்டாபோதும். (பெட்டியிலிருக்கும் பாம்பைப் பார்த்துக் கையாலே சீண்டி), ஐயோ! கண் தொரந்து பாக்க வேயே. (ஊது குழலெடுத்து ஊத, பாம்பு சிறிது எழுங்கி ருக்கிறது) ஆ! நாகா! ஏந்தையா? (அதைக் கையில் வைத்துக் கொண்டு பாடுகிறோன்.)

(ஆடு பாம்பே யென்ற மெட்டு)

என்செய்வேன் எங்குய்வேன்  
யாரிடம் சொல்வேன் — உன் பசி  
எவ்விதம் வெல்வேன்?  
என் நாகப்பா, கருநாகப்பா,  
ஆரணியங் தன்னில் நம் பசி  
யார் தணிப்பாரோ  
என்னருஞ் சொர்ணமே— என்னை  
ஆதசித்த சர்ப்பமே.

ஜீவன் :—(நித்திரையிலிருந்து எழுந்து) ஆ ! இது என்ன கானம் ! எவ்வளவு இனிமையாயிருக்கின்றது ! யார் பாடுகிறார்களோ, தெரியவில்லை. மந்த பாக்கியனுண எனக் கும் இவ்விதமான கானம் துயரமென்பதை மறக்கச் செய்து ஆனந்தபரவசப் படுத்துகிறது. இந்தப் பாட்டு யாரோ பாம்பாட்டி பாவெதுபோ விருக்கிறது. அர்த்த ராத்திரியில் இந்தக் கொடுமையான வனத்தில் பாடவேண்டிய காரணம் என்ன ? ஒரு கால் நம்மைப்போல் வழி தப்பி வந்தவனே இவன் ? அருகில் போய் விசாரிப்போம். (ஆகாயத்தைப் பார்த்து), ஆ ! என்ன மதிமோசம் போன்றும். ? பொழுது விடிய அரை ஜாமந்தானிருக்கிறது. ஓம் நன்றாய்த் தூங்கி விட்டோம். நல்லவேளை. இரவெல்லாம் ஒரு கொடியிற் போய்விட்டது. இனி என் செய்வது. ? எங்கும்வது ? ஈசா ! யாவும் உன் திருவிளையாடலே !

(பாம்புப் பிடாரன் பாடிக்கொண்டே வருகிறன்.)

ஷீ மேட்டு

என்குட்டி நாகேந்த்ரா  
என்னை யெட்டிப் பாரேண்டா !  
பசிதாகமோ நாகா !  
என்மேல் கோபமோ நாகா !  
மறந்தாயோ யென்தனை  
அரவாசே ! செல்வா !

ஜீவன் :—அதோ யாரோ வருகிறன் ; அவன் தான் ஒருகால் பாடியிருப்பனே? (உற்றுப்பார்த்து), ஆம். அவன் தானிருக்கவேண்டும். அவன் கையில் பாம்புவைக்கும் பெட்டு யிருக்கிறது.

பிடாரன்:—ஆ ! அதோ யாரோ இருக்காங்கோ. அவங்களை பாத்தா மகாராஜாபோலே இருக்குது. நம்கு ஏதாச்சும் ஆம்படும். நம் நாகராஜா வவுத்துக்கு போட்டாம். (எதிரில் சென்று பெட்டியைக் கிழே வைத்துவிட்டு வணங்கி), சாமி ! கும்பிட்டறேன். தர்மப்ரபுவே ! வவுத்துக்கில்லாமே ரெண்டு நாளா இந்தப்பாம்பும் நானும் சாவ்ரோம். தயவு சேஞ்சு ஏதாச்சும் தந்தின்களானு ஒங்களுக்கு புன்யமுண்டு சாமி !

ஐவனன்:—நீயாரப்பா ! எங்கிருந்துவந்தாய் ? எந்த ஊருக்குப்போகிறோய் ? நீ வைத்துக்கொண்டிருப்பது என்ன ஜாதிப்பாம்பு ?

பா. பிடாரன்:—சாமி ! எங்கலுரு ஒரு நாட்டுபுறங்க. இந்தப் பாம்பாலே நானு ஊர்லூரா திரிஞ்சி ஐவனம் பண்ற துங்க. இந்தத்தபா வயிதெறியாமே காட்டலே மாட்டிகிணே சாமி! அதாங்கோ வவுத்திக்கி இல்லாமே பூடுச. (பாடுகிறான்).

(நந்தனூர் சரித்திரம் பழனமநுங்கணை என்றமேட்டு.)

ராசம். புன்னுகவராளி.

பசியோபொறுக்கவில்லை—என்தன்  
பாம்புக்கும் உணவு கிடைக்கவில்லை.  
இரவெல்லாம் கடங்குவந்தும்—சிறு  
கிராமங்களும் கண்ணில் காணவில்லை.  
பாழுங்காட்டில் வந்தலைக்கோம்—துஷ்ட  
கிங்கம் கரடி புவியின் கர்ஜீனையைக்  
கண்டு மிகப்பயந்து—ஜூ  
இடு ஒளிந்து தப்பிச் சேர்ந்தேன்

இந்தப் பாழும் வணந்தன்னில்—ஐயா  
உங்கள் தயவாலே நாகனுடைய  
பசியைத்தணிக்கடைவெனும்—ஐயா  
சித்தமிரங்கியே மெத்தவுபகாரம்  
செய்து காக்கடைவெனும்—உங்கள்  
தாளினை பணிந்தேன் தயவுடன்காரும்  
கொம்பேறி மூக்கனல்ல—இது  
விரியன் கத்தரிப்பாம்புமல்ல  
கட்டுப்புனையனுமல்ல—இது  
என்னைப்புனையன் கண்குத்திப்பாம்புமல்ல  
பச்சைச்சாரையுமல்ல—ஆதி  
சேஷனென்றுபெயர் கொண்டசர்ப்பமிது  
பாரும் சாமியாரே ! இதைப்  
பார்த்து மனமகிழ்ந்து தாருமையா  
நாகராஜனுக்குணவு—பசி  
தீரத்தந்து மிகதுசிபெறுவீரே  
பன்னகணிடத்தில்—சாமி  
சாதுக்களே மகாயோகிகளே.

(பசியோ)

ஐயா ! சாமி ! ஆதிசேஷன் வவுத்துக்கு ஏதாச்சம் தயவு  
செய்யுங்கோ.

ஐவனன் :—அப்பா ! உன்னைப்பார்த்தால் மிகப் பரிதாப  
மாயிருக்கிறது. நானும் உன்னைப்போல முன்று நாளாய்  
அன்னமில்லாமல் இக்காட்டில் அலைகிறேன். உன் பாட்டைக்  
கேட்டதும் என் பசி பறந்தோடிவிட்டது. அப்பா ! என்னிடம்  
ஒன்றுமில்லை. இந்தச்சிறிய மூட்டையொன்றுதானிருக்  
கிறது. இதை வேணுமானால் கொடுத்துவிடுகிறேன். இதிலிருப்பதை எங்காகிலும் விற்று ஐவனம் செய்துகொள்.  
(சிறமூட்டையைக் கொடுக்க அதை அவன் வாங்கிக்கொண்டு  
சந்தோஷத்துடன்),

சாமி ! தர்மதொரே ! நீங்க சேஞ்சோகி நல்லா இருக்கணம். நான் போய்வரேன் சாமி (ஆத்மகதமாய்), ஆ! நம்பபாம்பு அதிஷ்டமே அதிஷ்டம். நல்ல மூட்டையாப்புது. (நிஷ்கர்மித்தல்).

ஜீவனன் :— ஆஹா ! அந்தப்பாம்பு என்னவழகு? பாடல் என்ன இனிமை? பார்க்கவும் கேட்கவும் தெவிட்டாமலிருந்தன. ஐயோ ! அவனுக்கு எவ்வளவு பசியோ, பாவம். அவன் ஒருவேளை உணவுக்காவது அம்மூட்டையிலுள்ளது போதுமா? ஆ ! சூரியன் கிழக்குத் திசையில் தன் கிரணங்களை விரித்துக்கொண்டு உதித்துவிட்டான். இனி நான் இங்கு என்ன செய்வது? எப்படியாவது நம் ஊரை இன்றிர அக்குள் அடைய முயலவேண்டும். ஆபத்பாந்தவா! இக்காட்டைவிட்டுச் செல்லும் என்னை என்னுட்டில் கொண்டு சேர்க்கவேணும்.

(போன்னூர்மேனியனே என்ற மேட்டு.)

அபயம்தந்தருள்வாய் ஆபத்தில்காத்திடுவாய்  
அனுதையாய்ச் செல்லும் என்னை ஆதரித்தருள்புரிவாய்.  
(போகிறுன்.)

இரண்டவது களம் முற்றிற்று.

இரண்டாவது அங்கம். முன்றுவது களம்.

இடம் :— மோகனவின் அந்தப்புரம். காலம் :— பிற்பகல்.  
(மோஹன சோபாவில் சாய்ந்தபடி பிரவேசம்.)

மோஹ.— ஆஹா ! ஈசனுடைய செயலை யாரால் அறி யக்குமும்? நான் முன்னிருந்த நிலைமையென்ன? இப்போது

ருக்கும் நிலைமையென்ன? ஹம். பெண்ணைய்ப் பிறப்பதே கஷ்டம். அதினும் தாயற்றிருப்பதைவிட கேவல நிலை உலகில் என்னவிருக்கிறது? (சற்று நிதானித்து), யாரோ வருவதுபோல் காலோசை கேட்கிறது. யார் வருகின்றார்களோ தெரியவில்லை. (தரங்கவதி பிரவேசிக்க), தரங்கவதி! வா. ஏது இவ்வளவு தூரம்? என்ன விசீசஷதம்?

தரங்கவதி:—ஆட மோஹன!

மோஹ:—(திடுக்கெட்டு) ஐயோ! என் பிழைப்பு இந்த ஸ்திதிக்கு வந்துவிட்டதா? என்னை ஒரு வேலைக்காரி அடை என்று பேரெச்சொல்லி அழைக்குங்காலம் வந்துவிட்டதா! ஆ! என்ன கொடுமை! எல்லாம் என் தலைவிதி—என்ன அம்மா! என் நிறுத்திவிட்டார்கள்; சொல்லுங்கள்.

தர:—

(நந்தனார் சரித்திர கீர்த்தனையில் அடக்கியாளுமையே  
என்ற வர்ணமெட்டு.)

ராகம்: அடானு: ஆதிதாளம்.

பல்லவி.

தந்தை வருகச்சொன்னார்—உண்ணை (த)  
அனுபல்லவி.

இந்த கூணத்திலே தந்தையருகிலே  
வேகமுடன் அனேக சேதி சொல்ல (த)

மோஹ:—ஆ என்ன! என்ன! என் தந்தையா அழைத்தார்? யாது காரணம்?

ஷீட மெட்டு.

அழைத்த காரணத்தைச் சொல்வாய் (அ)

அழைத்த காரணத்தை அறிவிக்கலாகாதா?

அடியாள் மீதினில் இரக்கங்கொண்டு—நீ (ஆ)

தாரா!—அடி மோஹன்! நீ கேட்பது வெகு அழகாயிருக்கிறது. தந்தையழைத்தாரென்றால் உடனே வாரியடித் துக்கொண்டு ஒடிவராமல் காரணத்தைச்சொல் தோரணத்தைச்சொல் என்கிறுய்! இருக்கட்டும். ராணியம்மாளிடத் தில் சொல்லி உன்னை என்ன பாடுபடுத்துகிறேன், பார். வருகிறோ இல்லையா? என்ன வெறுமனே இருக்கிறுய்?

மோஹன்.—ஜகத்சா! சிற்றன்னைதான் என்னை ஏனான்ம் செய்வைத்தாய். அவள் தாதியுங்கூட என்னை ஏசிப்பேச வேண்டுமோ? நான் அவளை நடத்தவேண்டிய விதமெல்லாம் அவள் என்னை நடத்துகிறான். ஆ! என்ன பெண் பிறந்தேன்! (ஆத்மகதமாய்), என்னை இல்லாத குற்றமெல்லாம் எடுத்தோதி அந்தச் சித்திராங்கிக்கு இன்னும் கலகத்தை விளைவித்துவிடுவாளே. ஜேயோ! அங்குப் போனால் அவள் என்ன பாடுபடுத்தப்போகிறானா? உம். எது வந்தாலும் அனுபவித்தே தீரவேண்டும். (பிரகாசமாய்), வாருங்கள் அம்மா! போகலாம். (இருவரும் சிஷ்கரமித்தல்.)

முன்றுவது களம் முற்றிற்று.

இரண்டாவது அங்கம்.

நாண்காவது களம்.

இடம்:—சந்திரபுரியின் அரண்மனை.

காலம்:—பிற்பகல்.

(துண்சேனனும் சித்திராங்கியும் வீற்றிருந்தபடி பிரவேசம்.)

சித்:—நாதா! அந்தச் சிறுக்கி வரமாட்டாளென்று சொன்னேனே. அப்படியே வரவில்லை, பாருங்கள். தரங்க

வதி சென்று எவ்வளவு நாழியாயிற்று. இன்னும் வரலில்லை யே. அவளை என்ன என்னம் செய்கிறார்களோ! இல்லாவிட்டால் இந்நேரம் அவள் அங்குத் தங்கமாட்டாள்.

குணை:—சித்ரா! அவசரப்படாதே. தரங்கவதி அவளை யழைத்துக்கொண்டுதான் வருவாள். அந்தக் கழுதை வரட்டும்; தக்க மரியாதை செய்தனுப்பலாம்.

சித்:—போதும். உங்கள் வாய்ச்சொல்லோடு சரிதான். அவள் எதிரில் வந்தால் பல்லிளித்துப் போய்விடுகிறது. பின் னால் சொல்வதிற் பயனென்ன? அன்றைக்கு அவள் சொன்ன சொல் என் காதை விட்டுப் போகவேயில்லை. “மாற்றுந்தாய் மாற்றங் கேட்டுக் கடிமணம் செய்வதாலே கெடுதிகள் சம் பவிக்கும்” என்று உங்களெதிரிலே தானே சொன்னாள். அதற்கு நீங்கள் என்ன செய்துவிட்டார்கள்? அப்படித்தான் இப்பவும் நடக்கும். எல்லாம் என் தலைவிதி. யாரைச் சொல்லி யென்ன பயன்?

குணை:—சித்ரா! ஏன் மனதை கோக வைத்துக்கொள்கிறாய்? அன்றைக்கே நான் கடித்து உதாசினமாய்ப் பேசிவிட்டு அங்கு நில்லாமல் வந்துவிட வில்லையா? உன்னை அலக்ஷ்யஞ்ச செய்து நான் பார்ப்பேனே? நீ கவலைப்படாதே. அதோ காலோசை கேட்கிறது; வருகிறார்களே போலிருக்கிறது.

(மோஹனவும் தரங்கவதியும் பிரவேசம்.)

மோஹன:—(கைகூர்பியவண்ணம் பாடிக்கொண்டே வருகிறார்கள்.)

(வாசதேவனே யென்ற மேட்டு)

வந்தனம் செய்தேன் தந்தை யுக்கட்கு  
 மங்கை யானுமே மகிழ்வடனே நான் வ  
 என்தனை இவ்விடத்தில் அழைத்த காரணம்  
 யாதன்றெறுத்துரைக்கக் கோருகின்றேன். வ

(சித்ராங்கியைப் பார்த்து) சிற்றி! வந்தன மளிக்கிறேன்.  
 (சித்ராங்கி முகத்தைச் சுளித்துத் திருப்பிக்கொள்கிறீர்).

குண :—பெண்ணே! மோஹனு! உனக்குப் புதியதாய்ச்  
 சொல்லப்போவது ஒன்றுமில்லை.

ராகம் : காம்போதி.

செப்பிய மொழியை மாற்றிச் செய்குவே னென்று பேதாய்  
 தப்பினீ எண்ணவேண்டாம் தாதைசொல் மாறிடாமல்  
 ஒப்பினீ உன்றன் நெஞ்சை உத்தமச் சாணக்யன்பால்  
 துப்புறவைப்பாய் என்தன் தூயநற் கரும்போமானே!

கண்ணே! இன்றைக்குப் புதன்கிழமையல்லவா? நாளை  
 வெள்ளிக்கிழமையன்று விவாக முகூர்த்தம். நடக்கவேண்  
 டிய ஏற்பாடெல்லாம் ஆய்விட்டது. வரவேண்டிய ஜனங்க  
 ஸெல்லோரும் வந்துவிட்டார்கள். சாருவதேசத் தரசரின்  
 பந்துக்கள் உன்னைப் பார்க்கவேண்டுமோம். அந்தப்புரத்தி  
 விருக்கிறார்கள். சிற்றன்னையுடன் சென்று அவர்களை நமஸ்  
 காரம் செய்துவிட்டு வா.

கித :—போதும், போதும். இவ்வோ நான் அழைத்துக்  
 கொண்டு போகவேண்டுமா? அன்றைக்கு அத்தனை நகை  
 களைக் கொடுத்தனுப்பினேன். இன்னும் அவற்றை யணிந்து  
 கொண்டாளா? பாருங்கள், வீடு பெருக்கும் வேலைக்காரி

போலத் தடிமரமாய் நிற்கிறுளே. இவள்பவிஷைப் பார்த் தால் யாவரும் நகைப்பார்கள். அன்றைக்கு உங்களெதிரி வேயே என்னை ஏசின இவள் அவர்களெதிரில் எவ்விதமாய் அவமானம் செய்வாளோ! இந்தப் புழுக்கைச் சிறுக்கியின் முகத்தைப் பார்த்து நான் அழைத்துக்கொண்டு போவேனு?

(மோஹன் தலைகுரிச்து கண்ணீர்வடிய நிற்கிறார்கள்).

குண :—அடி பெண்ணே ! நீ யேன் ஆடையாபரணங்க ளொன்றையும் அணிந்துகொள்ளாமல் வேலைக்காரி வேஷத்து டன் நிற்கிறுய்? உங்கிற்றி அனுப்பிய ஆபரணங்களைல்லாம் எங்கே? சீக்கிரம் போய் அணிந்து கொண்டுவா.

மோஹன :—அப்பா! தாங்கள் சொல்வது எனக்கொன் மும் விளங்கவில்லை. சாஞ்சு தேசத்தரசன் பஞ்சுக்கள் என்னை பெற்றுப் பார்க்கவேண்டும்? அவர்களுக்கும் எனக்கும் யாது சம்பந்தம்?

குண :—புத்தி கெட்ட நாயே! நான் சொல்வதைத் தள் விவிட்டு நீ வீண் பேச்சு ஓபசிக் காலத்தைக் கடத்துகிறூயா? சீக்கிரம் அலங்காரம் செய்துகொண்டுவா. மணப்பெண்ணைக் காணக் கணக்கற்றபேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மோஹன :—ஜூயோ! ஜூயனே! தங்களிடம் நான் பன் முறை முறையிட்டும் இந்த விவாகப் பேச்சையே பேசி என் மனத்தைப் புண்படச்செய்வது நன்றோ? நான் வெட்கத்தை விட்டு வெளிப்படையாய்ச் சொன்னபிறகுகூட என்னை இவ்விதம் பரீக்கிக்கவேண்டுமா? அப்பா! நான் உங்கள் வயிற்றில் பிறந்ததற்காகவாவது என்மேல் தபை கூர்ந்து சிறுத்தலா காதா? ஜூயோ! என் தாயிருந்தால் இவ்வித விவாகம் நடக்குமா? அப்பா! தயவு செய்யவேண்டும்.

ராகம்: தண்பாசி.

தந்தையே என்றனமீது தயவுடன்காத்தில் வேளை விந்தையாம் சொல்லைவிட்டு விம்முறைஞ் சிறுமிதன்னை எந்தையே பாராவிட்டால் ஏது செய்கிற பேனப்பா சந்தையிற்செல்வோரெல்லாம் தகுவரோ துணையாதற் கே!

குண:—அடி கழுதை ! என் உன் வாயில்வந்தபடியெல் லாம் உளறுகிறும்? சீ முட்டாளே ! (கோபத்தோடு சீறி எழுந்து), உனக்கு இவ்வளவு கர்வமா இருக்கிறது? ஹாம்.. இருக்கட்டும். உன் ஜபம் பலிக்கிறதோ, என் ஜபம் பலிக்கிறதோ, பார்ப்போம். இந்தக்கவியாணத்தை முடிக்காவிட்டால் என் பெயர் குணசேனனல்ல. நான் சொல்வதைக் கேட்கப்போகிற்றா, இல்லையா? சீக்கிரம் போ. இல்லாவிட்டு உன்னைத் தள்ளிக்கொண்டு போகச் செய்வேன்.

மோஹ:—(தந்தையின் கால்களைப் பிடித்துக்கொண்டு பாடுகிறோன்.)

ராகம்: சங்கராபரணம் ; தாளம்: சாடு.

(நானேன்ன செய்குவேன் மாமி என்ற மேட்டு.)

பல்லவி.

நானேன்ன செய்குவேன் அப்பா !

நானுங்கள் அருமகளல்லவோ

(நா)

அனுபல்லவி.

சினங்கொண்டு உங்கள் புதல்வியை நீர் வைதால்

யாரிடம் சென்று என் வருத்தத்தைப்போக்குவேன். ()

குண:—அடி துஷ்டே ! நீயா என் புதல்வி ! என் புதல்வியாயிருந்தால் நான் சொல்வதைக் கேட்கமாட்டாயா? சீச்சி !

தந்தை சொல் கேளாத தறிதலை மகளே ! என் ததிரில் நில் வாதே, காயே!

(ஆண்டவன் மித்திரன் என்ற மேட்டு)

சீச்சி! போ! துஷ்டாயே! என் முன் நில்லாதே செல்வாய் என்தன் சொல்லை மறுத்து வெகு வீம்புகள் பேசுகின்றூய்(சி)

மோஹ:—அப்பா! (ஐடி சரணம் சங்கராபரணம்)

அடியாள் மீதினிலே இரக்கங்கொண்டு நீவிர் கடிமணமென்கிற மொழிதன்னை மறப்பிரே. (நா)

தந்தையே! தாங்கள் ஒரே பிடிவாதமாய் இந்த மணத்தை முடிப்பதனால் அநேக தீங்குகள் நேரிடுமென்பதை நான் முன்னமே சொல்லியிருக்க, நான் அதை மறுபடியும் சொல்ல வேண்டுமா? தங்களுக்குத் தெரியாத நீதி யாதிருக்கிறது? நம் ராஜ நீதியில் பெண்கள் யுக்த வயது வந்த பிறகு தங்கள் மனதிற்கிசைந்த மனுள்ளை மனஞ்சுசெய்து கொள்வது வழக்க மாயிருக்க, அதை விட்டு இப்போது மாற்றுந்தாய் சொல்லிக் கேட்டு அவள் மனதிற்கிசைந்தவளை நான் மணப்பது தகுபோ?

(நந்தனார் சரித்திர கீர்த்தனையில்

நியாயந்தானே நீர்சொல்லும் என்ற மேட்டு.)

ராகம் - சங்கராபரணம், தாளம் - ஆதி.

பல்லவி.

நியாயந்தானே நீர்சொல்லும்

ஓய் தந்தையாரே நம் நீதிக்கடுக்குமோ

(சி)

அனுபல்லவி.

நீதியிலில்லா வழக்கம் நீர்செய்து கொள்கிற பழக்கம்  
எந்த ராஜரூக்கது முழக்கம் இந்தக் கடிமணம் செய்வது  
அடுக்கும் (நி)

கித:—பேஷ! பேஷ! நிரம்ப உன்றுயிருக்கிறது,  
ராகம் - மோகனம்.

போதுமே சிறுக்கி உன்றன் புல்லிய மொழியாலிங்கு  
வாதுகள் பேசவேண்டாம் வகையிலா மூடமே நீ  
தீதுகள் செய்தேனென்று துணிவுடன் செப்பியே நற்  
சாதுவைப் போலேயிங்கு சாற்றுகின்றுய் துஷ்டி முரி!  
மோஹன:—(கண்ணில் நீர்வடியத் தந்தையைப் பார்த்து)

ஐயனே!

ராகம் - முகாரி.

எருமை யென்றென்னை யன்னை ஓளனஞ் செய்யவும் நீர்  
அருமையாயின்ற விந்த அபலையின் கண்ணீர் சிந்தப்  
பெருமையாய்ப் பார்த்திருத்தல் பெரியதோரழகோ சிற்குச்  
சிறுமை நான்டைய வேண்டிச் சிருட்டித்தான் பிரமன் பாரில்

குண:—அடி கழுதை! என்ன சொன்னுய? உன்னைப்  
பெற்ற பெண் போல் பாதுகாத்து வரும் சிற்றியை எவ்வளவு  
இகழ்ச்சியாய்ப் பேசினுய? அடி! உன் சொல் கேட்பவன்  
நான்ல்ல. உன்னைச் சாணக்கியனுக்கு முடிசூட்டி வைத்து எக்  
கதிக்கு ஆளாக்குகின்றேன் பார். சிற்றன்னையின் மனதைப்  
புண்படுத்திய சிறுக்கியே! நாளன்றைக்கு இந்நேரம் உன்னுள்  
ளவெல்லாம் எவ்விதம் பறக்கிறது, பார். சித்ரா! வருத்தப்  
படாதே. வா, போகலாம்.

(மோஹனுவை காலால் உதைத்துத் தள்ளிவிட்டு சிஷ்கர மித்தல்).

(சாகரீகா பிரவேசித்து மோஹனுவைத் தூக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்.)

மோஹு :— தெய்வமே ! என் தலைவிதி என்னைக் காலால் உதைத்துத் தள்ளவுமாய் விட்டதோ ! மாங்கிலத்தில் பிறந்த தற்குப் பலனிதுவோ ஜனார்த்தனு ? அப்பை யான் என் செய் வேன் ?

(நந்தனார் சரித்திர கீர்த்தனை மார்கழிமாதம் என்ற மேட்டு).

பல்லவி.

மாங்கிலம் புகழும் மன்னன் வயிற்றினில்  
பிறந்ததின் பயனிதுவோ !

மாற்றுந்தாய் மொழியாலே பெற்றதங்கையு மென்னை  
நெட்டித் தள்ளலு மாச்சோ !

ஐயையோ யானிந்த அவனிதன்னிலே  
ஆடல்படவும் விதியோ !

ஆண்டவனருளாலே என்னுடை நாதனை  
நானடைகுவேனே ?

சாக :— அம்மணி ! விசனப்படாதீர்கள்.

ராகம் : சாவேரி.

வருந்தினால்பயன்தானென்ன வனிதையே துயரவேண்டாம்  
பொருந்தி நீர் பதுமாபன் பொன்னடி பணிந்தவாரே  
இருந்திட்டனு மதவ்வெண்ணம் ஈடேறுமென்று நீர்தாம்  
தெரிந்திஹர் சில நாளைக்குள் தெரிவையேபொறுக்கவேண்டும்,

மோஹ.—சகி ! நான் பதிவிரதை வயிற்றில் பிறந்த உத்தமியாயிருந்தால் இந்தத் தம்பதிகள் முன்னிலையில் எங்காத ஊடன் வங்கு சேர்வது திண்ணம். ஈசா ! என்னைக் காக்க வேணும்.

(இருவரும் நிஷ்கரமித்தல்.)

நான்காவது களம் முற்றிற்று.

இரண்டாவது அங்கம். ஐந்தாம் களம்.

இடம் :—மோஹனைவின் அந்தப்புரம் : காலம் :—மாலை.

(சாணக்கியன் பிரவேசத்தல்.)

சாண :—ஹி, ஹி ; நானு இங்கே வந்துட்டேனே.  
(தலை சொறிந்த வண்ணம் சாய்ந்து நடந்துகொண்டு)  
மோஹன ! மோஹன ! ஹி ஹி. ஏனென்று சொல்லல்லைபே ?  
நானு யார் தெரியுமா ?

(நகுமோமு கனலேனி யென்றமேட்டு)

பல்லவி.

ஜகமெல்லாம் புகழ்பெற்ற சாணக்கியன் நானன்றே  
சாருவத் திளவரசன் அத்தையின் மருமகன். (ஐ)

(தலை சொறிந்து ஹி ஹி ஹி என்று நொட்டைவிட்டுக்கொண்டு)  
அனுபல்லவி.

ஜகன் மோகனுங்கியை மணக்கும் மனூளன் நான்  
வீரன் தீரன் சூரன் எழில்மாரன் நடையில் ஒப்யாரன். (ஐ)

சாணம்.

குணசேனன் முடியை என் சிரசினில் சூட்டவல்ல  
கொடையாளன் நானன்றி வேறொருவனுள்ளே ?

சித்திராங்கி தேவியின் மருமகனல்லவோ  
ராமன் பீமன் காமன் மூவரும் நானென்று எல்லோரும். (ஐ)  
அடி மோஹன ! எங்கே இருக்கேடு.

(விதாஷிகன் பிரவேசித்தல்.)

விதாஷிகன் :—என்ன இது ? யாரோ பாடுகிறோப் போலி  
ருக்கிறது. (கதவின் வழிபாகப் பார்த்துச் சாணக்கியன் இருங்  
ததைக் கண்டு) ஒ ஒ ! இந்தச் சமத்து தானே இங்கே  
மோஹனவைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறது. இதை  
ஈன் கொஞ்சம் வேடிக்கை பண்ணுகிறேன். (கதவண்டை  
போய் சூர் எங்கிறேன்.)

சாண :—மோகன ! எங்கே இருக்காய். இதோ வந்து  
விட்டேன். (நொண்டிக்கொண்டே கட்டிலிற்போய்ப் படுத்துக்  
கொண்டு தலையணையை மோகனு வென்று கட்டி யினைத்து)  
அடி மோகன ! நான் தான் உன் மருமான். அல்ல, அல்ல.  
என் அத்தைக்கு மருமகன். உன் புருஷன். ஏண்டி மோகன !  
பேசாம் விருக்கிறோய். எழுந்துவா. நாம் போய் விளையாட  
வாம். (என்று தலையணையைக் கையிலெடுத்துக் கீழே யிறங்கி  
மோகனு இல்லாததைக் கொண்டு) ஐயோ ! மோகன எங்  
கேயோ ஒடிப்போய் விட்டாளே. அடி மோகன எங்கடி  
ஷுட்டே.

விதா :—(மறைந்தபடியே சிரித்துக்கொண்டு) இதோ.  
இருக்கிறேன்.

சாண :—(மூலைமூலையாய்த்தேடிக்கொண்டே) எந்த மூலை  
யிலே இருக்காயா மோகன ! (எங்கும் அவளைக் காணுமல்)  
மோகன ! எங்கே ஒடிப்போய் விட்டாய் ? என்னை ஏமாற்றலா  
மென்று பார்க்கிறாயா ? நான் யார் என்று நினைத்தாய் ? சானு

வத்திளவரசனுன சாணக்கியனல்லவா? சித்திராங்கியின் அண்ணன் பிள்ளையாச்சே! என்னை உன்னால் ஏமாற்ற முடியுமா? சீ எங்கே போனாலும் உன்னைத் துரியோதனன் சீதையைத் தேடிக்கொண்டுவந்த மாதிரி செய்வேன். நீ என்னைக் கலி யானம் பண்ணிக்கா விட்டால் ராவணன் த்ரெளபதியை மான பங்கம் பண்ண மாதிரி உன்னை பிராண பங்கம் பண்ணு வேன் தெரியுமா! ஐயோ! காலெல்லாம் கோகிறது. சுற்று உட்காருகிறேன்.

(நாற்காலியைத் தலை கீழாகப் போட்டு உட்காருகிறேன்.)

விதூ :—(மறைவிலிருந்தபடியே) ஐயோ! தலைவிதியே-இவன் பவிஷ்ட இப்படியிருக்க இவனை எம் இளவரசி காவில் கட்டிவிடப் பார்க்கிறோன் அந்தச் சித்ராங்கி. அந்தக் கிழமன்னனும் அவள் வலையிலகப்பட்டுத் தன் பெண்ணைக் கட்டாயப்படுத்துகிறேன். இதற்குக் கால் தான் நொண்டியென்றால் புத்தியில்லாமலிருக்கிறதே. இந்த முழு பைத்தியத் திற்கு யார் தான் பெண்ணைக் கொடுப்பார்? ஆகட்டும். நான் வேண்டிய ஏற்பாட்டைச் செய்து ராஜாவுக்கு நல்ல புத்தி வரும்படி பண்ணுகிறேன். (திரும்பிப் பார்த்து) ஆ! அதோ மோகனு வருகிறேன். நான் இனி இங்கிருந்தால் நான் தான் இவனை இங்கே யழைத்துவந்தாக வினைத்துக்கொள்வாள். அதோ அந்த மறைவிலிருந்து என்ன நடக்கிறதோ பார்ப்போம். (மற்றொரு மூலையில் ஒளிந்துகொள்கிறேன்.)

(மோகனுவும் சாகரீகாவும் பிரவேசித்தல்)

சாக :—அும்மணி! என்ன செய்யலாம். நீங்கள் இவ்வாறு விசனப்பட்டு யாது பயன்? நாளை ஒருநாள்தா னிருக்கிறது. அதற்குள் பகவான் என்ன செய்வானே! “கடவுளை நம்பி ஞேர் கைவிடப்படார்” என்றபடி நீங்கள் மனதைத் தளர விடாமல் பகவானைத் தியானியுங்கள்.

மோகனு:—சகி! நான் கடவுளைப் பிரார்த்திக்காத வேரம் கிடையாது. அவர் என்னை எக்கதிக்குள்ளாக்குவாரோ? வா. நாம் உள்ளே போய் உட்காருவோம்.

சாக:—(கதவைத் திறக்க அது உட்புறம் தாளிட்டிருப்பதைக்கண்டு திகில்லைத்து) அம்மா! என்ன இது? கதவை உள்பக்கம் தாளிட்டிருக்கிறது. உள்ளே யாரிருப்பார்கள்?

மோகனு:—என்ன ஆச்சரியமிது! நாம் போகும்போது கதவைத் திறந்துவிட்டுத் தானே போன்றும். யார் புகுந்து கொண்டிருப்பார்கள். (கதவைத் தட்டி) யார் அது உள்ளே?

சாண:—(உள்ளிருந்தபடியே) நான் தான் சித்ராங்கியின் அண்ணன் பிள்ளை. சாருவத்தினவரசனுண் சாணக்கியன்; என்னை யார் என்று கேட்கிற நீ யார்?

மோகனு:—ஐயோ தலைவிதியே! இந்தச் சனியன் இங்கே வந்துவிட்டதே. இதை எப்படித் துரத்துவது?

சாக:—அம்மா! இது லேசில் திறக்காது போலிருக்கிறது. இதைத் தந்திரமாய்த்தான் வெளிக்கிளப்பவேண்டும். இதற்கு மீண்டும் விதாஷ்கர் இருந்தால் சரியாபிருக்கும். அவரை எங்குக் காண்பது?

சாண:—யார் அது என்னைச் சனியன் என்கிறது? போய் முன்னே மோகனுவை அவள் மருமகன், அல்ல, அல்ல, அவள் புருஷன் வந்திருக்கிறதாய்க் கூப்பிட்டுக் கொண்டுவா.

சாக:—பார்த்தீர்களா அம்மா! அதன் தைரியத்தை. உங்கள் புருஷனைன்று மனந் துணிந்து சொல்லுகிறது.

. விதூ ;—(மறைவி விருந்தபடியே) அம்மாடி நான் பிழைத்தேன். என்மேல் பழியில்லாமல் நான் வரவில்லையே

யென்று சொன்னார்களே, அதுவே போதும். அவர்கள் முன்னே போகிறேன்.

(சதாரத்தில் “நல்லசமயம் நல்லசமயம்” என்றமேட்டு)

நல்லசமயம், நல்லசமயம், நல்லசமயமே  
பல்லாண்டாய் வாழுவேண்டும் எல்லோருமே: (ஏ)

நாளைவிட்டு மறுஙாள் நமக்கு நிறைய  
போளியுடன் ஆமல்வடை ருசியாய்ப் புசிக்கலாம். (ஏ)

சாகரீகா! சாகரீகா! உன்னைக் காணுமல் கண் மங்கி விட்டது. எங்கெங்கேயோ தேடிவிட்டு இங்கே தானிருப்பா யென்று வந்தேன். (மோகனுவைப் பார்த்து) அம்மா! நமஸ்காரம். ஏன் வெளியில் நிற்கிறீர்கள் உள்ளே போகலாமே.

சாக :—அம்மணி! நல்ல வேளையில் இவர் வந்தார் இவருக்கு நூறு ஆயுச.

விது :—அம்மாடி. போதும் போதும். இந்த நாளில் எல்லாரும் அல்பர்யுசாக இருக்கிறார்கள். அதற்குள்ளேயே எவ்வளவோ துக்கம் அனுபவிக்கிறார்கள். நல்ல வேளையாய் எனக்கு அதெல்லா மொன்றுமில்லை. எனக்கு வேண்டிய இரண்டும் அகப்பட்டுவிட்டால் நான் நூறு இல்லை எத்தனை வருத்தமானாலும் சந்தோஷமா யிருப்பேன்.

சாக :—என்ன இரண்டு?

விது :—சொல்லட்டுமா? ஒன்று நீ என்னைக் கலியா ணம் பண்ணிக்கொள்; இரண்டாவது நானிருக்கும் வரையில் வயிறு நிறைய ஆமல்வடைவேண்டும். அவ்வளவு தான்.

சாக :—நிரம்பு நன்றாயிருக்கிறது.

சாண :— ஒய். ஹிலி. எனக்குக்கூட அது நான் துக்கம். நாளன்றைக்குக் கலியாணம். ட்ளொ ; ட்ளொ ; (நொட்டைவிட்டு) மோகனு எங்கே? உம். உம்.

விது :— (திடுக்கிட்டதுபோல் அபிநயித்து). ஜையேயோ! அம்மாடி. முழும். உள்ளே பி...பி...பிசாசோ. பூ...பூ... பூதமோ இருக்கிறது. ஜையோ! ஜையோ. (தலை கால் தெரியாமல் குதிக்கிறேன்.)

சாண :— (உள்ளிருந்தபடியே). ஜையோ! எனக்கு பயமாயிருக்கிறது. (வெளியில் விதுவிகன் கூச்சலிட்டு ஆடுவதைக் கேட்டு) ஜையோ! அத்தை. பிசாச பூதம். நான் இதோ வெளியிலே ஒடிப்போகிறேன்.

(கதவைத்திறந்து வெளியில் அலறியடித்துக்கொண்டு நொண்டி நொண்டி யோடுகிறேன்.)

விது :— (சாணக்கியனைக்கெட்டியரப் பிடித்துக்கொண்டு) மாப்பிள்ளை. பி...சா...சு.

சாண.— ஜையோ! எங்கே? எங்கே? இதோ நான் ஒடிப்போகிறேன். எனக்குப் பயமாயிருக்கிறது. (ஆடுகையில் மோகனுவைப் பார்த்து அவள் கிட்டப் போகிறேன்.)

மோகன :— சீச்சி. அப்பால்போ. என் கிட்ட வருகிறூயா?

சாண :— அட மோகனு! உன்னைக் காணத்தானே அத்தையோடே சொல்லாமல் வந்தேன். உன்னைவிட்டு விட்டுப் போவேனு. என் கண்ணுச்சே. ஹிலி ஹிலி. நானும் வரேன்தில். (அவள் பின்னால் ஒடுக்கிறேன்.)

விது :— என்ன இது மாப்பிள்ளை! இன்றைக்கு விலையாடுகிறோ. நாளன்றைக்குக் கலியாணமான பிறகு விலையாடலாம்.

சாண :—ஹி ஹி ஹி. நான் சும்மா போவேனு. நீ சொல்கிறதைக் கேட்பேனு. இதோ பார் நான் மோகனுவை என் மதிமேல் உட்காரவைத்துக் கொண்டு விளையாடப் போகி மேற்கொள்ள முடியும். அதே மோகனு ! என்னண்டவா. (மோகனுவைப் பிடிக்க ஒடுகையில் சித்திராங்கி அவனுக்குக்கட்டிவைத்திருந்த மரக்கால் கிழேவிழி, அவன் வெட்டிச் சாய்ந்த மரம்போல் கிழே தடிலென்று விழுகிறான். எல்லாரும் சிரிக்கிறார்கள்.)

சாண :—(தனக்குள்) ஐயோ ! அத்தை ! உன் சொல்லைக் கேட்காமல் வந்ததற்குப் பலன் அனுபவித்தாய் விட்டது. மோகனுவுக்குத் தெரிந்துபோய் விட்டதே. இனி என் செய் வேன். (அழுகிறான்.)

விது :—(கட்டைக்காலைக் கையிலெடுத்துக் கொண்டு). ஆ ! இந்தக் கட்டைக்காலுக்கு எவ்வளவு ஒழுங்கு செய்தி ருக்கிறது ? இதற்கு மேல்ஜோடு பூட்டு எத்தனை கோலம். இதெல்லாம் அச்சித்திராங்கியின் சூழ்சியல்லவா. இருக் கட்டும் இவன் வாயாலேயே உண்மையை வரவழூக்கிறேன். (சாணக்கியனைப் பார்த்து) மாப்பிள்ளை ! எப்போது உமக்குக் கால் ஒடிந்துவிட்டது.

சாண :—உம் உம் : மோகனு கேட்கக்கூடாதென்று என் அத்தை சொல்லியிருக்கிறான். (விதுஷகன் அவனருகில் போய் மோகனு இங்கேயில்லை சொல்லும் என) ஒய் ! எனக்குப் பிறக்கும்போதே ஒரு கால் இல்லையாம். அப்புறம் என் அத்தை இந்தக் காலைக் கட்டினாலாம். இது மோகனுவுக்குத் தெரிந்தால் என்னைக் கலியாணம் பண்ணிக்கொள்ளமாட்டா ஸென்று என்னை உள்ளேயே என் அத்தை இருக்கச் சொன்னான். ஐயோ ! நான் இப்போது என்ன செய்தேவன் ?

மோகனு:—பார்த்திரா அவள் சாமர்த்தியத்தை. இந்த முடவனை எனக்குக் கலியாணம் பண்ணிவைக்கவேண்டுமென்று என்ன சூழ்ச்சிகள் செய்து என் தந்தையை ஏமாற்றிவிட்டாள். இந்தச் சனியோடு நமக்கென்ன வேலை? இதைத் தூக்கிக்கொண்டுபோய் அப்பால் போட்டுவிட்டுவாரும்.

சாக:—அம்மனி! இனி உங்கள் கஷ்டம் முடிந்துவிட்டது. இந்தக் கட்டைக்காலை ராஜாவுக்குக் காண்பித்தால் அவர் மணத்தை நிறுத்திவிடுவார். நீங்கள் தைரியமாயிருங்கள்.

மோகனு:—ஐயோ சகி! உங்கென்ன பைத்தியமீடான் எத்தனையோதடவை அந்த முடவனைக் கலியாணம் பண்ணிக்கொள்ளமாட்டேன்றபோது அவர் காதில் படாதது போவிருந்துவிட்டார். அவர் இளையாள் மோகத்தி லீடுபட்டு ஒன்றையும் கேட்கமாட்டேன்கிறார். இன்று காலையில் என்னெந்திரில் கில்லாதே நாயே யென்று காலால் உதைத்துக்கள்ளினாலோ நீ பார்க்கவில்லையா? இன்னும் ஒரு ஆசை வேண்டுமானால் ஒரு கடிதம் எழுதித் தருகிறேன். அதற்கு என்ன பதில் சொல்லுகிறோ பார்ப்போம். வா, உள்ளே போவோம். (இருவரும் உள்ளே துழைகிறார்கள்.)

விது:—மாப்பிள்ளை! போகலாம் வாரும்.

சாண:—ஐயோ! என் கால் எங்கே? என் அத்தை கோபித்துக்கொள்வாளே. அதைக் கொடும் இப்படி.

விது:—ஓய் பயப்படாதேயும். இந்தக்கால் போனால் அத்தை வேறொரு கால் பண்ணித்தருவாள். (நேபத்யத்தில் சாணக்கியா! சாணக்கியா! எங்கேயடாபோய்விட்டாய்?)

ஆ! சித்ராங்கியின் குரல்போவிருக்கிறது. நான் புறப்பட்டுப் போய்விடுகிறேன். இப்பொழுது இருட்டிவிட்டபடி

யால் நாளைக் காலையில் மகாராஜாவிடம் இந்தக் காலைக் காண் பித்து இக்கவியாணத்தை நிறுத்தப் பார்க்கிறேன். (காலோடு ஒடுக்கிறேன்.)

சாண:—ஐயோ! ஓய்! என் காலைக் கொண்டாரும்— என் அத்தை அடிப்பாள்.

(சித்ராங்கி பிரவேசித்தல்.)

சித:—ஐயோ! கர்மமே இங்கே ஏண்டா வந்தாய்? நான் எங்கேயும் வெளியிலே போகவேண்டாமென்று சொன்னேனே. (அவன் காலில்லாமல் படுத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டு) அடா பாவி! என் தலையில் கல்லைப்போட்டாயே— உன் கால் எங்கே? தழுமரமே! என்னடா செய்தி (தலையில் குட்டுக்கிறேன்.)

சாண:—ஐயையோ! நீ சூட்டாமலிருந்தால் சொல்கிறேன். உம்.. நான் மோகனுவைப் பார்க்க இங்கே வந்தேன். அயள் இல்லாததினால் நான் கதவைப் போட்டுக் கொண்டு உள்ளே இருந்தேன். அப்புறம் அவள், தோழி, விதாஷகன் எல்லாரும் வந்தார்கள். நான் கதவைத் திறக்கவில்லை. அப்புறம். ஐயோ! என்ன பயம் தெரியுமா? (சும்மா இருக்கிறேன்.)

சித:—அப்புறம் என்னடா சனியன்; சீக்கிரம் சொல்வித்தொலை. (கன்னத்தில் அறைக்கிறேன்.)

சாண:—ஐயோ! என்னை அடிக்காதே. சொல்கிறேன். அப்புறம் பி...சா...ச, பூ...த...ம் எல்லாம் கூச்சல் போட்டது. உடனே நான் பயந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே ஒடிவந்தேன். அப்போது மோகனு நின்றுகொண்டு ருந்தாள். அவளைக் கட்டிக்கொள்ள ஒடினேன். அப்போது

கால் கிழே விழுந்தது. நானும் விழுந்துவிட்டேன். என் ஜெப்பார்த்து எல்லோரும் பைத்தியக்காரர்மாதிரிசிரித்தார்கள். ஆனால் நான்மாத்திரம் அழுகின்றேன். அத்தை! அந்தக் காலை விதூஷகன் எடுத்துக்கொண்டு ஒடிவிட்டான். மோகனு அவள் தோழியோடு என்னமோ சொல்லிக்கொண்டு உள்ளே போய் விட்டாள். நீயும் வந்தாய். (அசுட்டுச்சிரிப்பு சிரிக்கிறோன்).

சித :—(கோபத்தோடு) குடிபைக் கெடுக்கவந்த கோட ரிக்காம்பே! உன் பவிஷாக்கு சிரிப்பு ஒரு கேடா? நான் றைவரையில் உன் பைத்தியத்தை வெளியில் காட்டாமல் உன் கேள்வியிரு என்று முட்டிக்கொண்டேனே; கேட்டாயா? ஏற்கனவே அந்தச் சிறுக்கி உன்னைக் கவியானம் பண்ணிக் கொள்ளமாட்டேன் என்றாலே. இப்போது உன்னை நேரில் இக்கதியில் பார்த்துவிட்டாலே. இனி நான் என் செய்வேன்! நான் எண்ணியிருந்த எண்ணமெல்லாம் வீணுயிட்டது. அடே பானி! (அவளைத் தலையில் குட்டி, முதுகில் புடைத்துக் கண்ணத்தில் அறைக்கிறோன்). அந்தக் குமரி தன் தங்கையிடம் போய் இதைச் சொன்னால் என் கதி என்னவாகும்? அக்கீழ மன்னனுக்கு நான் எவ்வளவோ தூபம் போட்டிருந்தாலும், பெற்ற பாசத்தால் அவள்சொல்லிக்கேட்டுக் கவியானத்தை நிறுத்திவிட்டால், என் செய்வது? நான் முன்னே போய் அரசன் பக்கவிலேயே யிருந்து காரியத்தைச் சாதிக்கவேண்டும். ஐயோ! தலைவிதியே. உன்னால் எனக்கு எவ்வளவு கஷ்டம்? (அவளை நையப் புடைத்து இழுத்துக்கொண்டுபோகிறோன்).

ஐந்தாம்களம்பூற்றிறை.



முன்றுவது அங்கம். முதற்களம்.

இடம்:—சந்திரபுரி அரண்மனையில் ஓர் பக்கம்.

காலம்:—உதயம்.

(விதாஷகன் வீபோர்த்தானுடன் பிரவேசித்தல்)

விதா:—(கோவில் மாதிரி அலங்காரம் செய்து) தமிழ் ! கோவில் என்ன அழகாய் கட்டி விட்டேன், பார்த்தாயா ? இனி மேல் நாம் ஸ்வாமியை எழுந்தருளப் பண்ணவேண்டி யது தான் பாக்கி. நம் வேலையாட்களெல்லாம் எங்கே, இன்னும் வரவில்லை ? (நேபத்தியத்தில் “ஓடியாங்கடா, சாமி புறப்பட்ட வேளை ஆய்ப்போட்டு. சீக்கிரம் வாங்கடா”) அதோ அவர்களும் வந்து விட்டார்கள். பேஷ் அவர்களைப் பார். பட்டை பட்டையாய் நாமம் போட்டுக்கொண்டு வருகி ஏர்கள். (வேலையாட்கள் பிரவேசிக்க) வாங்கப்பா, வாங்கோ. எல்லாரும் போய் அந்த அறையிலிருந்து சாமியைத் தூக்கிக்கொண்டு வரலாம்.

வேலையாட்கள்:—இதோ வந்துட்டோம். (குசித்துக் கொண்டே) ஹே, ஹே, உச்சவம் நடக்கப்போவது. வஷுறு ரொம்பப்போவது.

விதா:—(எல்லோரையும் பார்த்து) தமிழ் ! நீ குடை டிடி, நீ சாமரம் போடு, நீ யணியடி, நீ சாம்பிராணி தூபம் போடு, நீ மயில்விசிறி வீசு. நீங்கள் நான்கு பேரும் சாமியை தூக்குங்கள். நீங்கள் நாலுபேரும் இந்தக் கடிதாசி யிலே நான் எழுதி யிருக்கும் பாட்டைப்பாடிக்கொண்டே முன்னே போகவேண்டும். (கடிதத்தைக் கொடுக்கிறான்.) நான் சாமியாருக்கு பூசை போடுகிறவன். நான் நைவேத்தி யம் பண்ணிக்கொண்டே வருகிறேன். ஜாக்கிரதை; நான்

சொன்னது தெரிஞ்சுதா? அவரவர்கள் வேலையை நன்றாய்ச் செய்யுங்கள்.

வேலை:—அப்படியே செய்வோம். எங்களுக்குப் படிக் கக் கூடத்தெரியும்.

விதூ:—சரி, சங்தோஷம் ; வாருங்கள்.

(எல்லோரும் போகத்திரைமாறுகிறது.)

விதூ:—எல்லாரும் சித்தமா யிருக்கிறீர்களா? புறப் படலாம். (மேற் சொல்லியபடி சிங்காரித்த ஒரு பெட்டியைத் தூக்கிக்கொண்டு புறப்படுகிறார்கள்.) டேய்! நீங்களெல்லா ரும் நான் ஜே யென்று சொல்லும்போது நீங்களும் ஜே யென்று சொல்லவேணும். (தனக்குள்) நமது இளவரசியின் துயரம் என் தந்திரத்தினால் தீரு மென்று நம்பிச் செய்கி ரேன். பிறகு ஈசன் விட்டவழி யாகிறது. (பிரகாசமாய்) டேய்! சொல்லுவங்கடா. மோஹனுங்கி தேவிக்கு ஜே.

வேலை:—ஜே, ஜே.

விதூ:—(மெள்ள) இப்படிச் சொல்லுவங்கள். சித்ராங்கி தேவிக்கு.

வேலை:—வாய் ; வாய் ; வாய்.

விதூ:—மரக்கட்டைக் காலுக்கு.

வேலை:—போய் ! போய் ! போய் !

விதூ:—சாணக்கிய ராஜனுக்கு.

வேலை:—ஊர் ! ஊர் ! ஊர் !

விதூ:—டேய்! நடவுங்கள். பூஜைக்கு நேரமாயிடுது. நீங்கெல்லாம் கைகோத்துகின்று பாடின்டு போங்க (எல்லாரும் போகிறார்கள்)

(சேவை மெட்டு)

சித்தம் சிறுகாலே சாணக்யன் மரக்காலே  
 சித்ரா தேவியின் புத்தியில்லா மருமகன்  
 பித்தத்திற் கிருப்பிடமாம் பைத்யக்கார மாப்பிள்ளை  
 சத்தத்திற்குக் கால்வைத்து சாய்ந்தநடச் சப்பாணி.

(பீராமசந்திரனே யென்ற மெட்டு)

பார்வைக்கு வெகு அந்தம்  
 புத்தியோ அதிக மந்தம்  
 கண்டார் நகைக்கும் சந்தம்—பார். பார்.  
 தேவி தெப்பல் அவர்க்கே சொந்தம்.

(தாதன் சொல்லும் மாதிரி)

விதூ : —

வினாச காலம் க்ரகசார காலம்  
 தேவியர்குக் கேடுகாலம் [ந்தா  
 என் கையிலிருக்கும் மரக்கட்டைக்காலா—கோவிந்தா கோவி  
 பாழும் பணத்தாசை பார்க்காமல் செய்யும் மோசம்  
 இன்னிட்டு வரும் நாசம் மரக்கட்டை கால்வைத்த பாசம்  
 கோவிந்தா. கோவிந்தா.

டேய்! நமது கோவில் வந்துவிட்டது. இனி ஜெய்  
 சொல்லுங்கள். மரக்கட்டை காலுக்கு (எல்லாரும் ஜெய்  
 என்கிறார்கள்.) இளவரசி யம்மாவுக்கு (எல்லாரும் ஜெய் என்  
 கிறார்கள்.)

(விதூஷன் பெட்டியைத் திறந்து மரக்கட்டைக்காலை எடுத்து  
 கோவிலில் வைக்கிறுன். எல்லாரும்  
 கரகோஷம் செய்கிறார்கள்.)

வேலை :— (கோவிலுக்குள் உற்றுப் பார்த்து) அடெடே. வேடிக்கேக்கு மரக்கட்டை காலுன் னு சொன்னுரென் னுபாத் தோமே; நெசமாவே மரக்கட்டைகாலு. ஹி. ஹி. ஹி.

வினா :— டேய். இது லேசானதல்ல. இந்த சாமிக்கு குசை போட்டா யார் மேலானு தெய்வம் வரும். என்னுன் னுபாத்தே. எல்லாரும் குஞ்சுங்க. ஏ வீடு பாத்தான்! பூஜை சாமான் எல்லாம் கொண்டா. (அவன் கொண்டுவைக்க: பூஜை ஆரம்பிக்கிறான்.)

அர்ச்சனை.

ஓம் அப்பளம் தருபுரும் உஷ்ணம்  
பசுவர்ணம் புரும் புரும்.  
பக்ஷணம் வரணம் தாயே  
பூர்வ கர்வோப சாந்தயே.

ஓம்.

ஸ்ரீ மரக்கட்டைக்காலாய நம :

குஞ்சுவாலாய நம :

பெரியதலீயாய நம :

நொண்டிக்காலாய நம :

சுண்டைக்காயாய நம :

இலுப்பைக்காயாய நம :

வெங்காயாய நம :

குடுகுடாய நம :

முசுண்டாய நம :

அத்துப்போளியாய நம :

அனுமந்தராயாய நம :

குஞ்சாலாடாய நம :

கஞ்சா குடியாய நம :

ரவாலாடாய நம :

அஸ்காலாடாய நம :

ஜிலேபிபர்பாய நம :

மைசூர்பாஹாய நம :

முறுக்குசிடாய நம :

கருக்குபொண்டாய நம :

சோடாவிம்னெடாய நம :

வாடாகம்ணைடாய நம;

மஸால்வடைமுறுக்காய நம:

வாயிலேபோட்டுதுறுக்காய நம:

வெத்தலேபாக்குபீடியாய நம:

வவுத்தலேவீக்கம்வாடியாய நம:

அந்தாய நம: இந்தாய நம:

ஆத்தங்கரைமணலாய நம:

அர்ச்சனைஇதோடு முடிக்கிறே நம:

ஓம்: பூர்மரக்கட்டைக்காலாய நம: ஓம்.

வேலை:—(கலகலவென்று சிரித்து) நேக்கு லாடு-  
நேக்கு முரக்கு. நேக்கு வடை (எல்லாரும் கூச்சவிடுகிறார்கள். விதூஷகன் மணியடித்து கற்பூரார்த்தி செப்கிறான்.)  
(இந்த ஆரவாரத்தைக் கேட்டு அரண்மனையிலுள்ள சிலர் என்னவென்று பார்க்கவந்தார்கள்.)

விதூ:—சாமி மரக்கட்டைக்காலே! கொஞ்சம் பொடி  
போடுமே. (பொடிப்பட்டையைக் காண்பிக்க, எல்லோரும்  
நகைக்கிறார்கள்).

வந்தவர்கள்:—ஒய் விதூஷகரே! என்ன இது அமர்க்களம் செய்கிறீர்.

விதூ:—உத்சவம் பண்ணுகிறேன்.

வந்த:—என்ன உத்ஸவம் ஐயா இது? பெருமாள்கூட பொடிபோடுவாரா? பட்டையோடு காட்டுகிறீரே.

விதூ:—(சிரித்து) நன்றாய்ச் சொன்னீர்கள். பெருமாள் தான் அவசியம் பொடி போடவேண்டும். ஏனெனில் விஷ்ணு எப்பொழுதும் நடுக்கடலிலேயே இருக்கிறார். அவருக்கு ஜலுப்பு ஒயாமலிருக்கும். ஒழுக்கு மூக்காகவேயிருக்கும். சிவன் எப்பொதும் கங்கையைத் தலைமேலே வைத்திருக்கிற படியால் அவருக்கும் மூக்கு ஜலதாரரையாயொழுகும். இவர் கள் ஒரு சிடிகை பொடி போட்டால் ஜலுப்பெல்லாம் பறந் தோடிப்போம். (எல்லோரும் விலாப்புடைக்க நகைக்கிறார்கள்.)

வந்த:—ஓய், நன்றாய் சிரிப்பு மூட்டுகிறீர். வயிறு வெடித்துவிடும்போலிருக்கிறது. அதற்காகிலும் நீர் பெருமாள் வைத்துப் பூஜை செய்யக்காணுமே. ஏதோ மரக்கட்டையை வைத்துக்கொண்டு அழுகிறீரே.

விதூ:—என்ன ஐயா! இது? உங்களுக்கு ராமாயணம் தெரிந்தால் என்னை இப்படிக் கேட்கமாட்டார்கள்.

வந்த:—என்ன? ராமாயணத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நீர் சொல்வது தெரியவில்லை.

விதூ:—ராமாயணத்தில் ராமர் காட்டுக்குப் போனதும் பரதர் என்ன செய்தார்? தெரியாதா?

வந்த:—என்ன செய்தார்? ராஜ்யம் வேண்டாமென்று சொல்லிவிட்டார்.

விதூ:—அவ்வளவுதானு! அப்புறம் ராமரிடம் போய் என்ன செய்தார்?

வந்தவர்:—ராமரை ஊருக்கு அழைத்தார்; அவர் வராததனால் அவர் பாதுகையை வாங்கிக்கொண்டுவந்து பூஜை செய்தார்.

விதூ:—அதுதான். அதுதான். விடாதேயும், விடாதேயும். இதுவும் அதைப்போல் ஒரு பெருமாள். நான் பரதன் மாதிரி.

வந்தவர்:—(கலகலவென்று சிரித்து, கட்டைக் காலை உற்று நோக்கி) ஹா! இது என்ன பரிபவம்? இந்தக்காலை எப்போது பண்ணி ப்ரதிஷ்டை செய்தீர்? பேஷ் நன்றாயிருக்கிறது. இந்தக்கட்டை ராமர் திருவடிக்குச் சமமா?

விதூ :—ஓய்! நீர் தெரியாமல் பேசினால் எனக்குக் கோபம் வரும். இது என்ன லேசானதா? ராமரும் ராஜகுமார்; சாணக்கியலும் ராஜகுமார். பரதர் ராமர் பாதுகையைத் தானேவைத்துப் பூஜைசெய்தார். நான் இளவரசரின் காலையே வைத்துக்கொண்டு பூஜைசெய்கிறேனோ, பரதரைவிட நான் அதிகமல்லவா? உம், ஜாக்கிரதை. இது மகாராஜாவாகப்போகிறவருடைய கஸ். டேய்! நீங்க எல்லாரும் கும்பிடுபோடுங்கோ.

(வேலையாட்கள் கும்பிடுகிறார்கள்.)

வந்தவர்.—ஓய். நீர் சொல்வதுவேடிக்கையாயிருக்கிறது. பரதன் பாதுகாபட்டாபிவேகம் செய்தால், நீர் இப்படி யெல்லாம் செய்வதோ? பேஷ், அதிருக்கட்டும். சாணக்கியலுக்கு மரக்கால் ஏது?

விதூ:—ராமருக்குக் கைகேயிமரஷிகொடுத்தாற்போல் சாணக்கியலுக்குச் சித்திராங்கிதேவி மரக்கட்டைக் கால் கொடுத்தார். நான் என்ன பொய் சொல்கிறேனு? நம் இளவர

சியைச் சாணக்கியனுக்குக் கொடுத்து அவருக்கு முடி சூட்டப் போகிறார்கள். அப்புறம் அவர்தானே நமக்கு மஹாராஜா, உம். நான் மஹாராஜா காலை வைத்துக்கொண்டு பூஜை பண்ணைல் என்னைப் பரிகாசமா செய்கிறீர்கள்? ஆகட்டும். நான் இதோ போய் நம் மஹாராஜாவிடம் எல்லாவற்றையும் சொல்லி உங்களைத் தண்டிக்கச் செய்கிறேன். அவருக்குத்தெரியாத ராமாயணமா உங்களுக்குத் தெரியப்போகிறது? வாருங்கள் போவோம்.

(தணக்குள்) இதுதான் நல்ல சமயம். இந்த மரக்கட்டுடைக் காலை அரசனிடம் காண்பித்து உள் மர்மத்தைத் தந்திர மாகச் சொன்னால் இந்தக் கலியாணம் நின்றுவிடும். சித்தி ராங்கி சூழ்சியெல்லாம் வெளியாய்விடும். (பிரகாசமாய்) அடே வீடுபார்த்தான்! வா. ராஜா கிட்டபோய் இவங்களுக்கெல்லாம் விலங்கு போடலாம் (மரக்கட்டைக் காலை எடுத்துக்கொண்டு ஓடுகிறுன். மற்றவர்கள் அஞ்சி நிற்கிறார்கள்.)

முதற் களம் மற்றிற்று.

முன்றுவது அங்கம். இரண்டாங்களம்.

இடம் :—சந்திரபுரி குணசேனன் ஆஸ்தான மண்டபம்.  
காலம் :—காலை.

(குணசேனன் சிங்காதனத்தில் வீற்றிருந்தபடி பிரவேசம்.)

குண :—(மந்திரியைப் பார்த்துக் கேட்கிறுன்.)

விருத்தம் - ராகம்: தர்பார்.

கோதிலா வழைச்சரே நம்குடிக ளின்பமாகவே  
தீதிலாமல் வாழுகின்ற சேதியை நிகழ்த்துவீர்  
வேதமோதும் விப்பிரர் விரும்புகோவிற் பூஜையை  
நீதமாய் நடத்துகின்ற நேர்மையை யுரைப்பிரே.

வாதமற்ற சிற்றரசர் வந்துதம் வரிப்பணம்  
தீதிலாது நன்குடன் செலுத்தினிற்றல் உண்மையோ?  
மாதமேவு மாரிமுன்று மாண்புறப் பொழிவதா?  
தீதுகள் மின்றியே யுரைத்தினர் அமைச்சரே.

மந்திரி :—

ராகம்: கானடா.

வேந்தனே நமதுநாட்டில் விருப்புடன் குடுகள்யாரும்  
சாந்தமாய் வாழுகின்றார் தக்கநம் மறையோரெல்லாம்  
பாந்தமாங் கோவிற்புஜை பக்தியாய் ஈடத்துகின்றார்  
வேந்தனே இன்னும்மற்ற விவரத்தை விளம்புகின்றேன்.

ராகம்: ஸஹானு.

அன்புறம் அரசராய வளைவரும் வரியைத்தாமே  
இன்பமாய்ச் செலுத்துகின்றார் எழிலுற மாரிமுன்றும்  
அன்புடன் பொழிந்துநாட்டில் அழகுடன்பயிர்செழித்து  
துன்பற யாவும்நாரும் துகளற விளங்குமன்றே.

ஏந்தலே! யாவும் ஒருகுறைவுமின்றி ஈடக்கின்றது.

குண:—மந்திரி! நாளைத்தினம் நம் மோஹனவுக்கு  
விவாகமல்லவா? அதற்கு நமது ஆஸ்தான புரோஹிதருக்கும்  
அந்தனர்களுக்கும் சொல்லி விட்டாரா?

மந்திரி:—ராஜன்! எல்லோருக்கும் சொல்லியாய்விட்ட  
து. அவர்களும் அரண்மனைக்கு வந்து விட்டார்கள். இன்று  
சமங்கலி பிரார்த்தனையும் வெகு சிறப்பாய் இராணியர்  
�டத்துகின்றார்கள்.

குண:—மந்திரி! நாளை விவாகத்திற்காக நாட்டியப்  
பெண்களை வரவழைத்திருக்கிறோமே, அவர்களை இப்பொ

முது சற்று நடனஞ்செய்யச்சொல்லும், பார்ப்போம். சிக்கிரம் வரவழையும்.

மந்திரி:—மஹாராஜாவே! சித்தப்படியே இதோவர வழைக்கிறேன். (யாரடா அங்கே!)

சேவகன்:—யஜமான்! இதோ வந்தேன்.

மந்திரி:—நமது அரண்மனையில் வந்திருக்கும் நாட்டியப் பெண்களை உடனே அழைத்து வா.

சேவகன்:—இதோ வந்துவிட்டேன். (போகிறேன்.)

(நாட்டியப்பெண்கள் ஆடிக்கொண்டே பாடியவண்ணம் ப்ரவேசம்.)

(மைஹான்து பேதுருவா யென்ற பார்சி மேட்டு.)

அரசனே யாங்கள் வந்தோம் அங்கிரியைப் போற்றி பரதநாட்டியத்தைப்பாங்குடன் நடித்துவந்த பேர்பெற்ற நடிகர்களாடிய சபையில் பேதைகள் யாங்கள் பலத்ததான இச்சபையில் பண்புடனே நாட்டியம் செய்ய (அ)

(முழுந்தாளிட்டு உட்கார்ந்து நடித்தவண்ணம் பாடுகிறார்கள்.)

(ஜோர் ஜோர யென்ற பார்சி மேட்டு.)

1. ஆதியரங்கடை நீ யன்புடனென்மைக் காப்பாய்
2. கோதிலாத கோயில்தன்னில் கிடந்தவெங்கள் [கேவனே ஆ]
3. வில்லிபுத்தூர் தன்னில்வந்து வல்லிகோதையை [மனந்த ஆ]

4. அபதிசபை தன்னிலே நாட்டியம் செய்யவங்த

[எம்மை ஆ]

(எழுந்து வேறு விதமாய் நடித்துக்கொண்டே பாடுதல்.)

(நோட்: சங்கராபரணம்.)

ஸ்க்கபா பமகமரீ நிரீம கபரிகஸா பாஸாகா மகரிஸநி  
ஸரிகமபா தஞிலா

பஸாஸ ஸதபமகா மாததா நிதபமபா  
நிஞ்சிந்தீ பந்திந்தீ பாஸஸா பரிரீ  
சிரிகரி கரிசிபநீ பாநிரிசிதிரி பகபா  
கபஸாஸா சிலகரிகஸா ஸநிபமகா பமகரிஸநி. (எ)

(மேற்கொல்லிய நோட்டிந்கு ஒட்டி அதேமெட்டு சாலுதித்யம்.)

சஂதிரபுரிதன்னில் செங்கோல் செலுத்திடும்  
எங்களரசரை ஏற்றிப் பணிந்தோம்.

என்றும் புகழ்பெற்று நீடுழிகாலமும்  
ஜே ஜே ஜே யென்கிற கரகோஷத்துடனே  
முன்னம்நோவாமலே மன்னர்க்கதிபதியாக  
மாகிலந்தன்னிலே மாண்புறவாழ்கவே. சந்திர.

குணா:—மந்திரி! இந்நாட்டியப்பெண்கள் வெகு திறமை  
பாய் நடிக்கின்றார்கள். நீர் உடனே போய் சித்ராவைவயும்  
மோஹனைவையும் இந்நாட்டியத்தைப் பார்க்க அழைத்துக்  
கொண்டுவாரும். சபையிலிருக்கும் அன்னியர்களை வெளியில்  
போகச்சொல்லும். ராணியார் வரவேண்டும்.

மந்திரி:—சித்தப்படியே இதோ செய்தேன். சபை  
போர்களே! பட்டமகிணி வரவேண்டும். அன்னியரெல்லோ  
ரும் தயவுசெய்து வெளியில் போகவேண்டும்.

சபையோர்:— ஆஞ்னஞ்சுப்படியே—(அரண்மனையில் மாழு  
லாயிருப்பவர்கள் தவிர மற்ற எல்லோரும் சிஷ்கரமித்தல்.  
மந்திரியும் போதல்.)

குண.—பேஷ். வெகு நன்றாயிருக்கிறது.

நாட்டியப்பெண்கள்:—

(விமலகமல என்ற பார்சி மெட்டு.)

அகிலபுவனராக்ஷிதனே சகலர்புகழும்

ஆதிமூலமே உண்ணே

அ

நம்பிப்பரணின்து போற்றுகின்றோம் நளினமலர்நாயகனே

ஆதரித்தருளவேண்டும் மோஹனுங்கமுரளி

கானஞ்செய்யும் கமலக்கண்ணு காக்கவேணும்

ஆதிமூலமேயம்மை.

அ

(நேபத்யத்தில்)

ஐயோ ! அநியாயமே. இதென்ன இது! எங்குநடக்கும்?

குண.—(செவிசாய்த்து ஆத்மகதமாய்) ஆ ! இதென்ன  
கூச்சல் ! அநியாயம் என்று கவுகிறார்களே. எங்கு என்ன  
அநியாயம் நடந்துவிட்டது? மோஹனுவை யழைத்துவர  
அனுப்பிய மந்திரி ஏன் இன்னும் வரவில்லை. (மறுபடியும்  
நேபத்யத்தில்) ஐயையோ ! முழுகிப்போய்விட்டதே. நாளைக்  
குக் கலிபாணமாயிற்றே.

குண:—(திடுக்கிட்டு ஆத்மகதமாய்) ஒ ! நமது அரண்  
மனையில்தான் என்னவோ நடந்திருக்கிறது. (உற்றுநோக்கி)  
அதோ பாரோ வருகிறோனே.

சித:—(பரபரப்போடு பிரவேசித்து) ஐயோ ! என்ன  
நாட்டியம் வேண்டியிருக்கிறது. அந்தத் தடிச்சிறக்கி செய்த  
வேலையைப் பாருங்கள்.

குண:—ஆ! என்ன சித்ரா! என்ன சமாசாரம்? அந்தத் துஷ்டை உண்ணே என்ன செய்தாள்? சீக்கிரம் சொல். உடனே தண்டிக்கிறேன்.

(நாட்டியப்பெண்கள் அயர்ந்து நின்றுவிட்டார்கள்.)

சித்:—ஐயோ! என்னை என்ன செய்யவேண்டும்? விவாகம் வேண்டாம் வேண்டாமென்று பிதற்றியவாறு செய்து விட்டாள்.

குண:—ஹா! என்ன செய்துவிட்டாள்?

சித்:—நாதா! நாளை உதயமானால் விவாகமன்றே? எப்படியும் நீங்கள் கண்டிப்பாய் விவாகத்தை நடத்துவதாகச் சொல்லிவிட்டார்கள். அவள் “நான் இங்கிருந்தால்லவோ விவாகம் செய்வார்கள்” என்று துணிவாய் அரண்மனையை விட்டு எங்கோ ஓடிவிட்டாள்.

குண:—(வீராவேசத்தோடு) ஹா! மொஹனவா ஓடிவிட்டாள்! அரண்மனை முழுவதும் தேடிப் பார்த்திர்களா? நந்தவனம் முதலிய இடங்களிலும் தேடினீர்களா? சாகரீகா எங்கோ? அவளைப் பார்த்திர்களா?

சித்:—வெட்கக் கேட்டை ஏன் கேட்கிறீர்கள்? நேற்றிரவு சாகரீகா தன்தாய்க்கு உடம்பு சரியில்லை யென்று என்னிடம் செலவு பெற்றுக்கொண்டு தாயிடம் போய்விட்டாள். இந்தச் சிறுக்கி தனியாய்ப்படுத்துக் கொண்டாள். வேறு பணிமகளைத் துணையனுப்புவதாகநான் சொன்னதற்கு அந்தத் துஷ்டை ஒன்றும் வேண்டாமென்று மறுத்துவிட்டாள். இன்று காலையில் நான் சமங்களில் பிரார்த்தனைக்காக வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்துகொண்டிருந்தேன். அப்போது சாகரீகா திடீரென்று ஓடிவந்து “அந்தப்புரத்தில் மோஹன்

வைக் காணேனேமே, எங்கே ?” என்று என்னைக் கேட்டாள். கான் “காலையிலிருந்து பார்க்கவில்லையே” என்று பதில்சொன்னேன். உடனே நாங்கள் அவளைத் தேட ஆரம்பித்தோம். அத்தருணம் மந்திரியும் வந்து மோஹனுவைத் தாங்கள் அழைப்பதாகச் சொன்னார். மந்திரியிடம் அவளைக் காலை மல் தேடுகிறோமென்று சொன்னேன். உடனே அவரும் சேர்ந்து அவள்வழக்கமாய்ப் போகுமிடங்களிலெல்லாம் தேடி ஏர். எங்கும் காணவில்லை. காலையிலிருந்தே சாகரீகா முழு தும் தேடினால். இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோன். இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை.

குணா :—ஹா ! அவள் இவ்வளவு தந்திரமாகவா ஒடிவிட்டாள் ? ஆகட்டும். நாளைக்காலைக்குள் அவளை எவ்விதமாகி அம் தேடிக் கண்டுபிடித்து விவாகத்தை முடிக்கிறேன் பார். யாரடா அங்கே ?

சேவகன் :—மகாராஜ் !

குணா :—அடே ! நிங்கள் எல்லாரும் திக்குக்கு நால்வரா கச்சென்று நாளைக்காலைக்குள் மோஹனுவைத் தேடியழூத்து வரவேண்டியது.

சேவ :—மகாராஜ் ! சித்தப்படியே செய்கிறோம்.

(போகிறான்)

(சாகரீகாவும் மந்திரியும் பரபரப்புடன் பிரவேசித்தல்)

மந்திரி :—ஐயையோ ! மஹாராஜ் ! காரியம் விஞ்சிவிட்டது. அரண்மனைமுழுதும், இன்னும் இளவரசியம்மா வழக்கமா யிருக்குமிடங்களி லெல்லாம் தேடியும் காணவில்லை பாகையால் வேலையாட்களை மூலைமூலையாய்த் தேடும்படி

யனுப்பிட்டு வந்தேன். சாகரீகாவும் அதிகாலையிலிருந்து தேடுகிறார்களாம்.

குண:—ஹா! அப்படியா? அப்போதே சித்ரா சொன்னாள். இன்னுமா அகப்படவில்லை! (சாகரீகாவைப் பார்த்து) சாகரீகா! நீ அவளை எப்போது கடைசியாய்ப் பார்த்தாய்? சொல்.

சாக:—(பயத்துடன்) அரசே! நேற்றிரவு நான் உங்களிடமிருந்து ராணியார் மூலமாகக் கடிதம் வாங்கிக்கொண்டு போய் இளவரசியம்மாவுக்குக் கொடுத்துவிட்டு என்தா யிருப்பிடத்திற்குச் சென்றேன். பிறகு அதிகாலையில் வந்துபார்த்த போது இளவரசியைக் காணவில்லை.

குண:—(திடுக்கிட்டு) என்ன? என்னிடமிருந்து கடிதமா? யாருக்கு? சீ உள்ளாதே.

சாக:—யிரபோ! கோயித்துக் கொள்ளவேண்டாம். சம்ரூலோசித்துப் பாருங்கள்.

(சித்ராங்கி இதைக் கேட்டதும் திடுக்கிட்டு, திருட்டுவிழிவித்து, கையைப் பிஶைந்து கொண்டு தனக்குள்)

ஜேயோ! மோசம் வந்துவிடும்போ விருக்கிறது. நான் திருட்டுத்தனமாய் அரசன் எழுதியது போல் அனுப்பிய கடிதம் அரசனுக்குத் தெரிந்துவிட்டால் என்கதி என்னவாகும்? ஈசா!

குண:—(சாகரீகாவைப் பார்த்து) அடிதுவ்ஸ்டை! என்ன பிதம்ரூபாய்? ஆலோசனை என்ன? சீக்கிரம் நடந்ததைச் சொல். அவள் போனிடம் உனக்குத் தெரியாமலிராது.

சாக:—(பயத்துடன்) ப்ரபோ! நேற்றுமாலையில் நானும் இளவரசியும் நந்தவனத்திலிருந்து திரும்பி வந்தபோது,

சாணக்கிய இளவரசர், நம் மிளவரசியின் அந்தப் புரத்தில் தாளிட்டுக்கொண்டு பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொண்டார். நொண்டியான சாணக்கியர் சற்று நேரம் கழித்துக் கதவைத்திறந்து கொண்டு பரபரப்புடன் ஓடிவந்து இளவரசியம்மாவைக் கட்டிக்கொள்ளப்போகையில் அவருக்குக் கட்டியிருந்த மரக்கட்டைக்கால் கீழேவிழி, அவரும் விழுந்துவிட்டார். அப்பொழுது இளவரசியம்மா அங்கு நடந்த சமாசாரத்தைப்பற்றி விவரமாகத் தங்களுக்கு ஸ்முதிக் கடைசிதடவையாக இந்தக் கவியாண்த்தை நிறுத்தும்படி மன்றாடுக்கேட்டிக்கொள்கிறேன் என்று எழுதி என்னிடம் கொடுத்த கடிதத்தைத் தங்களிடம் கொண்டுவந்தேன்.

கிட:—(திமரன்று வார்த்தையை மறைத்து உடல் நடுக்கத்தோடு) நாதா! இதெல்லாம் என்ன கட்டுக்கதை பாருங்கள். இந்தத் தடிசிறுக்கி என் மருமகன் சாணக்கியனைப் பைத்தியம் பிடித்தவ னென்று சொல்லக்கேட்டும் அவளைத் தண்டிக்காமலிருக்கிறீர்களே; வெகு நன்றாயிருக்கிறது. கொஞ்சமேறும் பயமில்லாமல் என்னதிரிலேயே அவள் உள்ளுக்கூளே. அவள் நாக்கைத் தோண்டி யெடுக்கவேண்டாமா? அவளை முன்னே துரத்திவிட்டு, அந்த நீலியைத் தேடும் வழியைப் பாருங்கள்.

குண:—அடி பெண்ணே! எனக்கு மாப்பிள்ளையாய் வரப்போரும் இளவரசினை வாய்க்காசாமல் நொண்டியென்றும், பைத்தியமென்றும் சொல்கிறூயா? ஜாக்கிரதை. உனக்குத் தக்க தண்டனை விதிக்கிறேன் பார். (சித்ராங்கியைப்பார்த்து சித்ரா! கவலைப்படாதே. இவள் நொண்டி யென்றால் அவன் நொண்டியாய்விடுவானு? துயரப்படாதே.

மந்திரி:—அரசே! எதற்கும் இவள் சொல்வதையும் சற்று முழுமையும் கேட்டுகிட்டுப் பிறகு மேல் ஆக வேண்டியதைப் பற்றி யோசிப்போம். ஏனெனில், இவள் வாய்மூலமாகவே இளவரசியம்மா பேரியிருக்குமிடத்தைக் கண்டு பிடிக்க ஏதாவது புலன் அகப்படலாம்.

சித்:—போதும். அவள் போன இடம் இவளுக்குத் தெரியாமலிருக்குமா? அதை இவள் சொல்லுவாளோ? நன்றா யிருக்கிறது. (சாகரீகாவைப் பார்த்து) போடி அப்பாலே வெட்கமில்லாமல் நிற்கிறோய். (தனக்குள்) என்ன செய்வது? போதாக்குறைக்கு இந்தப் பாழ் மந்திரி சமயத்திற்குச் சனியன் போல் வந்து சேர்ந்தானே.

(நேபத்யத்தியில் “வாடா சிக்கிரம் வாடா. நான் எவ்வளவோ அக்கறையாய்ச் செய்தால் என்னை ஏளனமா செய்கிறார்கள்? இருக்கட்டும். ராஜா கிட்ட வாருங்கள்.”)

சித்:—ஆ! இதன்ன! யாரோ சண்டையிட்டுக்கொண்டு வருகிறப்போவிருக்கிறது. இதுவும் ஒரு கல்ல கால தான் நமக்கு. எப்படியாவது இவள் பேச்சு மேலே ஒங்காமல் நின்றுவிட்டால் போதும். நேற்றிரவு நடந்தது அரசனுக்குத் தெரியாமலிருக்க வேண்டுமே.

(மறுபடியும் நேபத்யத்தில் “அடே! ஓடி வாடா. ஓடி வாடா. அதோ ராஜா, மந்திரி, அரசி எல்லோரும் இருக்காங்கோ. நம்ம சேதியைத் தெரிவிச்சு அவுங்களை நன்றா தண்டிக்கலாம்.”)

சித்ராங்கி:—(மகிழ்ச்சியுடன் தனக்குள்) என் நல்லகாலத் திற்குத்தான் அதோ யாரோராஜாவினிடத்தில் நேரில் பிராது செய்துகொள்ள வருகிறோர். இந்தக் கல்பையில் ராஜா இதை

மறந்து விடவார். அவருடைய பிராது எதுவாயிருந்தாலும் அவர் பக்கப் தீர்ப்பாகும்படி செய்கிறேன். அவர் நன்றாயிருக்க வேண்டும். (பிரகாசமாய்) இவளைத் துரத்துங்கள்.

சாக:—(தனக்குள்) இது என்ன ஆச்சரியம் ! நேற்றிரவு கடிதம் கொடுத்தது அரசனுக்கு நினைவு இல்லையே. என்னைத் திட்டுகிறோ. இவள் எதற்கு என்னை கிடுகிடு என்கிறார். இதையெல்லாம் பார்த்தால் ஏதோ சமூசயமாகவே யிருக்கிறது. ஒருகால் அந்தக் கடிதத்தை இவள் அரசனுக்குக் காட்டாமலிருந்திருப்பள்ள. எதந்கும் அதோ விதூஷகர் வருகிறார். அவர் என்ன காரியமாக வருகிறோ பார்த்துக் கொண்டு பிறகு அரசனுக்குத் தெளிவாய் இக்கடிதத்தைப் பற்றி நினைவு மூட்டுவோம்.

குண:—மந்திரி ! எனக்கு இப்பொழுது ஒன்றும் தோன்றவில்லை. என்மனம் தத்தளிக்கிறது. அந்தக்கழுதைப் பெண் இத்தனை நாள் என் சொல்லை மறுத்ததுமல்லாமல் இன்றைக்கு ஓடிப்போடும் விட்டாளோ ! என்ன செய்வேன் ? எத் தனையோ தேசத்தரசர்க்கொல்லாம் வந்துவிட்டார்கள். நாளை உதயத்திற்கு முகர்த்தம். உம்; ஆகட்டும். எப்படியாவது அவளைத் தேடி என் எண்ணத்தை முடிக்கவேண்டும். இல்லா விடில் என் பெயர் குணசேனன் அல்ல. (திரும்பிப்பார்த்து) யார் அங்கே? கும்பலாய் வருகிறது !

விதூ:—(பிரவேசித்துக்கொண்டே, அடே கோவிந்தா போட்டா என, எல்லேரரும் கோவிந்தா, போயிந்தா, ஒச்சிந்தா, மாவிந்தா. போயிந்தா. போயிந்தா. கோயிந்தா. என்கிறார்கள்) மகாராஜ ! வந்தனம் தந்தனம். ஓர் பிராது.

குண:—(கோபத்தோடு) என்ன விதூஷகரே ! உமக்கு வேளை சமயமில்லையா? என்னபிராது கொண்டுவந்தீர்சீக்கிரம்

சொல்லும். பேச்சை வளர்த்தினால் எனக்குக் கோபம்வரும். ஓய்! நீர் கடைசிதரம் மோஹனுவை எப்போது பார்த்தீர்?

விது:—ஆம், ஆம். நான்கண்டேன். நிச்சயமாய்க் கண் டேன், நான் கண்டபோது மோஹனு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். அதாவது ராத்திரி நீங்கள் சாகரீகாவிடம் கடிதம் அனுப்பினீர்களே, அதை வாசித்து மிகவும் துக்கப்பட்டாள். அதிருக்கட்டும். ராமாயணத்தில் பரதர் பஞ்சவடிக் குப் போய் ராமரிடம் என்ன பெற்றுக்கொண்டு வந்தார்? சற் றத்தெரிவிக்கவேண்டும். அதிலேதான் இப்போது சண்டை.

குண:—என்னடா இது? நாம் கடிதம் யாருக்குக் கொடுத்தோம். சாகரீகாவை நாம் பார்க்கவே பிஸ்லையே: இதைத் தீர விசாரிக்கவேண்டும்.

சித:—(திகிலுடன் தனக்குள்) ஐயோ! நம் தலையில் கல்லைப் போட்டுவிட்டானே பாவி. யாரோ வருகிறோம் மற்றும் மனப்பால் குடித்தேனே. இந்த விதுஷகப் பாவியா வந்து சேர்ந்தான்? அந்த மரக்கட்டைக் காலை ஒருவேளை அரசனிடம் காட்டிவிடுவானே. அவன் கையில் ஏதோ மூடி வைத்திருக்கிறானே; என்குடல் குழம்புகிறதே. என் செய் வேன் ஈசா! (திருட்டுவிழி விழித்துக்கொண்டு கையைப் பிசைகிறீர்கள்)

விது:—அரசே! என்ன யோசனை செய்கிறீர்கள்? மறந்துவிட்டாப்போ விருக்கிறது. நான் சொல்கிறேன். நேற்றிரவில் இளவரசி யம்மா உங்களுக்குக் கடிதம் சாகரீகா மூலமாய் கொடுத்தனுப்பினாலே, அதை அரசியம்மாக்கயில் தான். (தடுத்து)

சித்:—ஓய் ! உமக்கு வேறு வேலையில்லையா ! அரசர் கவலையுடனிருக்கும் போது என்னவோ அத்தைபாட்டி கணத் சொல்லிக் கோபத்தை அதிகப்படுத்துகிறோ ? என்ன கூட்டம் இது ? மட்டு மரியாதை யில்லாமல் கூச்சலைப்பார். போம் வெளியில்.

விது:—ஹிஹி ! அம்மணி ! இங்கு அத்தையுமில்லை, பாட்டியுமில்லை. அரசியையும் இலவரசியையும் பற்றித்தான் கதை. அரசே ! பிறகு, சாகரீகா கொண்டுவந்த கடிதத்தை உங்களிடம் கொடுப்பதாக அரசியம்மா வாங்கிக்கொண்டு பதில் கடிதமும் வாங்கிக் கொடுத்தார்கள். அதைப்பார்த்து விசனப்படும் போதுதான் நான் இலவரசி யம்மாவைப் பார்த்தது. அது கிடக்கட்டும். பரதர் என்ன கொண்டு வந்தார் சொல்லுவங்கள்.

குண:—(சிறியவாறு) என்ன ! என்னிடமா கடிதம் கொடுத்தனுப்பினால். நீங்கள் பொய் சொல்கிறீர்கள். நேற்றிரவு எனக்குக் கடிதமும் வரவில்லை. நான் பதிலும் கொடுக்கவில்லை.

விது:—அரசே ! இதற்கு இவ்வளவு கோபம் எதற்கு ? அரசியைக்கேட்டு சினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். (தனக்குள்)! இதுதான்கல்லசமயம்; நம்வேலையைக் காட்டவேண்டும்.

சித்:—(இடியோசை கேட்ட நாகம்போல் பயந்து தனக்குள்) ஐயையோ ! இந்தப்பாவி வாழைப்பழுத்தில் ஊசி ஏற்று வதுபோல் நம்மை இழுத்து விடுகிறானே, நான் என்ன செய்வது. அரசன் அம்மைக் கேட்டால் இல்லவேயில்லை யென்று சொல்லிவிடவேண்டும்.

குண:—சித்ரா ! என்ன செய்தி ? இவன் என்னவோ உளறுகிறான்.

சித்ரா:—நாதா ! அந்தப் பைத்தியத்தின் பேச்சு ஒரு பேச்சா? அவள் முன்சியை யார் பார்த்தா, அதெல்லாம் ஒன்றுமில்லை. அப்படிக் கடிதம் வந்தால் நான் தங்களிடம் காட்டாமலிருப்பேனே. நாதா ! இவர்களை முன்னே தூரத் துங்கள்.

குண:—சி. பொய்யா சொல்கிறீர்கள் ? போங்கள் வெளியில்.

விதூ:—(தனக்குள்) ஹம். நானு இவள் பேச்சுக்குப் பயந்து போகிறவன்? இன்னும் சற்றுநேரத்தில் இவள் என்ன பாடுபடுகிறார்கள் பார்ப்போம்.(பிரகாசமாய்) அரசே! அது கிடக்கட்டும், உங்கள் பாடு, அரசிபாடு; நான் கேட்டதைத் தெரிவியுங்கள்.

மந்திரி:—ஓய்! என்ன வம்பு இது? பரதர் ராமருடைய பாதுகையைக் கொண்டுவந்தார். அதற்கென்ன?

விதூ:—ஆம். அதுதான்; அதுதான். பரதர் ராமருடைய பாதுகையை வைத்துக்கொண்டு பூஜை பண்ணினார். நான் நம் முடைய இளவரசரான சாணக்கியருடைய திருவடியை வைத்துக்கொண்டு திருவாராதனம் பண்ணினால் என்னை இவர்களைல்லாரும் பரிகாசம் பண்ணுகிறார்கள். அவர்களைத் தண்டிக்கத்தான் நான் தங்களிடம் பிராது கொண்டுவந்தேன்.

குண:—என்ன, என்ன? சாணக்கியன் திருவடியா? என்ன உள்ளுகிறீர்?

சித:—(தனக்குள்) மோசம்போய்விட்டோம். இனிஇங்கு நிற்க லாகாது; ஏழுவிப்போய்விட வேண்டும். என்மானத்தை வாங்கவா அந்தச்சனியனைவளர்த்தேன்.(மெள்ளங்க்ரமித்தல்)

விதூ:—ஆம். ஆம். அதோ அரசியம்மாவைக் கேளுங்கள். இதோ பாருங்கள், உங்கள் மாப்பிள்ளையின் திருவடி. (மரக்கட்டைக் காலைக் காட்டுகிறேன்.)

குண:—(வீராவேசத்தோடு) ஆ! இது மரக்கட்டைக் கால்லவா? இதுவா சாணக்கியன் கால்? அவன் என்ன முடவனு? ஜாக்கிரதை, உமது நாக்கை அறுத்துவிடுவேன்.

சேவகன்:—(பரபரப்புடன் பிரவேசித்து ஓர் கடிதத்தை அரசனிடம் கொடுத்து) அரசே! இது இளவரசியம்மாவின் அந்தப்புரத்தில் மேஜையின்மீது இருந்தது.

குண:—என்விலாசத்திற்குத்தான். என்ன எழுதி யிருக்கிறதோ, பார்ப்போம். (படிக்கிறேன்.)

ராகம்: நாதநாமக்ரியை.

ஐயனே கேண்மின்	அடியாள னுப்பிய
நிருபத்தை நிவிர்	நயமுடன் படித்தும்
மன முருகாமல்	மறு கடிதத்தை
வரைந்துநீர் எனக்கு	வர்குடன் அனுப்பிப்
பேதையின் மனத்தைப்	பிளங்கிடச் செய்தீர்
அடியாள் மனத்தில்	அம்பெய் வதுபோல்
நைங்கிடச் செய்து	நலிந்து நான் அப்பா
என்தன் உயிரை	எளிதினில் மாய்க்கச்
சிந்தையில் எண்ணித்	துணிந்தனன் யானே
கவிகாலத்தினில்	காவல ரெல்லாம்
தாமின்ற சேயைத்	தவிக்க விடுவரோ?

அப்பா! அடியாள் மீதில் இவ்வளவு கடுமையான எண்ணை மிருக்குமென்று நான் எண்ணவே யில்லை. ஒருகால் நான்

அனுப்பிய கடிதக்கதைப் படித்த பிறகாவது சற்று மன மிளா  
கலாமென்று எண்ணினேன். அதுவும் வீணையிற்று. அப்பா  
அண்ண னென்றும் தம்பியென்றும்  
அருந்தவப் புதல்வ னென்றும்,  
அன்னை யென்றும் ஐயனென்றும்  
இகுளையர்க ளொன்று மெண்ணூர்  
கன்னியர்கள் மோக மென்றும்  
கடுவலையிற் கிடந்த லைந்தோர்  
முன்னம் தளராத் தீச்செயல்கள்  
முனைந்து செய்வார் நிலந்தன்னிலே.

ஆகா ! சிற்றன்னையின் மோகவலையில் அகப்பட்டு நான்  
பெண்ணென்பதையும் மறந்து ஒரு முடவனுக்குக் கட்டிக்  
கொடுக்க உடன்பட்டாரே. ஒருகால் இதுவரை அவன் முடவ  
னென்று உமக்குத் தெரியாமலிருந்தாலும் கூடிய சீக்கிரம்  
அறிவிரென்று நம்புகிறேன். என் தூரதிருஷ்டத்தால்  
உம்மை நான் மறுபடியும் பார்க்கக்கொடுத்து வைக்கவில்லை.  
என்னுயிர் இன்னும் 24 மணி நேரத்தில் சாச்வதமான இடத்  
திலிருக்கும். இனி என்னைப்பற்றிய கவலை உமக்கு வேண்  
டாம்.

இப்படிக்கு  
தங்கள் புதல்வி  
மோஹன்.

குணா :—ஆ ! இதுவென்ன ஆச்சரியம் ? இவர்கள்  
சொன்னது பொய்யென்று நினைத்தால் இவள் எழுதுவதும்  
அப்படியே யிருக்கிறது. என்ன இது ! இன்னெருகடிதமிருக்  
கிறது. இதையும் பார்ப்போம். (படிக்கிறுன்)

ராகம் : மோகன்.

சிர்கெட்ட சிறுக்கி	செருப்பாற் புடைப்பேன்
பேர்பெற்ற என்தன்	பிரியமுள்ள மருகன்
நொண்டியென்று அவனை	நாரிச் துணிவாய்ச்
செப்பிய நாவைச்	செதுக்குவேன் பாராய்
தரணியிலுன்னைச்	சாணக்கியனுக்கே
கடிமணம் செய்வேன்	கண்டிப்பிதுவே
பெண்பேய் நீயே	பிதற்றுவா யானால்
சந்தியில் உன்னைத்	தப்பாது விடுவேன்
என்னரும் சித்ரா	எண்ணத்தை மாற்றி
உன்தன் மொழியை	ஒப்புவே ஸென்று
கனவிலுமே நீ	கருதுதல் வேண்டாம்
பின்னும் பகர்ந்தால்	பேகையே யுன்னை
வாளினுக் கிரையாய்	வைப்பது திண்ணம்
என்ற சுதையல்ல	என்றுநான் எண்ணி
மனத்தைத் த்திடமாய்	மாற்றினேன்பேதாய்
வெள்ளியன்றுதயம்	விவாகச்சடங்கை
முடிக்காமலிருந்தால்	மன்னன்நான்அன்றே.

ஏ பெண்பேயே ! உன் சொல்லைக்கேட்டு என் மனத்தை மாற்றுவேன் என்று கனவிலும் கருதாதே. உன் கடிதத் தில் நீ சாணக்கியனை நெரண்டியென்றும் பைத்தியமென்றும் எழுதியதற்கு உன்னைத் தன்றிக்காமல் விடுகிறேனே, அதுவே போதுமானது. இந்தக் கடிதத்திற்குப் பதிலனுப் பினால் நீ இன்றிரவு படும் பாட்டை இதில் வரைய முடியாது. ஜாக்கிரதையாய்ப் பிழை.

இப்படிக்கு,

உன் பிதா

துண்சேனன்.

குண:—(வீராவேசத்தோடு தனக்குள்) ஆ! நேற்றி ரவு எனக்குக் கடிதமும் வரவில்லை. நான் இந்தக் கடிதம் எழுதவுமில்லை. இது யாரோ செய்த சூது என்பதிலையுமேயில்லை. (பல்லைக் கடித்து) இவர்கள் சித்ராவே தேரில் கடிதத்தை வாங்கிப் பதில் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அவள் இப்படிச் செய்திருப்பள்ளா? சாணக்கியனை நொண்டியென்று இந்தக் கடிதத்தில் எழுதியதன் காரணம் எனக்குத் தெரியவில்லையே. அவன் நொண்டியாயிருந்தால் எனக்குத் தெரியாமலிருக்குமா? எதற்கும் சித்ராவை விசாரித்தால் தெரியும். சித்ரா! சித்ரா! கூப்பிடுகிறேன்)-

விதூ:—(தனக்குள்) “ஆப்டுகண்டாரய்யா திமிட்டிக்காபட்டர்” என்றபடி சங்கதி வெளியாகவிடவே மெல்ல நழுவிகிட்டாள். இதுதான் நல்ல சமயம், இந்த விவரத்தைச் சொல்ல. அரசனும் ஏதோ கலவரத்தோடு இருக்கிறார். (பிரகாசமாய்) அரசே! என்ன யோசனை செய்கிறீர்கள்? நான் கேட்டதற்குப் பதிலுரைக்கவில்லையே. இந்தக் காலை வைத்துக்கொண்டு நான் பூஜை பண்ணுகையில் என்னை இவர்கள் பரிகாசம் செய்கிறார்கள். அதற்கு அவர்களைத் தண்டிக் கவேண்டும். இது சத்யமாய்ச் சாணக்கிய இளவரசரின் கால் தான். இதற்குச் சாட்சி வேணுமானாலும் கொண்டுவருகிறேன். அப்படி நான் பொய் சொல்லுவேனு? வேணுமானால் சாணக்கியரையே இங்கே அழைத்துக்கொண்டு வருகிறேன்.

(வீடுபார்த்தானுக்குக் கண்ணால் ஜாடை செய்ய அவன் விரைவில் சென்று நொண்டி சாணக்கியனைத் துக்கிக்கொண்டுவருகிறான். எல்லாரும் பிரமிக்கிறார்கள்.)

குண:—(நோக்கி, கோபம் பொங்கக் கண்ணில் நெருப்புப் பொறிபறக்க) ஆ! இவனை முடவனென்று என் கண்

மணிபன்முறை சொல்லியும் நான் அதை இலட்சியஞ் செய்யாம் விருந்துவிட்டேனே. ஐயோ! இந்த முடவனுக்கா என் மோஹனுவைக் கொடுக்கவேண்டுமென்று என்னை வஞ்சித்து, ஏராற்றிக் கண்ணில் மண்ணைத்தாவி, அவனை என்னைதிரில் காட்டாமல் மறைத்துவைத்து இவ்வளவு ஏற்பாடுகள் செய்து விட்டாள், அச்சித்திராங்கி. ஏ சித்திராங்கி! உன் வஞ்சகம் தெரியாமல் நான் பெற்ற பெண்ணையும் இழந்துவிட்டேனே. என்னரும் புதல்வி எழுதிய கடிதத்தில் “கன்னியர்கள் மோக மெனும் க்டல்லையிற் கிடந்தலைந்தோர்” என்று பொதுவாக ஏன் சொல்லவேண்டும்? என்னையே நேரில் சொல்லலாமே. எங்கே அந்தப் பாவி சித்திராங்கி? என்ன தளுக்கு பண்ணி என்னை மயக்கி என் கிளியைப் பறந்துபோகும்படி செய்து விட்டாள். இந்தக் கடிதத்தை மனந்துணிந்து என் கையை முத்துப்போல் எழுதி என் முத்திரை வைத்து மோஹனு வின் மனத்தைப் புண்படுத்தி அவள் உயிரை மாய்த்துக்கொள் ளும்படி செய்தாளே, அவளை என்ன செய்தாலும் பாவ மில்லை. அடே சாணக்கியது! உன்கால் எங்கே? சொல்.

சாண:—மாமா! மாமா! என்காலை இவர் பிடுங்கின்டீட்டார். ஆ! இதோ இருக்குதே. எங்க அத்தை பாத்தா அடிப் பாளே. அவள் வெச்சுக்கட்டின காலாச்சே. நேத்தி நான் மோகனுவைக் கட்டிக்கப்போனேனே, அப்போ கீழேவிழுங் தாடுது. மாமா! என்னைப்பாத்து மோகனுவும் இவரும் என்னமோ சொன்னு. அவாளை அடிக்கனும். மஸ்மா! நானு உம்முசிம்மாசனத்தே ஒக்காரப் போரேன்னு அத்தே சொன்னு. நானு இப்போ ஒக்காரட்டுமா! என்கால் இல்லையே. காலை கட்டிக்குண்டு ஒக்கார்ரேன்.

(நொட்டை விடுகிறுன். எல்லாரும் சிரிக்கிறார்கள்.)

181826 0-23831  
நட-

குண:—(அடங்காக் கோபம் கொண்டு சீறி யெழுந்து) ஆ ! என்னை இவ்வளவு வஞ்சகமாய் ஏமாற்றின அந்தச் சித்திராங்கி எங்கே ? அவன் மோகத்திலீடுபட்டு என் கண்மனி யைக் கவனிக்காமல் போய்விட்டேன். அன்று மோஹனு என்காலீப் பிடித்துக்கொண்டு “மாற்றுந்தாய் மாற்றங் கேட்டுக் கடிமனம் செய்வதாலே கெடுதிகள் சம்பஷிக்கும்” என்று எவ்வளவோ நீதிபாய்க் கூறினதைக் கேட்காம விருந்தேனே. இவன் முடவன் என்று தெரியாமல் இவளை மனங்கு செய்து கொள்ளும்படி அவளை வற்புறுத்தித் துராக்குந்தமாய் நான் உதைத்துத்தன்னி அவளைதிரிலேயே என்னை வஞ்சித்த படுநிலையை அன்பா யழைத்துவங்தேனே. அதைக் கண்ட என் மோஹனுவின் மனம் எப்படித் துடித்ததோ ? என்னை இப்படி ஏமாற்றி என் குழந்தையைக் கொன்ற பாவியை இப் போதே என் வாளால் சேதிக்கிறேன். இந்தமுடவளை நான் கேரில் பார்த்த பிறகு என்கும்பிவேகிறது. எங்கே அந்த நீலி ? (உருவினவாரூடன் சித்திராங்கியைத் தேடிக்கொண்டு ஒடுகையில் மந்திரியும் விதாஷ்கரும் தடுக்கிறார்கள். இதனடு வில் சாணக்கியன் மெதுவாய் உகர்ந்துகொண்டிட சிம்மாசனத் தில் உட்காரப் போகையில் அரசன் கண்டு வெகு கேப்பத் தோடு அவன் கண்ணத்தில் அறைந்து கையைப் பற்றி இழுத்து தூரத்தன்றுகிறான்.)

சாண:—உம். உம். உம். அத்தே ! மாமா தள்ளினார். உம். உம். உம். (அழுகிறான்.)

விதூ:—அரசே ! வீணில் கோபித்து ஆவுதென்ன ? உடந்தது நடந்துவிட்டது. இனி என் செய்வது ? இப்போதே தக்க பிரயாசைப் பட்டு குழந்தையைத் தேடிப் பிடித்து உயிருடன் கண்டால் போதும். அரசியின் மேல் என்கோபம்?

அவர்கள் என்ன செய்வார்கள்? எல்லாம் கால வித்தி யாசம்.

குண:—ஆ! என் கண்ணே! மோஹனு! உன்னைச் சிறுமைப்படுத்திய சித்திராங்கியை இதோ ஹதம் செய்கிறேன். உன்னைக் கடிந்து பேசி முடவனை மனக்கும்படி வற புறுத்தின என்னையும் சிரச்சேதம் செய்துக் கொள்கிறேன். உன் கடிதத்திலிருந்த பாட்டால் என் சுபுத்தி பாதி வந்தது. இந்த முடவனைக் கண்டதும் முழுபுத்தியும் வந்து விட்டது. ஹா! உன்னை உயிரிருந்தான் இனிக் காண்பேனு? மோஹனு! மோஹனு!

ராகம்: நாதநாமக்ரியை.

கண்மணி யுன்னைவிட்டுக் கலங்கியே திற்றல் என்னே பெண் மணியுன்னை நானும் பிறகினியென்று காண்பேன் நன்மணி யுனைத்துறங்து நானிலந்தன்னில் யானும் கண்மணி யிழுந் து சிற்கக் காலமோ எனக்குக் கண்ணே.

(முர்ச்சித்துவிழ மந்திரி அரசனை ஒரு சோபானின் மீது படுக்க வைக்கிறேன். மற்றவர்க் கொல்லாரும் திகிலடைந்து வெளியில் போய் விடுகிறார்கள். சித்திராங்கிப்ரவேசித்து தாதி களால் மந்திரியை அப்புறப்படுத்திவிட்டு மெல்ல அரசன் பக்கவில் நிற்கிறார்கள்.)

சித்:—(தனக்குள்) ஐயோ! படுமோசம் கெடு நாசம் வந்து விட்டதே. இந்தக் கிழுத்துக்கு எவ்வளவோ உபதேசங்கு செய்து என் மருமகன் நொண்டி பைத்தியம் என்பதைக் காட்டாமல் கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்தும் அந்தப்பாவி சாணக்கியனுலேயே கெட்டு விட்டது. நான் செய்ததெல்லாம் அரசனுக்கு நன்றாய் விளங்கிவிட்டது. இனி என் மந்திரம் ஏறுமா? ஈசா!

குண :—(தூக்கத்தில்) ஆ என் கண்ணே மோஹன !  
மோஹன !

சித் :—(குணசேனன் முகத்தில் பண்ணீர்தெளித்துத்  
தெளியவைத்து) நாதா ! அவள்தான் ஒடினிட்டாளே. இன்  
ஞும் அவளை ஏன் தூக்கத்திலுங்கூடக் கூப்பிடுகிறீர்கள் ?

குண :—(கண்திறந்து உக்ரகத்தோடு) சிச்சி. துஷ்டே.  
பிரஷ்டே. ஜ்யேஷ்டே. உன் மாயவலையில் சிக்கச்செய்து,  
சித்தத்தை உன் ஸ்வாதீனப்படுத்தி என் கண்ணைக்கொன்று  
என்னை இக்கதிக்கு ஆளாக்கின படும்பாவியே ! என்னையில்  
நில்லாதே. என்முன் நின்றால் உன்தலையை வாங்கிவிடுவேன்.  
போ வெளியில். (எழுந்து அவளைக் கழுத்தைப்பிடித்துத்  
தள்ளுகிறேன்.)

விது :—(பிரவேசித்து) அரசே வேண்டாம். பொறும்.  
பொறும்.

குண :—ஆ மோஹன !

(வேலவா வடி வேலவா யென்ற மேட்டு.)

மோஹன வென்தன் மோஹன வுன்னைக்  
காணுமல் எவ்விதம் புவியிலிருப்பேன்றான்.  
தேகம் பதறுதே பாகாயுருகுதே  
பாவை யுன்னைப் பிரிந்து  
படுக்குயரமதைப் பகரவும் போகும்மா. (மோ)

மேதினியிலுன்னை மேன்மை செய்யாமலே  
இளையவள் மொழியாலே  
இகழுந்ததையாவும் பாரென்னைப் புலம்புகின்றேன். (மோ)

ஆ ! பூவின் மணம் குன்றிய பிறகு நான் வருந்தி யாது  
பயன் ? நீ சென்ற இடத்திற்கு நானும் வந்தாலொழிய ண்

மனம் சிலைக்காது. ஆ ! மோஹன ! மோஹன ! (மறுபடியும் மூர்ச்சித்து விழுகிறார்கள்.)

சித்.—(தணக்குள்) ஜீயோ ! இந்தக்கிழும் எப்போதும் மோஹனுவென்று பிதற்றுகிறேதே. இனிகான் என் செய் வேன்? பாவி சாணக்கியனுலேயே இப்படியாயிற்று. அவன் காசமாய்ப்போக. (கைவிரலில் நெட்டிமுறிக்கிறார்கள்.)

விதூ:—(ஏளனமாய் நகைத்துக்கொண்டு) உம். யாரை வைது என்னபயன்? ஆராய்ந்துசெய்யாதது தீராத்துயராய் முடிந்தது. இனி என் செய்வது?

(சித்திராங்கி வெட்கித் தலைகுனிந்து நிற்க திரைவிழுதல்.)

இரண்டாவது களம் முற்றிற்று.

முன்றுவது அங்கம். முன்றுங்களம்.

இடம் : காடு.

காலம் : மாலை.

மோஹன :—(மெலிந்த நடையுடன் பிறவேசம்.)

(“போரேனிதோ போரேனிதோ” மேட்டு).

போரேனிதோ போரேனிதோ  
பரதேசியாய்ப் போரேனிதோ  
காக்கவேணும் கருணைதோ  
கானத்தில்செல்லும் என்னை  
பாடேன்இனி என்னையனை  
பற்பல அரசர்போற்றும்  
மன்னன்வயிற்றில் பிறந்தும்  
மனங் தவிக்கலானேனே.

ஹா ! நேற்று நடந்த சம்பவங்களை கிணத்தால் என் னெஞ்சு பகிர என்கிறது. அச்சித்திராங்கியின் பேச்சு எவ்வளவு கர்ண கட்டுரையிருந்தது ! அவன் வயிற்றில் நான் பிறந் திருந்தால் என்னை அம்முடவனுக்குக் கவியாணஞ்செய்ய மன மொப்புவளா ? அவன் முடவனென்கிறது இதற்குமுன் தெரியாமலிருந்தாலும் நான் நேற்று விவரமாய் எழுதிய கடி தத்திலிருந்தாவது என்தந்தை தெரிந்துகொண் டிருக்கமாட்டாரா? அப்படியிருந்தும் எவ்வளவு கடினமாய் எனக்குப்பதில் எழுதினோர் ? மந்த பாக்கியவதியான யான் ஏன் இப்புனியில் பிறந்து, பெற்றதாயை யிழுந்து, தந்தையால் மனமுடைந்து, பெருந்துபரில் முழுகவேண்டும் ? கருணைகரா ! அண்டசரா சரத்தையுமுண்டுகளித்த உரகசயனு ! இப்பேதைக்கு இவ் வித கஷ்டம் வைப்பது சின்கருணைக் கழுகோ ? அன்று எனக்கு ஒரு நிமிஷம் சேவைதந்து மறைந்த உத்தமனைச் சேரும்படியாவது செய்யலாகாதா ? அவரைக் கண்டபின் அவரது திருமுகம் என் கண்களைவிட்டு சற்றேனும் நகர வில்லை. அவர் அன்று சென்ற மாதிரியைப்பார்த்தால் கானக வாசியைப்போலவிருந்தது. இரவிலிருந்து நான் காட்டில்லைந் தும் ஒரு மனுஷ்யரையும் காணவில்லை. ஈசா ! இந்நிர்மாநுஷ்ய மான காட்டில் யாதுமறியா இளம்பாவையாகிய நான் கலங்கு வது சின் திருவிளையாடலோ ?

ராகம்: கமாஸ். தாளம்: ரூபகம்.

கானகத்தில் நானலைந்து கதறவிதிவசமோ ?

மாநிலத்தில் மங்கையாகி வளர்ந்ததின்பயனிதுவோ ?

யாருமற்றபேதயாகி யலைந்துசிற்கவும்விதியோ ?

என்மனத்தைக்கொள்ளோகொண்ட ஏந்தலைநானென்று

[காண்பேன் ?]

ஆ! ஆ! என்ன கஷ்டம்! பொழுதுபோய்விட்டது. இனி யான் என் செய்வேன்? என் மனதைக் கவர்ந்த மன்னு! என்னுயிரை விடுவதற்குள் மற்றொருமுறை உமது தரிசனம் கிடைக்குமென்று எண்ணினேன். அதற்கும் கொடுத்து வைக்கவில்லை. நேற்றிரவே பிராணத்தியாகம் செய்வதற்குத் துணிந்து புறப்பட்டவருக்கு எங்கும் ஒரு சிறிய குட்டைக்கூடக் காணவில்லை.

ராகம்: ஸஹான்.

பாவியினுரைமாய்க்கப் பற்பலவழிகள்பார்த்தும்  
ஆவியோங்கவில்லை அப்பனேஅருளுமீதோ  
வாவியும்கண்ணுக்கெட்டா வகைபதுசெய்திட்டாயோ  
தாவிடுமாக்கள்கொல்லாத் தகையதற்கேதுவேதோ?

விலங்குகள்விலக்கிய பாவியை நாமும் சேர்த்துக்கொள் ளக்கூடாதென்று கண்றுகளும் குளங்களும்கூடக் கண்ணுக்கெட்டாமல் விலகுகின்றனவே. ஆ! என்ன இது! என்னை யுமறியாமல் என்னவோ செய்கிறது. தலை சுற்றுகிறது; கண் சுழலுகிறது; தாகம் மேலிடுகின்றது; இத்தருணம் எனக்குத் தண்ணீர் எங்குக் கிடைக்கும்? மயக்கம் மேலிடுகின்றது. உயிர் தத்தளிக்கின்றது. ஈசா! (முர்ச்சித்துக்கிழே விழுகிறார்.)

(அமாவாசை, டமார சிங்கன் என்றகள்ளார் துடிவேறியா லாடிக்கொண்டே பிரவேசித்தல்.)

டமா:— (தந்தானமடி மெட்டு.)

கொண்டானத்துக் கொண்டானடித்து  
உண்டேன் மொந்தைக்கள்ளு  
கொண்டானுமடித்துக்கொண்டு வந்தேண்கானகத்தில்  
யப்பாடாவந்தேன் கானகத்தில்.

மாலைப்பொழுதினிலே மன்னுரன்வரத்தால்  
மாரியாத்தாபாதம் போற்றிவந்தேனேசரத்தால்.  
பாரினிலென் பேரைக்கேட்டால்  
பதறிவிழுவரே பக்காத்திருடன்  
டமாரசிங்கன் வந்தேன்கொண்டாடி  
களவாடவந்தேன் கொண்டாடி.

டேய் அண்ணே ! என்னடா வண்ணம் ஆட்ரே?  
வொனக்கு கள்ளு போதாதா என்ன ? திரும்பிப்பார்டா.

அமா :— டேய் ! டுரோய், டுரோய், தம்பி ! வாயாலே  
குடிச்சகள்ளு ! கண்ணுலே எட்டியெட்டிப் பாக்குதுபோய்.  
கண்ணை தொக்கப் போவலேடா தம்பி ! நான் இப்போ  
எங்கே இக்கிரேன் தெரியுமா ? மானத்லே பறக்கிறேன்.  
நீயும்வாடா கூட போலாம். ஹி, ஹி, ஹி.

டமா,— என்னுண்ணே ! சிறிக்கிரே. என்ன வேதி ?

அமா :— இத்ரோய். நானு சுத்ரேண்டா. (எழும்பிக்  
குதிக்க மரக்கிளையில் தலைமயிர்மாட்டிக் கொள்ள) டேய் தம்பி  
பூட்டேன். பூட்டேன். ஓடியா. வேத்துப் பூட்டேன்.

டமா :— அண்ணே ! நானும் தட்டாமாலே சுத்ரேண்ணே  
என்னை சும்மா கூப்டாதே. (ஆடுகிறுன்.)

அமா :— (பாடுகிறுன்)

(மானு மதுரையிலே யென்றமெட்டு)

ஏண்டாதம்பி டமாரசிங்கம் என்மயிரல்லவோ மாட்டிகிச்ச  
எழுந்துவந்து தபவுசெய்து என்னையெடுத்து விடுடர்தம்பி.

டமா :— ஏண்டா அண்ணுத்தே ! என்ன ஆசலாட்டுரே.  
பேஷ் ஹி ஹி (நகைக்கிறுன்) நல்லா ஆடுண்ணே.

அமா:— அடே பயலே ! என் தலைமாட்டிக்கிச்சுண  
சும்மா யிருக்கையா? தூக்கவாடா.

ஷட் மேட்டு.

மாமரக் கிளையிலே மண்ணையல்லவோ மாட்டிக்கிச்ச  
என் மயிரை நீ வாங்கிவிட்டால் உனக்கு  
வேண்டிய பொருளுங் திருடித்தரேன்.

தமா:— அண்ணே ! ஏறங்கு. (கையைப் பிடித்துத்  
தூக்கிவிட இருவரும் குதிக்குத் கொண்டே) அண்ணே !  
இன்னிக்கி எந்தலுருக்குத் திருடப் போவலாம்.

அமா:— போய்க்கணே யிருந்தா ஆட்டெடத்தே கொள்ளை  
யடிக்கலாம். (இருவரும் ஓடுகிறார்கள்.)

தமா:— (திரும்பிப்பார்த்து) டேய் டேய் நல்ல அதிவிச்  
டம்டா இன்னிக்கி. இதோபாரு. இதோபாரு. (மோஹனவைக்  
காட்டி) வா அண்ணே ! எவ்ன அயவுபாரு. கடுவவா அப்பம்  
அவமுயிச்சுகுவா. ஓடியாதூக்கிக்கிணு பூட்டலாம்.

அமா:— (அருகில் வந்து உற்றுப்பார்த்து) அடேடேய் !  
இது பேயோ பிசாசோடா. இத்தெப்பாத்து சும்மாமயங்கரே.

தமா:— டேய் ! அம்பிட்டு தெரியாதா நேக்கு? அவ  
பொம்பனோதாண்டா, தூங்கரா. வாடா, தூக்கிணு பூட்டலாம்.

(இருவரும் மோஹனவைத் தூக்க அவள்  
விழித்துக் கொள்கிறாள்.)

மோஹன:— ஹா ! இது என்ன ! யாரோ இரண்டுபேர்  
என்னித் தூக்கிக்கொண்டு போகிறார்கள். ஐயோ ! நான்  
என்ன செய்வேன் ? பயமாயிருக்கிறது.

(ஜையயோ ஜானகியே யென்றமேட்டு)

ஜையயோ நானென்ன செய்வேன் - பாழுப்  
 கள்ளர்கள் எண்ணைத் தூக்கிச்செல்கின்றாரே  
 வையகந்தன்னிலே வேந்தன் வயிற்றிற் பிறந்து  
 வெறியர் தூக்கலானேனே.  
 ஆபத்துக் காலத்தில் அணைக்க ஒருவருண்டோ  
 பேசைதயென் தனக்கு.

ஆ ! ஜகதீகா ! எங்கோ தூக்கிச் செல்கின்றார்களே !  
 திமிறிச் செல்லவும் கூடாமல் கூட்டியாய்ப் பிடித்துச் செல்  
 கிறார்கள். ஜையயோ ! என் செய்வேன் ஈசா ! (திரைவிழுதல்.)

முன்றுங்களம் முற்றிற்று.

முன்றுவது அங்கம். நான்காவது களம்.

இடம் - காட்டில்திருடன் வீடு காலம் - இரவு.

(மோஹன வீற்றிருந்தபடி பிரவேசம்.)  
 ராகம் - நீலாம்புரி.

காரிருள் தன்னில் யானும் கலங்கியே நிற்றலேலே  
 ஆருளர் களைகணம்மா அரங்கனே அருளுவாயே  
 பாரினில் உண்ணையல்லால் பற்றெனக்கொருவருண்டோ  
 சோரர்களிடத்தினின்றும் துணையுறத்தப்பவைப்பாய்.

மோஹன :—கருணைகாரா ! சிற்றன்னை விளைவித்த அல்  
 லலைப் பொறுக்கமாட்டாமல் உயிரை விட்டுவிடலா மென்று  
 வெளிவந்தால் இப்போது திருடன்கையில் அகப்பட்டு சுகிக்க  
 முடியாத கஷ்டங்களை யனுபவிக்க வைத்தாயே ? இது சின்

கருணைக்கழகோ? பட்டகாலிலே படும் என்றபடி கஷ்டங்கள் ஒன்றன்பின் நென்றாய் என்னைத் தொடரவும் கிடியோ! என்னுயிர் போவதற்குள் என் பிராண காந்தரை ஒரு முறையாகிலும் காண்பேனே?

ஆபத்பாந்தவா! என்னை இக்கஷ்டத்தினின்று விட வித்து என் கோரிக்கையைகிறை வேற்ற உன்னால் முடியாதா? உன் கண் திறந்து பார்த்தால் எது தான் ஆகாது. அநாத ரக்ஷகனென்ற பெயர் உனக்கிருப்பதை நீ கைவிடலாகுமா? என் போன்ற பேதைபை ரக்ஷிக்க ஏன் தாமதமாக வேண்டும்? (திரும்பிப் பார்த்து) ஐயோ! அதோ திருடன் வந்து விட்டானே. அபலை யான் என் செய்வேன்? தீனபந்து! நீ தான் என் கற்பைக் காக்கவேணும். (டமார சிங்கன் பிரவேசிக்கிறான்.)

மா:—எண்டி குட்டி! எண்ணடி பேசிகிட்டே யிக்கரே. ஒனக்கு என்ன வோணம் சொல்லு, வாங்கியாந்து தாரேன். இன்னம் வொன் மனசு திரும்பலையா? யென் மூஞ்சிபாரு. எம்பிட்டு அயவாயிக்கரேன். வாடி யென்கிட்ட.

மோஹன்:—அடேதுஷ்டா! என்னிடம் பேசாதே யென்று எத்தனைதரம் சொல்வது. என்னை வருத்தினால் நீ சாசமடைந்து அடியோடுமாண்டு போவாய். சீ! தூர விலகு நாயே!

மா:—அடி! நீ யென்னதிட்டினாலும் அது ரோம்ப அயவாயிக்குது. மதனசுந்தரி! என்னை ஏமாத்தாதே. உன்னே ஸ்லபதவிலே வெப்பேன். (மோஹனுவின் அருகில் போகிறான்.)

மோஹன்:—(எழுந்து விலகிச்சென்று) அடே சண்டாளா! என்னதிரில் சில்லாதே. எட்டிச்செல். பெண் பாவம்

பொல்லாது. (யரப்பார்த்து கைகுப்பிக்கொண்டு) ஆபத் பாந்தவா! அநாதரக்ஷகா! என்னை இப்பாவி பெண்டாளப் பார்க்கிறோன். இப்படி என்னைத் தவிக்க விட்டுவிடலாமா? பாஞ்சாவியை துச்சாசனன் மானபங்கம் செய்தபோது நீர் அவளைக் காக்கவில்லையா? எளியேனை இப்பாவியின் கையை லகப்பட விடலாமா? என் கற்பை யிழப்பதைவிட உயிரை யிழுந்துவிடலாம்.

டமா :— இன்னம் ஒனக்கு தயவு பறக்கலையா? (பப்பள்ள மேட்டு.)

தளதளதளதளவென்னும் தங்கக்கொடியாளே  
கண்ணுட்டி தங்கக் கொடியாளே  
ராஜாத்தி தங்கக்கொடியாளே  
உன்தன்நெஞ்ச மின்னு மிளகவில்லையோ ஏந்திழழையாளே!  
மினுமினுமினுமினுமினுமின்னும் மின்னல் கொடியாளே  
கண்மணியே மின்னல் கொடியாளே  
பெண்மணியே மின்னல் கொடியாளே  
உன்னைக்காண வெகு ஆவலுடன் வந்துவிட்டேனே,

(மோஹனுவை ஆவிங்கனஞ் செய்துகொள்ள கையை விரித்துக்கொண்டு போகையில் பிடாரி பிரவேசித்து அவளை நெயப்பட்டைத்து, தலைமயிரைப்பிடித்து யிழுக்கிறார்கள்.)

பிடாரி :— தா ! இப்போதெரிஞ்சிது ஒன் மோசமெல்லாம். யெனக்குத் தெரியாதே இந்தபொம்பளை யெக்கொண்டு ஒன் வெப்பாட்டியாயா வெச்சிகினு இக்கரே? கயுதே! வெக்கமாயில்லே வொனக்கு? (அவன் கன்னத்தின் மேல் பளீரென்று அரைந்து) தா ! இன்னமே இந்த மாதிரி சேஞ்சயானு ஒன் மண்டையைப் பொளந்துவேன். யின்தப் பொண்டேனானே எங்கோனு கொண்டு வுட்டுட்ரேன்.

(அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போகி ரூள்.)

மோஹன்:—நல்லகாலம். சமயத்தில் வந்து என் கற் பைக் காப்பாற்றினால் புண்யவதி. அவள் கடைசியில் சொன்னபடி என்னை வெளியிற் கொண்டுவிடுவாரளோ என் எனவோ, தெரியவில்லை. என்ன இவ்வளவு களைப்பா யிருக்கிறது? மயக்கம் மேலிடுகிறது. (படுத்துக் கொள்கிறார்கள். சற்று நேரம் கழித்து நித்திரையில் வாய் பிதற்றுகிறார்கள்) மஹாலக்ஷ்மி! நானும் உன்னைப் போல் ஸ்த்ரீ யல்லவா? என் கற்புக்குப் பங்கம் நேரிடும்படி நீ பார்க்கலாமா? மானம் என் பது ஸ்த்ரீகள் யாவருக்கும் சமமல்லவா! பூலோகமாதாவா யிருக்கும் நீயே பராமுகமா யிருந்தால், வேறு யார் என் இடரைத் தீர்ப்பார்கள்? தாயே! என் கஷ்டத்தை நிவர்த்தி செய்யலாகாதா?

(வாய் பிதற்றல் நின்றதும் ஒரு ஜோதிகளம்ப அதைக் கண்ட மோஹன் திடீரென்று கண் விழித்து)

ஆ! இது என்ன கனவோ நினைவோ? ஒன்றும் தெரியவில்லை. என்னை யாரோ எழுப்பியதுபோ விருந்தது. இவ்விருட்டறையில் ஜோதி எங்கிருந்து உண்டாயிற்று? என்ன ஆச்சரியம்! ஜோதியா யிருந்தது மாறி ஸ்த்ரீ ரூபம்போல் காணப்படுகின்றது. ஆ! இவள் என்னைக் காக்கவந்த கமலா சனியோ? நான் என்ன விழித்திருக்கிறேனே அல்லது கனவு காண்கிறேனு?

(நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் கனவோ நினைவோ என்ற மேட்டு)

கனவோ! நினைவோ! நான் காண்பது விணே!

மனதிலறியவழி யொன்றுங் காண்கிடேனே.

(க)

திருடர்கள் சென்றதும் திருமகள் வந்ததும்  
சேவை தருவது போல் என் மனங் தண்ணிடே. (க)

என்ன எழில்! மலையத்தனை பாவத்தில் கடுகத்தனை  
புண்ணியஞ் செய்தேனே. நீலலோசனி! என் இடர்களைப்  
போக்கத் தருணம் இது என்று வந்தனையோ. (இருகரங்களை  
யும் கூப்பிக்கொண்டு பாடுகிறீர்கள்.)

“தாண்டவரித்யஹரி” மேட்டு.

பாண்டவநேயர்பாரி கஜலஸ்ஷமி  
வேண்டியேயுற்றன் மலரடிபணிந்தேன்  
ஆண்டிவொய்னன்றனை கஜலஸ்ஷமி. (பா)  
பேததயைத்தருணம் பிரியமுடன்காக்கச்  
சாதகத்துடன்வந்த கஜலஸ்ஷமி  
தண்டைசிலம்புதுனன் மகரகுண்டலமின்ன  
கொண்டல்வண்ணன்தேவி கஜலஸ்ஷமி. (பா)

கருணைகரி! அபலை யான் செய்த பிழை யாதிருந்தாலும்  
கூஷமித்து அடியாளைக் காக்கவேணும்.

மஹாலஸ்ஷமி:—(அபயந்தந்து) பெண்ணே! உன் பக்திக்  
கும் கற்புக்கும் மெச்சினேன். இனியுனக்கு யாதொரு குறை  
யுமில்லை. இந்த மாயக்கல்லை எந்தத் திக்கில் ஏறிந்தாலும்  
உனக்கு வழி யேற்படும். வெளியில் போன்றெனு, தானே  
வழியடைந்துவிடும். (கல்லை போறுவனுவிடம் கொடுக்க அதை  
யவள் வாங்கிக்கொண்டு நிமிர்வதற்குள் ரூபம் மறைக்குவிடுக  
தநு.)

மோஹன:—ஹா! இது என்ன மாயம்? இப்பொழுதி  
ருந்த மஹாலஸ்ஷமி இதற்குள் எப்படி மறைந்தனள்! மறுபடி  
யும் எப்பொழுது காண்பேன்? அவ்வருவம் என் மனத்தை

விட்டு அகலவில்லை. கள்ளன் ஒருவேளை மறுபடியும் வருவானாலே என்னவோ? அதற்குள் வெளியிற் போய்சிடவேண்டும். தேவி! உன் பாதம் போற்றி நீ கொடுத்த கல்லை ஏறிக்கொண், (கல்லைச் சுவரின்மேல் ஏறிய அது பழரென்று வெடித்து வழி விடுகிறது. மோஹனு வெளியே வந்ததும் முன்போலாய்விடுகிறது.) அம்பிகா! உன் கடாக்ஷத்தினால் கள்ளன் கையினின்றும் தப்பினேன். கமலாயதாகி! இனி என் மனத்தில் நாடிய புருஷனையடைவதற்கு நீதான் கிருபை சூரியவேண்டும். உன்னை நம்பி இதோ போகிறேன்.

(போகிறார்.)

நான்காவது களம் முற்றிற்று.

நான்காவது அங்கம். முதற்களம்.

இடம் ; காடு.

காலங்: மாலை.

(மோஹனு விசனத்தோடு மிரவேசம்.)

(மருவுகொண்டுதிரா என்ற ஜாவளி மேட்டு.)

ராகம்: கமாஸ். தாளம்: ஆதி.

பல்லவி.

மன்னு உம்மைத்தெழுபே மாதுயான் வருந்துகிண்றேன் (ம) அநுபல்லவி.

பன்னகசபன்னைப் பணிந்து இவ்வேளையீல் (ம)

சுணைம்.

கொடியவனாக தன்னிடை கொற்றவனே யும்மை அடிப்பளிக் கெள்ளன் உள்ளம் அன்பனே களிக்குமோ. (ம)

ஆ ! திருமகளின் அருளினால் அக்கொடிய கள்ளனது கட்டைக் கடங்கேன். அப்படியே என்மனத்தைக் கவர்ந்த காந்தனின் கட்டிலடங்குவேனே ? “இனி உனக்கு யாதொரு குறையுமில்லை” என்று சிதேவி சாற்றினதால் என்மனத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு என்மணவாளனைத் தேடுகிறேன். இதுவென்ன ! என் இடக் கண் துடிக்கிறது ! இது ஒரு நற்சகுனபன்றே ! இதையெல்லாம் கவனித்தால் எனக்கும் ஒருகல்லகாலம் பிறக்கும்போவிருக்கிறது. ஐயோ ! பசிதாகம் மேவிடுகிறது. இக்காட்டில் எங்கிருந்து எனக்கு உணவு கிடைக்கப்போகிறது? (சற்றிப்பார்த்து ஒரு மூலையை உற்று நோக்கி) என்ன, அம்மரப்பொந்தில் மூட்டைபோல் காணப் படுகின்றது? எவனுவது விறகு தலையனது சோற்றுமுட்டையாயிருக்குமோ? எதற்கும் எடுத்துப்பார்ப்போம். (மூட்டையை எடுக்கிறார்கள்.) சீ ! அயலாருடையதை நான் எடுக்க வாமா? (சற்று யோசித்து) ஆபத்திற்குத் தோஷமில்லை யென்றபடி இப்பொழுது எனக்கிருக்கும் பசிக்கு இதில் ஏதா வது உணவிருக்கிறதா பார்க்கிறேன். (மூட்டையை யனித்துக்க) ஹா ! இது என்ன ஆச்சரியம்? இதில் ஒருபடமும் சில ஆபரணங்களும் தான் இருக்கின்றன. (படத்தை உற்றப்பார்த்து) என்ன இது ! கனவோ ! நினைவோ ! நம்மனத்தில் பதிந்திருக்கும் உருவும் இதிலுமிருக்கிறதே. நம்பத்தக்கதாயில்லை. நான் கண்டபோது சாதுவைப்போலக் காஷாயந்தரித்துச் சென்ற வர் இதில் ஒரு இளவரசரைப்போல் காணப்படுகிறாரே. ஏதா வது காரணத்தால் மாறுவேஷமணிந்து சென்றாரோ? நான் பெண்ஜன்ம மெடுத்தது இன்றுதான் பாதி ஸபலமாயிற்று. அவர்தான் இவர் என்பதற்குச் சற்றேனும் ஐயமில்லை. அவரது திருமுகத்தை எப்பொழுது காணபேனென்று ஏங்கியிருந்த எனக்கு இப்படத்தையாவது காணும்படி திருமகள்

அருள் புரிந்தாலோ. ஆ ! என்ன கம்பிரம் ! என்ன வசீகரம் ! கண்காள் ! நீங்கள் இத்தனை நாட்களாயலைந்ததற்கு இன்று இப்படத்தைக்கண்டு ஆனந்திக்கிண்றீர்களே ; அம்மன்னை நேரில் கண்டு எப்பொழுது ஆனந்திப்பிரீர்கள் ? கைகாள் ! நீங்கள் அவரது படத்தைத் தொடும் பாக்கியம் இன்று பெற்றீர்களே ; அவரைநேரில் ஆவிங்கனஞ்செய்துகொள்ள எப்பொழுது பாக்கியம் பெறப்போகிறீர்கள்? (படத்தைப்பார்த்து) பிராணநாதா ! நீரோ மன்னன் என்பதற்கு ஜெயமில்லை. நானே இக்கதியிலிருக்கிறேன். என்னை நீர் ஒருகால் கண்டாலுங்கூட என்னை அங்கீகாரஞ்செய்துகொள்ளி ரென்பது என்ன நிச்சயம்? ஆகையால் உமது படத்தையாவது முத்தமிட்டு விட்டு நான் உயிரை விடுகிறேன். (படத்தை முத்தமிடப் போச) சீ! என்ன எண்ணம் எண்ணினேன் ? அவர்மனத்தை நேரில் அறிந்துகொள்ளாமல் இவ்விதம் செய்வது தகுமா ? (யோசித்து) இதில் என்னதவறு ? நான் மனத்தில் வரித்தவர் இவரே. அவர் அன்புடன் என்னை ஏற்றுக்கொள்ளாவிடில் நான் உயிரிருடனிரேன். என்மனமார அவரை எப்பொழுது என் கொழுஞாக வரித்தேனே அவரது படத்தை முத்தமிட்டாலென்ன? (முத்தமிடுகிறோள்). ஈசா ! அவரே இவ்வாறு செய்ய என்பாற் கருணைபுரிவாயே. (நேபத்யத்தில்) ஜெயோ ! இது யென்ன எயவா யிக்கிது. ஏ நாகா ! நம்பகைக்கு யெட்டினது வாய்க் கெட்டலேயே. பசியாலே சாவு ரோமே.

மோஹனு :—ஆ ! இங்கே யாரோ வருகிறோப்போவிருக்கிறது. இந்தப்படத்தையும் ஆபரணங்களையும் மறைத்துக் கொண்டு சற்று விலக்கின்ற யார் என்பதைக் கவனிப்போம்.

பாம்புப் பிடாரன்:—(பிரவேசித்து) அம்மா ! நானு புள் ளெகுட்டிக் காரன். வவுத்து பொய்ப்புக்காவ சிச்செ யெடுத் துத் துன்றவன். யின்த காட்டே ஒரு மாராஜா மூட்டே ஒன்னு கொடுத்தாரு. அதை யின்த மரப்பொந்திலே வச்சுட்டு களெப்பாலே படுத்துக்குனு தூங்கிட்டேன். ஏந்து பாத்தா மூட்டெயேக்காணம். தர்மலட்சிமி ! நீங்க பாத்திருந்தா சொல்லுங்க; பட்டினியா சாரேன்.

மோஹன்:—அப்பா ! எனக்கொன்றும் தெரியாது. அதிருக்கட்டும். யாரோ மஹாராஜா உனக்கு ஒரு மூட்டையைக் கொடுத்தா ரென்றுயே, அதில் என்ன விருந்தது ? அவர் எங்குச் சென்றார் ?

பாம்புப் பிடாரன்:—அம்மா ! அந்த மூட்டேலே என்ன யிருந்துதுனு நானு பாக்கல்லே. ஒதயத்துக்கு முன்னே இங்கே ஒரு சாது குந்தின்டிருந்தாரு. அவரே சிச்செ கேட்டேன். அவர் ஒரு மூட்டெயை குடுத்தாரு ; அத்தெதான் யிங்கே வெச்சேன். அதைக்காணுமே. ஐயோ ! நானு என்ன சேவேன் ? (அழுகிறுன்).

மோஹன்:—(தனக்குள்) ஆ ! இவன் சொல்வதைப் பார்த்தால் என் பிராணாதார் தான் இந்த மூட்டையை இவனுக்குக் கொடுத்தார் என்ற தோன்றுகிறது. ஐயோ ! பாவம். வயிற்றுக் கில்லாமல் அழுகிறுன். நல்ல காலம் அவன் மூட்டையை யவிழ்த்துப் பார்க்கவில்லை. இவனுல் தானே என்நாதரின் படம் எனக்கு அகப்பட்டது. அவனுக்குத் தகுந்த பரிசுவித்து அனுப்புகிறேன். (பிரகாசமர்ய்) அப்பா ! நீ மிகவும் கஷ்டப் படுவதால் இதோ இந்த முத்துமாலையைக் கொண்டு விற்று சாப்பிடு. (முத்துமாலையைக் கொடுக்க அவன் வாங்கிக்கொள்கிறுன்).

பாம்புப்பிடாரன்:—அம்மா ! நீங்க சேனாளேகி நன்னு வாயனும் .சாமி வொங்களைக் காப்பாத்துவாரு ; நன் போய் வாரேன். (போகிறுன்).

மோஹன:—ஆ ! ஈசன் மாயத்தை யாரா லறியக்கூடும்? எல்லாம் அவனது திருவிளையாடலே. அம்பாள் கிருபையால் இப்படம் கிடைத்தது. அவனது பூர்ணகடாக்ஷ மிருந்தால் என்னாதரை நான் சீக்கிரம் அடைவது தின்னம் . ஐயோ ! தாகம் அதிகரிக்கிறதே. (படத்தைப் பார்த்து) ஆ ! பிராண நாதா!நான் இங்கு அலைவது போல் நீர் எங்கு அலைகின்றோ? தாகத்தால் தவிக்கிறோ? பசியால் பசிதவிக்கின்றோ? கால் நடையால் களைத்திரோ? ஒன்றும் தெரிய வில்லையே. கருடவாகன ! நீர் தான் என் காந்தரைக் காக்கவேணும். ஆ ! என்ன இது ? தாங்க முடியாத மயக்கம் மேவிடுகிறது. இப்பாறையின்மீது சுற்றுப்படுத்து இளைப்பாறுவோம். (படத்தைப்பார்த்து) பிராணேசா! நான்படும்கஷ்டங்களை மறைக்கச் செய்த வுமக்கு நான் என்ன பிரதியுபகாரம் செய்வேன் இதைத்தவிர.(முத்தமிடுகிறுன்). நான் உம்மை நேரில் கானும் பாக்கியத்தை யடைவேனே?

ராகம். காபி.

கண்ணு வினியவரைக் காண்பேனே பேதையென்  
பெண்ணுய்ப் பிறந்த பெருமைதான் - மன்னைதனில்  
இன்றேடு நீங்கியதோ ஈசனே உமதடியை  
நன்றாய்ப். பணிந்திட்டேன் நான்.

ஈசா ! நீ தான் என்னைக் காத்து ரக்கிக்க வேண்டும். ஆ!  
கண் இருட்டுகிறதே. (கையில் படத்தைப் பிடித்தபடியே நித் திரை போகிறுன்.)

(ஜீவன்ன் பிரவேசித்தல்)

ஐவு:—ஆ ! எவ்வளவு இனிமையான குரல் ? யாராவது அப்ஸரஸ்தீ பாடுகிறானோ அல்லது வாணி? பை கானஞ் செய்கிறானோ ?

ராகம்: ஆனந்த பைரவி.

கானகந்தனிற் கூவும் கருங்குபிழ் குரலோவன்றி  
வானவர் போற்றின்ற வளங்கெழு குழலோயாழோ  
ஆனந்த மிகுந்தவிந்த அற்புதக்கானந்தானும்  
தென்தாய்க் கேட்டபோர்கெஞ்சைத் திறமுடன்வசமேயாக்கும்.

காந்தம் இரும்பை யிழுப்பது போல் அக்தத்தொனி என்னை அத்திசையில் இழுக்கிறது. நான் எங்குச் சுற்றிப் பார் த்தும் ஒருவரும் கண்ணுக்குப் புலப்பட வில்லையே. இது என்ன வாச்சரியம்! அக்குரலைக் கேட்டது முதல் என் உடல், பொருள், ஆவி எல்லாம் அத்திசையை நாடுகின்றன. அத் திசையை நோக்கிப் போய் யார் பாடுவெதன்பதைப் பார்ப் போம் (போகிறுன்).

(ஒரு பாறையை உற்று நோக்க) ஆ ! இது என்ன! வானத்தில் உலாவும் மதி இப்பாறையின்மீது தவழ்கின்றன ஒன்றே? (அருகில் சென்று உற்று நோக்க) மதியென்றல் வலவோ மயங்கினேன்? இது ஒரு பெண்பாவையாயல்லேவா காணப்படுகின்றது.

ராகம். ஹிந்துஸ்தான் தோடி.

அந்தியம்பொழுதிலின்கே அரம்பபைப்பீபான்றமாது சிந்தைவொந்தவலேபோலச் சிரமமாய்த் துபிலைலேனு விந்தையாமிந்தப் பகை வீரியமுடனேனன்றன் அந்தரங்கத்தில்மேவி யழுங்கியேபுகுந்துகொண்டாள்.

ஆ, ஆ! இவள் அழகை என்னவென்று சொல்வது? பிரமதேவன் தன் முழு சாமர்த்தியத்தையும் காட்டும் பொருட்டு இத்தருணீமணியைச் சிருஷ்டித்தானே? அங்கோ! அப்பிரமனே இப்பொழுது இவள் உறங்கும் எழி லைக் கண்டால் காழுறவுவினன்றால் என் மனம் அவளை நாடியது சிப்பப்பன்று. சீ! என்ன மடத்தனமான எண்ண முண்டாகிறது? இவள் எந்தப் புண்யவந்தனது மனைவியோ? அல்லது எந்தப் புண்ணியவான் அடையப்போகும் அருங்கிளியோ? மனமே! பரஸ்தரீயைக் கண்டு பறக்காதே. ஈசா! என் மனத்தை வேறிடத்து விருத்த முயன்றாலும் அது இவ்விளங்கொடியாள்பால் நாடுகின்றது. ஆ! என்ன? கண்ணைத் திறந்து மறுபடியும் மூடிக்கொண்டாள்? நித்திரையின் கலக்கமோ? அப்படித்தானிருக்கும். தூக்கத்தில்கூட அவள் விழித்த விழி என்ன அழகு? நான்முகனே! உன் வேலைத் திறந்தான் என்னே.

ராகம்: செஞ்சுருட்டி.

மின்னல்நேரிடையோமானின் விழியிளைப்பழிக்குநோக்கோ  
துன்னியியின்னல்பாம்பின் துகள்றுபட்டமோபாவை  
தன் நுடைமுகமோமேகங் தழுவியதிங்கள்தானே  
கண்ணியினெழிலால்நெஞ்சங் கலங்குறில்வியப்பியாதோ?

(மோஹனு “நாதா” என்று வாய்ப்பிதற்றக் கேட்டு) ஆ! சந்தேகமேயில்லை. இவள் குரலேதான் நான் கேட்டது. பாடிக் களைத்து நித்திரைசெய்கிறூள்போலிருக்கிறது. இவள் நாதா என்று வாய் பிதற்றுவதின் காரணம் யாதோ? ஹா! என்ன? கையில் வதோ வைத்துக்கொண்டிருக்கிறூள்? நித்திரையில்கூட நழுவாமல் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டிருக்கின்றானே? (கையிலிருப்பதை நேர்க்கி) ஆ! இது என்ன

ஆச்சரியம்! என்னுடைய படம் இவள் கையில் எப்படிக் கிடைத்தது? நான் இவள்மேல் காதல்கொண்டிருப்பதுபோல் இவரும் என்மேல் காதல்கொண்டிருக்கிறார்களோ? அப்படி யிருப்பதற்கு இவளை நான் இதற்குமுன் கண்டதில்லையே! இவ்வளவு அழகு வாய்ந்த மக்கையை நான் இதுவரையில் பார்த்ததில்லை. இவள் என்ன தேவகன்னிகையோ அல்லது, ராகம்: கல்யாணி.

மணிமார்பன்மீது மகிழ்வாயமர்ந்த  
மணிமங்கைதானே வறியேன்  
தணிகாசலத்தில் தனியாய்விளங்கும்  
சிவகாமிதானே வறியேன்  
கணைமேவுகாமன் கருதிக்களிக்கும்  
ரதிதேவிதானே வறியேன்  
இணையின்றினரும் ஏனையேவிரும்பும்  
எழில்கங்கைதானே வறியேன்.

இவளைக் கண்டதுமுதல் என் மனம் ஒருவித தாபத்தை யடைகின்றது. நம்முடைய படம் இவள் கையில் எப்படி அகப்பட்டதென்பதை யறியும்பொருட்டு இவளை எழுப்பு வோமா? அப்படிச் செய்யின் என்னை என்னவென்று நினைப்பாள்? ஆ! அதோ, அவளே அசைகிறார்கள். எழுந்துவிடுவாள்போலிருக்கிறது.

மோஹன்:—(வாய்பிதற்றுகிறார்கள்) பிராணநாதா! நான் உம்மை எங்குத் தேடியும் காணவில்லையே. உமது பிரிவாற் றுமையைச் சுகிக்க இயலவில்லை. கருணைதே! ஸீர் என்னை இச்சமயம் கண்திறந்து பார்க்கலாகாதா?

ஜீவனன்:—ஆ, ஆ! இவள் தன் பிராணநாதரைத் தேடி வந்திருக்கிறார்களோல்லவோ இருக்கிறது. ஐயோ!

இனி நான் என் செய்தேவன்? இவ்ளையடையவேண்டுமெனும் எண்ணத்தைக் கட்டோடு விட்டுவிட வேண்டியதுதான். அதை நினைக்கும்போதே என் மனம் பிளங்குவிடும்போலிருக்கிறது. (சற்று நிதானித்து) இவள் பிராணநாதன் வேறு யாராவதிருந்தால் என் படத்தை இவள் கையில் வைத்துக் கொண்டு தூங்குவானேன்? எதற்கும் இவள் எழுந்ததும் நேரில் கேட்டுப் பார்ப்போம்.

மோஹன்:—(விழித்துக்கொண்டு) ஆ! இதென்ன இனிமையாய் யாரோ பாடுவதுபோல் கேட்டதே. இந்திர்மா அாஷமான காட்டில் இவ்வளவு அழகாய்ப் பாடுகிறது யாரோ தெரியவில்லை. (படத்தைப்பார்த்து) பிராணநாதா! உம்மை விட்டு நான் நித்திரை செய்துவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். ஆ! இதுவென்ன படத்தைப்போய் மன்னிப்புக் கேட்கிறேன். என்நாதரைக் கண்டால்லவோ கேட்கவேண்டும்?

ஜீவ்:—(தனக்குள்) பழும் கழுவிப் பாலில் விழுந்ததுபோலாய்விட்டது. இவனும் என்மேல் காதல்கொண்டிருக்கிறார்கள். இன்னும் என்ன நடக்கிறது பார்ப்போம்.

மோஹன்:—பிராணநாதா! பொழுது அஸ்தமிக்கும் சமயமாயிற்று. இனி உம்மை நான் எங்குத் தேடுவேன்? (நாற்புறமும் சுற்றிப்பார்த்து) ஆ! இதுவென்ன கனவோ! நினைவோ! அல்லது சித்தப்பிரமையோ! என்னைதிரில் தோன்றும் உருவும் நிஜமோ அல்லது பொய்யோ? இவரைப் பார்த்தால் என் பிராணநாதர்போலிருக்கிறது. (படத்தையும் ஜீவனையும் உற்றுப்பார்த்து) ஆம். இவர்தான் நான் அன்று கண்ட கண்ணுள்ளன். என் மனத்தைக் கவர்ந்த மணவாளன். தேடப்போன முனிகை காலில் சுற்றியது போல் என்நாத-

ரைக் கண்டுவிட்டேன். இனி இவரிடம் சேருவது எப்படி? இவர் என்மேல் காதல் கொண்டாரோ இல்லையோ? அம்பா!

ராகம்: பைரவி.

தேவி நின்னருளால் என்தன் சபதமு முடிந்த தின்றே ஆவியை யளித்தவென்றன அன்பர்தனருகில் சென்று தாவியே தாளைப்பற்றித் தன்னியனுவேன் அம்பா!

பாவியின் மனமும் இன்று பண்புற மகிழ்ந்ததன்றே?

நின்னருளால் சோரர் கையினின்றும் தப்பி “சர்க்கரைப்பங்கவில் தேன்மாரி பொழிந்தாற்போல்” நாதர் கண்முன் நின்றேன். இனி யென்னை அவருடன் சேர்த்துவைப் பது உன்தன்பாரம். அவர் அருகில்சென்று என் எண் ணத்தை வெளியிட்டு என்னை யாட்கொள்ளும்படி வேண்டுகிறேன். நான் ஒரு புருஷனிடம் வலியச் சென்று அவ்வாறு சொல்வது நீதியா? (சற்று யோசித்து) இதிலென்ன தவறு? அவரைக்கண்டது முதல் அவரிடம் என்னுடல் பொருள், ஆவி முன்றையும் ஒப்புவித்துவிட்டேன். இப்பொழுது அவர் என்னை ஏற்றுக்கொண்டால் சரி; இல்லாவிடில் அவர் முன் என்னுயிரை விட்டுவிடுகிறேன். (ஜீவனன் அருகில் சென்று)

ஹிஂக்குஸ்தானி. அசாவேரி ராகம்: ஆதிதாளம்.

என்தன் பிராண நாதரே உம்பாதமதைப் போற்றிகின்றேன் சிந்தைமிக நொஞ்சுருகி வாடிச் சோர்ந்து உம்மைக் கண்டேன் அன்பரே நீர் இன்பமுடன் பேதை யென்தன் கைப்பற்றுவீர் முங்கி யொரு நாளெனக்கு நந்தவனந்தன்னில் வந்து விந்தையாப் பும்முருவந்தன்னைக் காட்டி மறைந்த

கொற்றவனே.

ஜீவ:—(தனக்குள்) நான் கொண்ட காதலைவிடப் பதின் மடங்கு அதிகமாக இவள் என்மீது கொண்டிருக்கிறோன். என்பாக்கியமே பாக்கியம். இனி இவளை மனங்குதொள்ளா விடில் என்னுபிர் சிலையாது. ஆயினும் சற்று நிதானிப் போம். (பிரகாசமாய்) உம்.

மோஹன:—ஹா ! சசா ! பதிலொன்றும் காணுமே. என்னைத் திரஸ்கரித்து விடுவாரோ ! என் செய்வேன். (மூர்ச் சித்து விழுகிறோன்.)

ஜீவ:—ஐபோ ! நான் பதில் சொல்லாததனால் இவள் மனமுடைந்து மூர்ச்சையாய் விட்டார்கள் ! என்னமடத்தனம் செய்தேன்?

ராகம்: ஆனந்தபைரவி: தாளம்: சாபு.

பூவையே வருந்திட வேண்டாம் பிரியமுடன்

என்னைத் தாவியே கரமளிப்பாயே

யாவையும் படைத்தசன் மூவருமறியுன் மேவிய

மேனிதன்னை மாண்புடன் தீண்டிட்டேன் நான்  
அந்திப் பொழுதாகும் வேளையில் அன்னமே

இங்குத் தனித்திருத்தல் நன்றே மாதே

உன்தனைவிட்டு வேறு எந்த மங்கையரையும் சிந்தையில்

எண்ணேன் சத்தியம் தென்புடன் கண் விழிப்பாய்.

காஞ்தையே ! எழுந்திரு; உன்னைக் கைவிடேன். இது சத்தியம். (மெதுவாய்த் தட்டுகிறோன்.)

மோஹன:—ஆ ! என்னை யார்தட்டியது ? அம்மெல்லிய கரத்தின் மகிமையை என்ன வென்று சொல்வேன் ? என் நாதர் தான் எழுப்பி யிருப்பார். (ஜீவன்னை நோக்கி) நாதா ! வாய்திறக்காம விருப்பது நியாயமா ?

“ஙந்தன் சரித்திர மாண்தம்” மெட்டு.

ராகம்: சங்கராபரணம். தாளம்: ஆதி.

நாதா மறுமொழியும் சொல்லாகாதா இந்தவேளை  
தகாதா உங்கள் தாளைப்பணிய என்தன் (நா)  
பாத கமலங் தன்னைநாடி வனந்தன்னிலே தேடி  
ஈசனித் துதிபாடி உம்மை யடைய (நா)

பிராணாதா ! ஒரு வார்த்தை சொல்லி என்றேமல்  
கருணை கூர்ந்து ஈக்கலாகாதா ?

ராகம்: பூநி ரஞ்சனி.

ஜீவ:—வானவர் புகழ் மங்கையே  
கானகந் தனிலிங்குனை  
ஊனமற்ற நின் செங்கையை  
நாலு மோப்புவல் நங்கையே.

தன்னே ! உன்னைக்கண்டதும் என்னு வியை கே ய  
உனக்குத் தத்தம் செய்துவிட்டேன். இனி உன்னைத் தவிர  
வேறொரு ஸ்த்ரீயைக் கண்ணெடுத்தும் பாரேன். இது சத்தி  
யம். (ஆளிங்கனம் செய்து கொள்கிறான்.)

மோஹனு:—பிராணாதா ! இன்றே நன் செய்த சப  
தம் நிறைவேறிற்று. நான் பெண்ணுப்ப பிறந்ததின் பலனை  
யடைந்தேன். என் மாற்றுந்தாயின் சொல்லை மடித்தேன்.  
நாதா ! அஸ்தமன் காலமாய் விட்டதே.

ஜீவ:—கண்னே ! என்னை நீ எந்த நந்தவனத்தில் கண்டு  
காதலுற்றோப்ப? உன் சபதம் பாது?

மோஹனு:—ஒன்றையும் கிடாமல் சொல்கிறேன்.  
மூதவில் இருட்டுவதற்குள் ஏதாவது ஒருக்கிராமத்தை யடைய  
வேண்டும். இத்தனை நாள் காட்டில் அலைந்தது போதும்.

ஜீவ:—அப்படியே செய்வோம் வா.

மோஹன்.—(ஜீவன் தொள்மேல் கைபோட்டுக் கொண்டு)

(வரமுலோசகி மேட்டு.)

ராகம்-கீரவாணி: தாளம்-ரூபகம்.  
பல்லவி.

அபயமெனக்குத் தந்தருள்வாய்  
ஆதிலக்ஷ்மிதேவி

(அ)

அனுபல்லவி.

வைபவம்சிறைந்த சுகுணவாரி தியின்பாரியே. (அ)  
(இருவரும் நிஷ்கரமித்தல்)

முதற்களம் முற்றிற்று.

நான்காவது அங்கம். இரண்டாவது களம்.

இடம்: கலீங்காட்டு அரண்மனை. காலம்: காலை.

(சரசன் வீற்றிருந்தபடி பிரவேசம்.)

(நித்யானந்த யோகிகள் சித்யனுடன் பிரவேசித்தல்.)

சரசன் :—(அழுந்து) ஸ்வாமிங்! எழுந்தருளவேண்டும்.  
அடியேன் நமஸ்கரிக்கின்றேன். இதோ இந்த ஆஸனத்தில்  
அமரவேண்டும். (இருவரும் ஆஸனத்தில் அமருகிறார்கள்.)

நிதி:—உங்களமுண்டாகுக. ராஜன் எங்கே?

சர:—மஹாரி! அவர் யாதோ காரியார்த்தமாக வெளியிருக்குப் போயிருக்கிறார். அடியேனுல் தேவருக்கு ஏதாக  
ஆம் காரியமுண்டானால் செய்கிறேன்.

நிதி:—உம்மால் ஆகவேண்டிய தொன்றுமில்லை. அரசு  
அதீர்கு ஏதாவது மந்திரோங்கதேசம் செப்பலாகிறேன்று வந்து

தேன். அவரில்லாததனால் நான் போகிறேன். (புறப்படுகிறார்.)

சர:—(நமஸ்கரித்து) ஸ்வாமிங்! அடியேனுக்கு ஏதாவது மந்திரோபதேசம் செய்யும்படி வேண்டுகிறேன்.

நித:—(சற்று யோசித்து) சரி! இந்த அரண்மனையில் எனக்கு இஷ்டமான ஓர் அறையைக் கொடுத்தால் உமக்கு ஆஜினப்பெண்ணைகவும், பெண்ணை ஆளுகவும் மாற்றும் மந்திரத்தை உபதேசிக்கிறேன். அதற்கு திருஷ்டாந்தமாக இதோ என் சிஷ்யனைப் பெண்ணைக்கிடுகிறேன்; பாரும். (ஓர் அறைக்குள் சென்று சற்று நேரம் கழித்து ஒரு பெண்ணுடன் திரும்புகிறார்.)

சர:—(தனக்குள்) ஆ! என்ன ஆச்சரியம் இது! இதை நான் அவசியம் கற்றுக்கொள்ளவேண்டும். (பிரகாசமாய்) முனிநாதா! நிரம்ப சந்தோஷம்; அடியேனுக்கு உபதேசம் செய்வேண்டும். தேவருக்கு எந்த அறை இஷ்டமோ அதை உபயோகித்துக் கொள்ளலாம்.

(அவர்களிருவரையும் அரண்மனை முழுதும் அழைத்துச் செல்கிறார்கள்).

நித:—(ஒரு பக்கம் நோக்கி ஆவேசத்துடன்) ஆ! ஆ! எந்தச் சண்டாளன் இவ்விதம் செய்தது? (காலைப் பூமியில் அடித்துக் கையை உதறி)

ராகம்: மோகனம்.

யாரடா வேந்தன்தன்னை இருஞ்சிறைவைத்தவன்தான்  
நேரதா யுரைப்பாயந்தக் கொடியனைநிமிடத்தில்நான்  
பாரடா கொடுஞ்சாபத்தைப் பரபரப்புடனேயீவேன்.  
நீரடா தாவிசிட்டால் நீறதாய் எரிந்துபோவான்.

என் குன்றிசுஷ்டியா லறிந்து அப்பாதகனைப் பஸ்மஞ் செய்கிறேன். பத்மபுரி மன்னனைன்றால் பல மன்னரும் பதுங்குவரே; அப்படிப்பட்ட வீரனை வஞ்சகமாய்ச் சிறையிட்ட பாவியை அதன்செய்கிறேன். அடே பிரதானி! நீயும் இதற்கு உடந்தையா யிருந்தாயல்லவா? இதோ உங்கள் எல் ஸரையும் நாசமாக்குகிறேன்.

சர:—(தனக்குள்) ஜீயோ! இந்த ஆபத்திற்கு என் செய் வேண்? அப்பாழ் மன்னனும் மந்திரியும் செய்து விட்டு என் கழுத்தில் கத்தியை நாட்டி விட்டார்களோ. இம்முனிவருக்கிருக்கும் கோபத்தைப் பார்த்தாற் சபித்து விடுவார் போவிருக்கிறது. நடந்ததைச் சொல்லி மன்னிப்பு கேட்டுப் பார்க்கிறேன். (யோகியின் காலைப் பிடித்துக்கொண்டு பிரகாசமாய்) முனீந்தரே! அடியேன் ஒரு பாவமும் செய்திலேன். அடியேன் செப்யும் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருள வேண்டும்.

(ஜீயா வேதியரே மெட்டு.)

ஜீயா பெரியவரே என்னைக்காவும் யோகியரே  
மெய்யா எனக்கு ஒன்றும் தெரியாதென்னையனே  
துவ்டனான மன்னன் செய்த வேலையாவுமே. (ஜீ)

பத்மபுரி அரசனையே பாவி சிறை வைத்து அவர்  
பத்தினியைப் பெண்டாளப் பதறிச் சென்றானும். (ஜீ)

முனிபுங்கவ! நான் வெளியூரிலிருந்து நேற்றிரவு தான் திரும்பி வந்தேன். அப்போது தான் இம்மன்னனைச் சிறை வைத்து, இளவரசனைக் கொன்று, பத்தினியைப் பெண்டாளச் சென்றதைக் கேள்விப்பட்டேன். எனக்குத் தெரிந்ததைச் சொல்லிவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

சித்:—ஊன் சொல்லுகிறபடி செய் ; மன்னிக்கிறேன். இந்த அறையின் கதவைத்திறம். (சரசன் கதவைத்திறக்க, யோகி உள்ளே சென்று பத்பாபரைத்தட்டி யெழுப்பி) மன்னரே! எழுந்திரும். உமது கஷ்டம் இன்றேடு தொலைந்தது. உம்மைச் சிறைவைத்த பாவி மாண்டானென்று நினையும். சீக்கிரம் எழுந்திரும். உமது நாட்டை அடைவோம்.

பத்ம:—(மெதுவா யெழுந்து) இச்சண்டாளனிடமிருந்து என்னை மீட்க வந்த மாமுனிவரே! நமஸ்கரிக்கின்றேன். (காலைப்பிழிக்கப் போகையில் யோகிகள் தடுத்து)

சித்:—மன்னே! நமஸ்கரிக்கின்றேனென்று சொன்னால் போதும். ஊன் ஏற்றுக்கொண்டேன். நேரமாகிறது. புறப்படும். போவோம். (சரசனைப் பார்த்து) பிரதானி! சிரும் என்னுடன் பத்மபுரிக்கு வாரும். (நால்வரும் போகிறார்கள்.)

இரண்டாவது களம் முற்றிற்ற.

**நான்காவது அங்கம். மூன்றாவது களம்.**

இடம்:—தேவகியின் அந்தப்புரம்; காலம். இரவு.

(தேவகி சோகத்தோடு விரவேசித்தல்.)

தேவகி:—ஹா! மைந்தா!

ராகம்:காபி:ஏகதாளக்.

பொறுக்குமோ ஜையயோ என்தனுயிர் தரிக்குமோ  
மகனே-பொ-செல்வனே-பொ-சுதனே-பொ  
அரவிந்தா என்தனுயிர் தரிக்குமோ ?

வசனம் ஷடி ராகத்தில்

பட்டம்கட்டிப் பாவியேன் கண்டுகளித்து உன்னைக்  
கட்டியணையக் கோரிய வெஞ்சம்

ஷட் மெட்டு.

வேகுதே அரவிந்தா பாகாயுருகுதே  
கண்மணி வேகுதே அப்பனே வேகுதே  
மைந்தனே! பாகாயுருகுதே.

எவ்வளவு பெரிய கட்டடம் திப்பற்றிக் கொண்டாலும்  
அதை ஒரு நொடியில் அவித்து விடுகிறார்களோ. என் ஒரு  
சாண்குட்சியின் தண்ணீல் அவிக்க முடியவில்லையே. ஈசா!  
என்மகன் சென்ற இடத்தில் என்னைச் சேர்த்தால்லது இத்  
தண்ணீல் அவியாது. உன் கடைக்கண்ணால் என்னைக் கடாழிக்க  
லாகாதா?

ராகம்: ஸஹரானு.

கண்டிலை யோயான் படும்பாடெல்லா மூன்று  
கண்ணிருந்துங் தெரியாதோ கசிந்துள்ளனபார்  
தொண்டரடித் தொண்டனன்றோ கருணைங்காப்  
சுத்தபரிபூரணமாஞ் சோதிநாதா!

ஐயோ! மன்னன் சென்று இத்தனை நாளாகியும் ஒரு  
சேதியும் கிடைக்கவில்லையே. நீங்களிருவருமில்லாச் சமய  
மறிந்து யாரோ நம்முர்மீது படையெடுத்து வருவதாகப்  
பிரதானி சொன்னாரே. இனி என்செய்வேன்?

ராகம்: முகாரி.

அப்பனே மகனே யென்றே அலற்றிட விதியுமாச்சோ  
எப்படா காண்பே ஜென்றே ஏங்கிடக் காலமாச்சோ  
தப்பினி பிழைப்பாயென்று தவித்து நாலுயிரை நீக்கா  
தொப்பியே சுமந்தேன் பாலா உன்னையோ காண்கிலேனே!

இனி ஒருஞிமிஷமும் உயிர்தரித்திரேன். இரவு ஆக  
ஆக என் மனத்தின் சோகம் அதிகரிக்கின்றது. (பேபத்யத்

தில் ஜயகோஷம் கேட்கத் திடுக்கிட்டு) ஹா ! முடிந்துவிட்டது. காலையில் பிரதானி சொல்லியவாறு எவ்வே படையெடுத்து வந்தவன் ஜயபேரிகை யடிக்கிறான். ஆ ! மைந்தா ! இவ்வேளை நீ ஒடிவந்து என்னைக் காப்பாற்றி நம் ராஜ்யத்தை மீண்டும் கைப்பற்றுவாயோ ?

ராகம் : நீலாம்புரி.

அலற்றினால் வருவாயோ என்னருயிர்ச் செல்வனே நான் ஜலத்தினில் குழிதிபோலத் தவிப்பது தகுமோ செல்வா குலத்தை யான் விளக்கவந்தேன் குறையுறேல் அன்னை

[யென்றே]

பலத்த தோர் கூச்சலிட்டுப் பாவிமுன் வந்திடாயோ ?

(மறுபடியும் பேபத்யத்தில் “ஐயையோ ! என்ன செய் வோம் ? தப்பிப் போகவும் வழியைக் காணேனுமே. ராணியார் அந்தப்புரத்திற்குள் அம்மன்னன் போர்வீரருடன் போக ஒருனே, அம்மையார் என்ன செய்வார்? ”)

தேவகி :—(நிலைகலங்கி) ஆ ! இதுவென்ன அஙியாயம் ? அம்மரண்மனையிலுள்ளவர்க் கொல்லாம் இப்படி கூக்குரவிடுகிறார்களே? நம் அந்தப்புரத்திற்குள் எவ்வே வருகிறானுமே! ஐயோ ! நானென்ன செய்வேன் ?

(கலிங்கனும் போர்வீரரும் பிரவேசித்தல்)

கலிங்கன் :—வீரர்காள் ! நீங்கள் இங்கே வெளியில் காவிரியுந்து உள்ளே யாரும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

போர்வீரர்கள் :—மகாராஜா ! சித்தம். (போகிறார்கள்)

கலிங்கன் :—(தேவகியை உற்றுத்தாக்கி)

(“திருவொற்றியூர் என்பது இதுதானே” மெட்டு.)

தேவகியென்பவள் இவள்தானே  
மேவிநான் வந்தவள் இவள்தானே  
அரவிந்தனை யீன்றாள் இவள்தானே  
அரண்மனைக் கதிபதி இவள்தானே

ஆ, ஆ! இவள் எவ்வளவு விசனத்தி விருந்தாலும் இவளைது எழில் சிறிதும் குன்றவில்லையே.

கண்மணி! என் தூர நிற்கின்றாய்? என்மனத்தைக் கொள்ளோகொண்ட கோகிலமே! (அருகில் சென்று கரத்தைப் பற்றப்போகிறுன்)

தேவகி:—(விலகினிறு)

(நகுமோமுகனலேனி மெட்டு.)

ராகம் - ஆபோஹி: தாளம் - ஆதி.

பல்லவி:

தகுமோ இவ்வணியாயம் தரணியில் வேந்தனே  
சசனடியைத் தொழுவாய் இன்பமுடனே நீ (த)

அனுபல்லவி.

வெகுவாய் நீ தலை துள்ளும்வீரியம் நிலைநிற்குமோ  
மான ஹீனமான வேலையை முனைந்து செய்யாதே. (த)

சரணம்.

மகளை யிழுந்து வருந்துமிப் பேதையை

கவிங்கன்:—(மேல் சொல்வதற்குள் ஆத்திரத்துடன்)  
ஈதற்கிளியே இவ் வீண் பேச்செல்லாம் இப்போது எதற்கு?  
போன்றத சினைத்து வருந்தாதே.

(ராமபாண மேட்டு.)

ராகம் - சாவேரி: தாளம் - ஆதி.

பல்லவி.

மாரன் பாணம் பிராணங் தன்னிலே

ஆடுருவிச் செல்கின்றதே ஒ சுந்தரியே ! (மா)

அனுபல்லவி.

தீரா மோகம் கொண்டு சடிதியாய் வந்தென்

பலவித போகமும் கோலாகலமாய் ஈவாய் (மா)

தேவகி—(சிவசிவ என்று காகில் கைவைத்து) சிச்சி !  
துஷ்டப்பதரே.

(மரியாதை தேவியகனே என்ற மேட்டு.)

ராகம் - சுரதி: தாளம் - ஆதி.

பல்லவி.

மரியாதைசற்றுமில்லாமல் வார்த்தையாடுகின்றயோடா (ம)

அனுபல்லவி.

பரிகாசமாய்ன்தனைச் சுகருவதுதருமமோடா (ம)

சரணம்.

பாதிகிசேலோ தன்னில் பைசாசம்போலவந்து

நாதியற்றனன்னை யேசிநாசமடைய வாசையோடா. (ம)

அடே நீசா ! உனக்கு வினாக்காலம் வந்துவிட்டது. இல்  
வாயிடில் நீ இவ்வாறு உள்ளமாட்டாய். நல்லதனமாய்ச்சொல்லு  
கிறேன். போப்பிடு.கலி:—அடி ! என் மனோரங்கிதமே ! நீ எவ்வளவு கோப  
மாய் என்னைத் திட்டினாலும் உன் வாயிலிருந்து வரும் சொற்  
கள் அமிக்க தாரைபொழிவது போசிருக்கிறது.

“ராமபாண்” மெட்டின் சரணம்.

சந்திர முகத்தினனே என் தாபத்தை  
சிங்கை மகிழ்வுடன் தீர்த்து அனைந்து  
என்தனுக்கே தருவாயோர் முத்தம்  
சமயமிதுவே ஈங்காய் !

தேவகி:—(மேலே பாடவிடாமல்) அடா! மன்னனென்று  
பெயர் வகித்த மறஷியே ! இப்பவும் நான் கடைசித்தரம் சாந்த  
மாய்ச் சொல்கிறேன்.

(ப்ரோவசமய மேட்டு.)

ராகம்: கெளரி மனோஹரி: தாளம் ஆதி.

பல்லவி.

போகச்சமயம் ஈதே யுனக்கு

(போ)

அனுப்ளவி.

மோகத்தாலே நீ முறிந்தலைய வேண்டாம்  
பாவமே யன்றியில் பின்னில்லை யுனக்கு. (போ)

சரணம்.

முந்திசெய்த வினையாவும் உன்தனக்குப்  
பின்திவந்தனுகும்பேதைமை யொழித்து  
அந்தி பகலாய் அரியைத் தொழுவாய்  
மந்தியைப் போலவே மயங்காமலே நீ. (போ)

கனிங்கன்:—(நகைத்து) உம். பாவமாம். புண்ணியமாம்.

துக்டா : தாளம். ஏகம்.

பாவ புண்ணியம் கண்டவன் யார் ?  
பக்தி மார்க்கம் கொண்டவன் யார் ?  
மோக்ஷ ஸாரம் கண்டவன் யார் ?  
மங்கைமோஹம் விட்டவன் யார் ?.

தேவகி:—சிச்சி ! வரபைமுடு. என்னாதர் வந்தால் உன்னை வெட்டி வீழ்த்துவார். மரியாதையாய் ஒழிவிடு.

கவிஞர்கள்:—உம். என்னசைக்கண்ணுட்டி! உன் நாதனு என்னை வெட்டுபவன்? இதோ இக்கிரீடம் யாருடையது பார்? உன்னை யடையும் பொருட்டு உன் மைந்தனையும் மன்னனையும் கொன்றேன். இனி என்னைத்தவிர உன்னைக்காக்க வேறொரு வருமில்லை.

தேவகி:—(கிரீடத்தை உற்றுகோக்கி) ஹா ! இது என் மன்னனுடையதே. ஐயோ! அவரையும் இழுந்துவிட்டேனா? ஆ! பிராணநாதா! (கீழே விழுந்து புலம்புகிறார்கள்.)

(தில்லையம்பல ஸ்தல மொன்றிருக்குதாம் மெட்டு.)

1. என்னசைய்வேன் ஏதுசைய்குவேன்—ஈசனே !  
மன்னனும் மதிந்தாரென்றானே.

2. ஐயையோ என்னுவி துடிக்குதே—என்னையனே !  
வையகத்தில் பாவியானேனே.

3. மாரியில்லாப் பயிர் போலானேனே—மகனே !  
வாரில்லாத மேளமானேனே.

4. திரை புரஞ்சும் கருங்கடல் தன்னில்—துரையே !  
கரைகாணுமல் கலங்கி நிற்கின்றேன்.

கவிஞர்கள்:— அன்பினுருவே ! ஆசைக்களஞ்சியமே !

“ ஆண்டாண்டு தோறும் அழுதுபுரண்டாலும் . மாண்டார் வருவரோ ” என்றபடி போனவர்களைப்பற்றி இனி புலம்பியாது பயன்? நான் இருக்கும் வரை உனக்கு ஒரு குறைவு மில்லை. என் கருத்துக்கு இசைந்துவிடு. (அவளை ஆவிஞ்சக ணஞ் செய்யப் போகிறார்கள்.)

தேவகி.—(துடி துடித்து அழுதகண்ணும் தொழுத  
கையுமாய்) ஏ அநாதரக்ஷகா! “ஹாக்ருஷ்ணத்வாரகாவாஸ”  
என்ற த்ரெளபதியின் மானத்தைக் காத்தருளிய கருணை வள்  
ளலே! இப்பேதையின் கற்பை இத்தருணம்,

(‘நடந்ததென்ன சோல்லம்மா’ மேட்டு.)

1. காக்கவரவேணும் - என்னை  
கார்முகில் வண்ண ! (கா)
2. பாற்கடல் தன்னில் பத்மினியுடனே  
பள்ளிகொண்ட பூரி பரமதயாளா!  
வேற்ற மரம்போல் விழுந்து விம்முறை  
பாவியை இவ்வேலை (கா)
3. மைந்தனை யிழுந்தேன் மன்னனைத் துறந்தேன்  
மாங்கிலங் தன்னையும் மாபாவி தோற்றேன்  
யன்னகசயன்! பேதையின் மானத்தைப்  
பிரியமுடன் இவ்வேலை (கா)

ஆபத்பாந்தவா! தாமரையிலைத் தன்னீர் போல் என்னுடையில்  
துடிக்கின்றதே. என் சோகாக்கினி ஒருபக்க மிருக்க இப்  
பாவி மோகாக்கினியால் மொழியும் வார்த்தைகள் என்  
மனத்தை ஏக்காலத்தில் ஆயிரம் வாள் கொண்டு அறுப்பது  
போலிருக்கின்றன. ஆதிமுலமே!

வெடி சரணம்.

பாவிக் கலிங்கன் பெண்டாள வென்னைச்  
சண்டாளன் மனத்தில் தோற்றியே வந்தெனைத்  
தாவியே கரத்தை மேவி பற்றவரும்  
பாதகைனக் கொல்வாயே. (கா)

ஐயோ! பாவியேன் என் செய்வேன்? எங்குய்வேன்? யாரிடம்  
முறை யிடுவேன்? கோரிய கடவுளே! பாவி நான் செய்த

பாவத்திற்கேற்றவாறு தாங்கள் செய்த சிகைத்திக்கெல்லாம் உட்பட்டேன். இக்கொடும் பாவியின் சொற்களைக்கேட்க முடிய வில்லையே. என்னை இவ்விதம் பரீஷ்விக்கவேண்டுமா? இத் தருணம் அடியாளைத் தம் திருவடியில் சேர்த்துக் கொள்ள வாகாதா? இப்பாவி கத்துக்கிருள், கதறுக்கிருள், துடிக்கிருள், தபாக்கிருள், என்ற இவ்வேளை ஈசா! உம்மிடம் யார் போய் சொல்வார்? ஆ! மன்னு! மைந்தா! (மூர்ச்சையாகிருள்).

கவிங்கன்:—காதற் கிளியே! விலையில்லா மாணிக்கமே! நீ இவ்வாறு மூர்ச்சித்திருப்பதை நான் கண்டு சுகிப்பேனு? இதோ உன் மூர்ச்சையைத் தெளிவிக்கிறேன்.

நித்யானந்த யோகிகள்:—(பரபரப்புடன் பிரவேசித்து) அடே சண்டாளா! என்ன வார்த்தை சொன்னுய்?

ராகம்—மோகனம்.

காதகா உன்னை இன்னே கண்டதுண் டாக்குகின்றேன் பாதகா பயந்தாள் தன்னைப் பண்புறப் பெண்டாளற்கு வாதமே புரிந்திம்மாதை மருவிட வருநின் மெய்யைச் சாதகத் தோடுமின்று சுதித்திட்டேன் காண்பாய்ந்தே.

அடே கொடுங்கோல் மன்னு! பரஸ்த்ரீகளைக்கற்பழிப்பதோ உன் ஆண்மைக்கழகு? காமாந்தகாரமான நரகில் விழுந்து உன் வானுளை வினாக்கிக்கொண்டாயே? அடே விஷப் பூண்டே! உனது கொடிய.செயலின் பயனை இதோ அனுபவிக்கப் போகின்றுய்.

கவிங்கன்:—(மீசை துடிக்க ஆத்திரத்துடன் வாளை உருவிக்கொண்டு) யாரடா நீ ஆண்டிப்பதரே! என் மனையாட்டி யூடன் நானிருக்கும் தருணத்தில் சுற்றேனும் மதியில்லாமல் உள் நுழைந்ததுமன்றித் தாறுமாரூய்ப்பிதற்றுகின்றுயா? என்

கீனயா நீ வெட்டப்போகின்றோ? இதோ உன்னை இவ்வாரூக் கிரையாக்குகின்றேன்? (வாளை ஒங்கும் சமயம் பத்மநாபர் சரசருடன் பிரவேசித்தல்.)

பத்மநாபர்:—அடா துரோகி! என்ன சொன்னோ? உன் மனீயாட்டியா? அதமாதமா! என் பத்தினியைக் கற்பழிக்க வந்ததுமல்லாமல் உன் வாய் கூசாது என்மனீயாட்டியென்று உள்ளிய நாவை இந்தக்ஷணம் செதுக்குகின்றேன்.

(கலிங்கன் பத்மநாபரையும் சரசரையும் கண்டதும் திடுக்கிட்டு இடியுண்டாக்கம்போல் திக்பிரமையாய் நிற்கிறுன்.)

சரசன்:—ஆ மன்னு! “கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும்முன்னே” என்பது உங்களுக்கே பொருந்திவிட்டது.

பத்ம:—(நித்யானந்தரைப் பார்த்து) முனிபுங்கவ! தாங்கள் இப்பாவியைத் தக்கசமயத்தில் பிடித்துக் கொடுத்ததற்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகின்றேன்.

நித்யா:—மன்னு! தாங்கள் எனக்குச் செய்யவேண்டிய கைம்மாறு தங்களது வாளினால் இப்பாதகனைத் தாக்கினிய மின்றி நான் வெட்ட அனுமதித்தருவதே.

பத்ம:—ஆ! அப்படியே. (வாளைக் கொடுக்கிறார்கள்.)

கலிங்கன்:—(தனக்குள்) “தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்” என்றது எனக்குப் பலித்தது. அரசனைச்சிறையில் வைத்து, இளவரசனைக் கொன்று, உத்தமியைப் பெண்டாள வினைத்தகின் பலன் (அதற்குள் நித்யானந்த யோகிகள் அவனை வாளினால் வெட்ட) ஆ! மாள்கிறேன், மாள்கிறேன். (விழுந்து இறக்கிறார்கள்.)

பத்ம.—(தேவகியருகில் சென்று மூர்ச்சை தெளிவித்து) பிராணாயகி ! எழுந்திரு. அப்பாவி கவிங்கன் ஒழுந்தான்.

தேவகி:—ஆ! பாதகா! என்னாதரின் குரலைப் போல் வைத்துக்கொண்டு பேசுகிறோயா? ஐயோ! இனி என் மன் னனை நான் காணப் போகின்றேனு?

பத்ம:—இன்னும் அப்பாவியின் பயமே இவளைப்பாதிக் கிண்றது; தேவகி! பயப்படாதே; நான் இறக்கவில்லை. கண் திறந்து பார். நான்தான் உன் பக்கவில் நிற்பது.

தேவகி:—(கனவு கண்டவன் போல் பதைத்து எழுந்து, பத்மாபரை உற்றுநோக்கி) ஆ! பிராணாதா! நான் காண்பது கனவோ! நினைவோ?

பத்ம:—நாயகி! நீ காண்பது கணவல்ல. நினைவே. இதோ நிற்கும் முனிச்ரேஷ்டரின் அருளினாலும் சிறை தப்பி உன்னையும் கண்டேன். எழுந்து அவரை நமஸ்கரி. நமது அரவிந்தன் எங்கே? கூப்பிடு. அவனையும் நமஸ்கரிக்கச் சொல்வோம்.

தேவகி:—(எழுந்து) ஆ! பிராணேசா! உம்மைக்கண்டு நான் ஒருவாறு மகிழ்ந்தாலும் அரவிந்த னென்கிற போது என்வயிறு பகிரென்கிறதே. இனி அவனைக் காணப்போகின் ரேமா? பாவிகவிங்கன் அவனைக் கொன்று விட்டானே.

பத்ம:—(திடுக்கிட்டு) ஹா என் மைந்தா! நீயோ வின் னுலகம் புக்களை? ஐயோ! உன் ஒருவனுலன்றே எங்களுக்குக் களிப்பு. எங்களை விட்டு நீ செல்வது தகுமோ? கண்ணுகிய உன்னை இழந்துவிட்டுக் குருடர்களாகிய நாங்கள் ஏதற்கு இனி உயிர் வாழ்வது? (மூர்ச்சையாகிறார். எல்லோரும் மூர்ச்சை தெளிவிக்கிறார்கள்.)

சரசன்:—மன்னு ! இனி வருந்திப் பயன் யாது ? ஏற்கனவே அரசியம்மா நலிந்திருக்கிறார்கள். தாங்கள் வருந்தினால் அவ்வம்மைக்கு இன்னும் துயர் அதிகமாகும்.

நித்யா:—ராஜன் ! போனதைப்பற்றி வருந்தி யாது பயன் ? மனதைத் தேற்றிக்கொள்ளும். நான் வந்த வேலையாய்விட்டது. எனக்கு விடைகொடும், போய்வருகிறேன்.

பத்ம:—மகரிஷியே ! தாங்கள் எங்களுக்குச் செய்த பேருதவிக்காக நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன். தாங்கள் இக்குடிசையில் கொஞ்சநாளாவது தங்கியிருக்கும்படி பிரார்த்திக்கிறேன்.

நித்யா:—அப்படியல்ல. நான் கலிங்கனது துஷ்கருத் யங்களைக்கேட்டு அவனைத் தண்டிக்கவந்தேன். அது முடிந்து விட்டபடியால் நான் போகவேண்டும். தயவுசெய்து விடையளிக்கவேண்டும்.

பத்ம:—சரி. இத்தருணமில்லாவிட்டாலும் மற்றொரு முறையாவது இங்கு எழுந்தருள வேண்டும். (தேவகியைப் பார்த்து) நாயகி ! அவரை நமஸ்கரி.

தேவகி:—முனிபுங்கவ ! தங்களருளால் என்னுயகனைக் கண்டேன். இனிநான் இவ்வுலகை நீத்து என்மைந்தனிருக்கு மிடம் சேருமாறு ஆசீர்வதிக்கக்கோருகிறேன். (நித்யாந்த யோகிகளை நமஸ்கரிக்கப் போகையில் யோகிகள் தடுத்து),

நித்யா:—அம்மா ! தங்கள் புத்திரனிடம் சேருமாறு இதோ ஆசீர்வதித்தேன். (ஆவிங்கனஞ் செய்துகொண்டு) வருந்தாதிர்கள். தங்கள் புத்திரனைச்சேர்ந்து விட்டங்கள். (சந்யாசி உடையைக் களைந்துவிடுகிறார். எல்லோரும் கண்டு விபந்து நிற்கிறார்கள்.)

தேவகி:—(அரவிந்தனை உற்றுக்கோக்கி) ஹா! இது வென்ன! என் அகக்கண்ணால் காண்கிறேனு அல்லது புறக் கண்ணால் காண்கிறேனு?

அரவிந்தன்:—அம்மா! இனி துயரம் வேண்டாம். நான் தான் தங்கள் அருமைமகன். நமக்குவந்த கஷ்டமெல்லாம் இறைவனருளால் இரவியைக்கண்ட பனிபேஞ் போய்விட்டது. அதோ ஆதித்தனும் உதயமாகும் வேளையாய்விட்டது. அப்பா! நமஸ்கரிக்கின்றேன். இப்பொழுது என்னை ஆசீர் வதிப்பதே சிறந்த கைம்மாறு ஆகும். (சரசரைப்பார்த்து) சரசரே! உம்மாலன்றே என்தாய் தங்கைதயரைக் கண்டேன். (பத்மநாயகரும் தேவகியும் அரவிந்தனை ஆனிங்கனஞ்செப்து கொள்கிறார்கள்)

இருவரும்:—குமரா! எங்கள் வயிற்றில் பாலைவார்த்தனையே.

அரவிந்தன்:—என்னருமைத் தாய்தங்கைதயரே! நான் உங்கள் அனுமதியின்றி ஒரு காரியம் செய்துவிட்டேன். அதற்கு என்னை மன்னித்து அனுமதியளிக்கக் கோருகிறேன்.

இருவரும்:—அப்பா! அப்படிப்பட்ட காரியம் என்ன செய்துவிட்டாய்! இத்தனை நாள் எங்களை விட்டுப் பிரிந்து எங்கிருந்தாய்?

அரவிந்தன்:—அம்மா! கடவுளருளினால் கானகத்தில் ஒரு கண்ணியைக் கண்டு கூதலுற்று இருவரும் மனமொத்து கடிமணம் செய்து கொள்வதாய் வாக்குறுதி செய்து கொண்டோம். அதை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தேவகி:—என்னுருபிரச் செல்வா ! மெத்த காதோழம். பழம் கழுப்பில் விழுந்தது போலாயிற்று. எங்கே உன் காதலி? நாம் பார்ப்போம்.

அரவிந்தன் :—அம்மா ! நம்மாண்மனையிலேயே தான் இருக்கிறான்.

தேவகி:—வா, போய் பார்ப்போம்.

(எல்லாரும் போகிறார்கள்.)

முன்றுவது களம் முற்றிற்று.

### ஐந்தாவது அங்கம்.

இடம்: பத்மபுரி அரண்மனை. காலம்: காலை.

(அனேக அரசர்கள் நிறைந்த சபையில் அரவிந்தனும் மோஹனுவும் சிம்மாஸனத்தில் வீற்றிருந்தபடி பிரவேசம்.)

பத்மாபர்:—சபையோரே ! ஈசனது அருளால் மலை போல வந்த கஷ்டங்கள் பனிபோல் சீங்கிவிட்டன. எனக்கு வயதாகிவிட்டபடியால் என் மைந்தலுக்குப் பட்டாபிவேகக்கு செய்ய ஏற்பாடாயிருக்கிறது. அதோடுகூட அவன் காட்டி விளைந்தபோது ஒரு கண்ணியைக்கண்டு அவளை மனப்பதாக வாக்கனித்திருப்பதால் அவ்விவாகத்தையும் இப்பொழுதே கடத்தலைமென்றிருக்கிறேன். நீங்கள் இக்காரியத்தை நடப்பித்துத் தம்பதிகளை ஆசிர்வதிக்க வேண்டும்.

குண்சேனன்:—(தனக்குள்) நான் இம்மணப்பெண்ணைக் காலும் போதெல்லாம் மோஹனுவின் சினைவு வருகின்றது. ஜீயோ ! சித்ராங்கியின் ஷலையிற் சிக்கி என்கண்மணியை உயிருடன் இழுந்துவிட்டேன். நான் ஏன் இங்குவந்தேன் ? ஹா ! என் மோஹனுவின் மனத்தின்படி செப்திருந்தால் இவ்

வித விவாகமதே ஹாத்சவம் நடத்தியிருப்பேனல்லவா? உம். யாவையுமிழுந்த பாவியானேன். (தலைகுளிந்தவண்ணம் கண் ஸீர் விடுகிறேன்.)

சபையோர்:—பத்மநாபரே! தாங்கள் அடைந்த துண்ப மெல்லாம் ஒழிந்ததற்கு நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். தங்கள் குமாரர் எப்படிப் பிழைத்துவந்தாரென் பதைக் கேட்க ஆவலாயிருக்கிறோம். இந்தப் பெண்மணி எந்த அரசனது மகளோ, அதையும் தெரிவிக்கக் கோருகிறோம்.

பதம்:—ஆ! ஆ! அப்படியே. (அரவிந்தனைப் பார்த்து) மைந்தா! நீ பிழைத்துவந்த வரலாற்றைச் சபையோருக்கு உரைப்பாய்.

அரவிந்தன்:—ஐயனே! அப்படியே சொல்கிறேன்.

ராகம்: பூரிகல்யாணி.

சாற்றவேண் கேள்விர்  
சிற்றரசர் கப்பம்  
சென்றங்கள் நாலாய்த்  
என்றனைப் பிரஜைகள்  
காட்டினில் விலங்கைக்  
வீட்டைநான் விட்டு  
என்றனை மல்லர்  
வந்தனர் அருகில்  
பின்னர் யான்தப்பிப்  
அடியினில் பணிந்தே

சபைவிறைங் தோரே!  
தண்டிவரத் தங்கை  
திரும்பிவாக் காணேன்  
ஏகமாயமைக்க  
கனவேட்டை யாட  
விரைந்துடன் சென்றேன்  
எளி தினில் மாய்க்க  
வன்புடன் ஒளிந்தேன்.  
பெரியதோர் சாதுவின்  
அணிந்தேன் காஷாயம்.

ராகம்: வஸந்த.

வழியறியாமல்  
பொழுதும் புலர்க்கையில்  
பாடியே வக்தனன்

மங்கிநான் படுத்தேன்.  
பாம்புப்பிடான்  
பரப்புடனெழுங்தேன்.

துடி வங்கதனையடைக்  
அணிகல மூட்டையை  
வனத்தில்லைக்கேன்  
மனத்திற் கிணியதாய்  
பாடலைச் கேட்டுப்  
சென்று நான் அவளைச்  
என்றன் படத்தை  
துயில் புரிந்திருந்தான்  
மையல்கொள் யானும்  
நிற்கையில் மாது  
சர்க்கரைப் பந்தலில்  
செப்பியே என்றன்

துணவுதா வென்ன  
அளித்தே ஞகு  
வருங்கியே சின்றேன்  
மங்கை டொருத்தியின  
பண்புட னருகில்  
சிறப்புடன் கண்டேன்  
ஏந்திக் கையினில்  
துழியிடை யாது  
மனமது வாடி  
நெளிவுடன் விழித்துச்  
தேன்பொழிந் தென்னேச்  
சேயடி பணிந்தாள்.

ராகம் - மோகனம்.

உப்பியே இருவரும்  
சிற்சில சேதியும்  
நெறுநெறு வென்று  
கவிங்க தேசத்தைக்  
வலிமையாய்ச் சாதுடை  
தரித்துடன் சென்றே  
சரசனால் அறிந்தே  
மன்னனைக் கொல்ல  
யின்னரே யாங்கள்  
சொங்கபர் நகரைச்  
நங்கையைச் சிறையினில்  
தாயினை வருத்தும்  
தியென விழித்துச்

ஒருமித்து நடக்கையில்  
செவியில் படான்  
நெறித்துப் பற்களைக்  
கடுகவே யடைந்து  
வாகுட னிருவரும்  
தசவலாய் யாவும்  
சமர்த்தனுய் யானும்  
மனத்தினி லெண்ணிப்  
பொள்ளென வெழுந்தென்  
சுறுக்கென வடைந்து  
தவிக்கவே வைத்துளன்  
தறிதலைக் கவிங்களைத்  
செறுத்துடன் கொன்றேன்.

ராகம் - மத்யமாவதி.

தாயுங் தங்கையும்  
மாயவ னருளால்  
புதல்வளைக் கண்டதும்

தருணத்தி லொன்றுய்  
மகிழ்வுடன் சேர்த்துதம்  
புகழ்வற உவங்தனர்

பதமலர் யானும்  
மற்றுள செய்திகள்  
சுத்தமா யறிவீர்  
ழுவையும் தனது  
நன்குற மொழிவாள்

பண்புடன் பணிந்தேன்  
மாண்புற நீவிர்  
தூய தாள் பணிந்தேன்  
ழுங்வ வருத்தாந்தம்  
நஞ்குணீர் கேண்மின்.

சபையோர்:—மெத்த ஆச்சரியம். “கெடுவான் கேடு விளைப்பான்” என்பது கவிஞகனுக்கே பொருந்தியது.

ஐயசீலன்:—(பரபரப்புடன் பிரவேசித்து) ஆ! இள வரசே! உம்மை மனைக்கோலத்தோடு கானும் பாக்கியத்தைப் பெற்றேனே! (அரவிந்தனைத் தழுவிக் கொள்கிறோன்)

மோஹனு:—

ராகம் - மால்கோஸ்.

புதலுவேன் கேள்ர்  
சகலமும் படைத்த  
இளையவள் மொழியால்  
பெரியதோர் கொடுமை  
இளையவள் தன்னுடை  
சளையாமல் பெண்ணைத்

புண்ணியர் காள்! நீர்  
சந்தர்பாரி மன்னர்  
சன்ற சேய்தன்னைப்  
பண்ணினார் பெண்ணை  
எழில் மருகனுக்கே  
தரவேண்டு மென்றூன்.

ராகம் - ரீதிகெளாள்.

பேதைக் கியாண்டு  
குதுகள் தெரிந்தாள்  
மகழ்வுட னிருவரும்  
பகிரங்க மாகப்  
சாணைக்கியனை  
பாணைக்ர கணம்  
என்றுதான் பணித்தே

பதினு ரூதலின்  
குக்கம்யா யறிந்தாள்  
மங்கைபால் வந்து  
பலமொழி கடிக்கு  
சந்தோஷமாகப்  
பண்ணவே வேண்டும்  
ஏகினார் இருவரும்.

ராகம் - பைரவி.

அன்றுதான் பேதை  
கண்ணில் நீர்வடியக்  
வனத்தினில் சென்று

அனையிழந் தவள்போல்  
கலங்கியே நெந்த  
வருந்துங் காலைதன்

மனத்தினைக் கவர்ந்த  
மோகமும் கொண்டாள்  
பின்னவள் வனத்தினிற்  
மன்னைனைக் கண்டே  
சாகசஞ் செய்தாள்  
மாலை யானிடேன்  
தந்தை யச்சொல்லைத்  
விந்த தயாய் முடிக்க

மன்னைனைக் கண்டாள்  
முற்றிலும் களித்தாள்  
பெயர்க்குடன் வந்து  
மகிழ்வுடன் எதிரிக்  
சாணக்கியலுக்கு  
மன்னிப்பீ ரென்றாள்  
தட்டியம் மணத்தை  
வேலையுஞ் செய்தார்.

ராகம் - அசாவேரி.

பேதையும் தனது  
பாதையீ தென்ற  
வீட்டினை விட்டு  
காட்டை யடைந்தாள்  
கோரமாய்ச் சிறையில்  
வீர வகூாமியின்  
கன்ஸர் கைநின்றும்  
மென்ஸவே வனத்தை  
ஸரப்பொந்து தன்னில்  
பரப்புட ணன்று  
உணவென வெண்ணி  
கணப்பொழு துள்ளே  
மன்னனின் படத்தை

ப்ராணை மாய்க்கப்  
பாதினிச் தனில்  
விரைவினிற் சென்று  
கள்ளர் வசமானுள்  
கொடுமைகள்பட்டு  
வியஸ்ருள் தண்ணால்  
கடுகவே தப்பி  
மீண்டும் அடைந்தாள்  
மருவிய மூட்டையைப்  
பாவையும் எடுத்து  
ஊக்கமா யவிழ்க்கக்  
கண்னியம் மூட்டையில்  
மாண்புறக் கண்டாள்.

ராகம் - சுருட்டி.

தன்னிறை யழிந்தே  
பின்னரம் மன்னன்  
பிரியயாய் நிற்கப்  
மன்னைனைக் கண்ட  
அன்னவன் பாதத்  
இருவரும் மனமொத்  
பரிவுடனைறிந் துளீர்  
குணசேன னீன்ற  
மணமாலை தன்னை

தருணியும் துயின்றாள்  
பெய்வளைக் கெதிரில்  
பெரிதும் மகிழ்ந்தாள்  
மங்கையும் மகிழ்வுடன்  
தன்புடன் பணிந்தாள்  
தேகியச் செய்தி  
பணிவுடன் பணிக்கேதன்  
குயரியா னின்று  
மன்னலுக் கிடுகிறேன்.

(மோஹன மாலையை அரவிந்தன் கழுத்திலிடுகிறார்கள்.)

சபையேர்.—ஆ, ஆ! வெகு ஆச்சரியம். ஜயவிஜயீபவ.

குணசேனன்:—(பரபரப்புடன் எழுந்து) ஆ! என் கண் மணி மோஹனு! என் வயிற்றில் பாலை வர்த்தாமீய. (மோஹன வைவத் தழுவி முத்தமிடுகிறார்கள்.) பத்மநாபரிட மிருந்து பத் திரிகை வந்தபோதே என் மனதில் ஒருவித உற்சாகம் உண்டாயிற்று. ஆயினும், நான் உன்னை மறுபடியும் உயிரோடு காண்பேனன்று கனவிலும் கருதவில்லை.

மோஹனு:—அப்பா! சித்தி எங்கே?

குண:—கண்ணே! உன்னைக் கெடுக்க சினைத்த காதகி காலவசமானார்.

மோஹனு:—ஜீயோ! சித்தி! போய்விட்டாயோ? என் தந்தைக்கு அந்திய காலத்தில் துபரத்தை வைத்துவிட்டாயோ. (கண்ணீர் விடுகிறார்கள்).

குண:—(மேரஹனுவைப் பார்த்து) என் செல்வமே! உன்னை அல்லல்படுத்திய சித்திராங்கிக்காகவோ அழுகிறுப்? நம்மைப் பிடித்த சனி அன்றோடு ஒழிந்தது.

சாகரிகா:—(விதூஷகருடன் பிரவேசித்து) அம்மணி! தங்களை மறுபடியும் கானும்படியான பாக்கியம் பெற்றேனே! (தழுவிக் கொள்கிறார்கள்.) அம்மா! என் கண்ணீர் விடுகிறீர்கள்?

விதூ:—ஆ! இளவரசி யம்மா! தங்கள் திருமண ஆம வடை சாப்பிட-நல்ல புண்யஞ்செய்து வந்துவிட்டேன். (குணசேனீப்பார்த்து) மஹாராஜா! நமஸ்காரம்.

மோஹனு:—என்னருமை சாகரிகா! சிற்றன்னை இறந்து விட்டாளாம். அதுதான் வருத்தமாயிருக்கிறது.

சாகரிகா, விதூஷகர்:—ஹா! அப்படியா! ப்ரபோ! என்ன கஷ்டம்?

குண:—விதூஷகரே! அச்சித்திராங்கி இறந்ததா விசனம் என்கிறீர்? உம்மாலல்லவோ உண்மை யறிந்தேன். சசனது அருளால் என் மோஹனுவைக்கண்டு களித்தேன்.

விதுா:—இளவரசியம்மா! அன்று நந்தவனத்தில் “மன் மதனைக்கண்டு மங்கைமோஹம் கொண்டு” என்று பாடினீரே. அம்மன்மதன் இவர்தானே?

சாக:—அம்மனி! உங்கள் மனையேஷ்டம் ஈசனது அருளால் நிறைவேறுமென்று நான் சொன்னது பலித்துவிட்டதன்றே?

சபையோர்:—மகாராஜாவே! நேரமாய்விட்டது. முகர்த்தம் நெருங்கிவிட்டது. பட்டாழிஷேகமாகலாம்.

பத்ம:—குழந்தைகாள்! இருவரும் சிம்மாசனத்தில் அமருங்கள். (இருவரும் சிம்மாசனத்திலமரப் பத்மநாபர் தன் கீடத்தை அரவிந்தனுக்குச் சூட்டி, கையில் செங்கோலைக் கொடுக்க எல்லோரும் ஆசி கூறுகிறார்கள்.)

குண:—சபையோரே! நானும் பத்மநாபரும் அத்யந்த சிநேகிதராயிருக்கிறபடியால் ஈசவரனே எங்களுக்குச் சம் பந்தம் செய்துவைத்தார். இச்சபையிலேயே என் மகுத்தை என் புதல்விக்குச் சூட்டுகிறேன். (மகுடத்தை மோஹனுவுக்குச்சூட்ட எல்லாரும் வாழ்த்துகிறார்கள்.)

விதுா:—நானும் ஆமவடையினிடம் அதிக பிரியமாயிருக்கிறபடியால் என்னையும் இவ்விவாகத்தில் ஆமவடை தின்ன ஈசன் கூட்டிவைத்து விட்டார். (எல்லோரும் நகைக்கிறார்கள்).

பத்ம:—சபையோர்காள்! நான் எடுத்த ஐன்மம் இன்று தான் ஸபலமாயது. இப்பொழுது என் கண்மனிகளைக் கண்டுகளிக்கும் ஆனந்தம் எனக்கு இந்திரபத்தி கிடைத்தது போவிருக்கிறது. இவ்வளவுக்கும் காரணமான என்மைந்தன் அரவிந்தனுக்கு இன்றமுதல் “இந்திரவீரன்” என்று காமம் சூட்டுகிறேன்.

இந்திரவீரன்:—சபையோர்காள்! நான் இங்கு ஒரு அதிசயத்தைக் கண்டேன். கலிங்கனது மர்மங்களை எனக்குச் சொல்லி உதவிசெய்த சரசருக்கு என்ன பிரதியுபகாரஞ்சு செய்யலாமென்று யோசித்திருந்தேன். என் எண்ணத்திற்கு அனுகூலமாப் பூருவஸ்து சேர்ந்தது. என்னருமைக் காதலி யின் தோழியின் கண்ணும் சரசரின் கண்ணும் ஒன்றே

பெடான்று பேசுவதைக் கண்டேன். ஆகையால் அவ்விருவருக்கும் இங்கேயே மனம் செய்வித்துக் கவிஞக நாட்டை அவருக்கு முடிகுட்டவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

சபையோர்:—மெத்த சங்கோஷம்.

(சாகரிகா சரசனுக்கு மாலையிட, பத்மநாயன் கவிஞக ஜஸ்து மகுடத்தைச் சரசனுக்குச் சூட்டுகிறார்.

எல்லோரும் வாழ்த்துகிறார்கள்.)

சபையோர்:—சிரோரத்னங்களே!

விதூஷகர்:—ஐயையோ! அவர்கள் மூவருக்கும்தான் சிரசிருக்கிறதோ? நாமெல்லாம் தலையில்லாத முன்டமா?

சபை:—(நகைத்து, இந்திரவீரன், மோஹன், சரசன் மூவரையும் பார்த்து)

மன்னவன் வலிசெங் கோவினு லன்றி  
வாளினால் சேனையா வில்லை,

நன்னெறி வழுவா மன்னவன் றனக்கு  
நாடெல்லாம் பேரர ஞுலகின்

மன்னுயிர ரெல்லா மவன்படை யன்னேன்  
மனமெல்லா மவனுறை பிடம்

இன்னதன் மையினை ரெசளிப் பவனை  
யிகல்செயுங் தெறங்கு மூலரோ?

என்னும் நீதிநூலின்படி அரச�ுபுரிந்து நீட்டிகாலம் வாழ் வீராக.

விதூ:—நான் ஒரு நீதிநூல் சொல்லிவிடுகிறேன். பிறகு ஆலத்தி யெடுக்கலாம்.

சபையோர்:—அப்படியே, சிக்கிரம் சொல்லும்.

விதூ:	மன்னனுக்கழுது	மனுநீதிவழுவல்
	அமைச்சர்க்கழுது	சமைத்துவைத்தல்
	பணியோனுக்கழுது	பிணியோடிருத்தல்
	மறையவற்கழுது	நிறையப்புசித்தல்
	புலவற்கழுது	கலகம்விளாத்தல்
	பண்டிதற்கழுது	மன்றையையுடைத்தல்
	பெண்டிர்க்கழுது	சன்றைடித்தல்
	வைசியற்கழுது	வேசியர் வீடு

குடிகளுக் கழுகு	குடங் கள் குடித்தல்
வீரருக் கழுகு	வெறுமை யிருத்தல்
துறவியர்க் கழுகு	சிறமியர் வீடு
பாடகர்க் கழுகு	படுத்துமே யழுதல்
பத்தினிக் கழுகு	பதிபையுதைத்தல்
இவ்விதமாக	இருப்பாரானல்
சரியான நரக	சொர்க்கம் சிடைக்குமே.

சபையோர்:—வி தாஷ்கரோ ! பேஷ்; பேஷ். நீதி நூல் வெகு அழகா யிருக்கிறது. (எல்லோரும் விளாப்புடைக்க கணக்கிறார்கள்.)

பத்ம:—சபையோர்கள் ! கேரமாகிறது. தம்பதிக ஞக்கு ஆலத்தி யெடுத்து விட்டுப் போஜனத்திற்குப் போவோம்.

சபையோர்:—

(“ஆப்ரியாநினு” மேட்டு.)

மங்களம் இந்திர வீரராஜர்க்கும்
மோஹனங்கி தேவிக்கும்
எங்கும் புகழ் பெற்று வாழக
ஏந்தல் சரச ராஜர்க்கும்
சாகரிகா தேவியர்க்கும்
சகலருக்கும் மங்களம்
பத்மநாபர் தேவகிக்கும்
பார்புகழ் குணசேனர்க்கும்
எத்திசையோர்கள் புகழ்
என்றும் சுபமங்களம்.

விதூ:—சபையோர்கள் ! இதோ நான் ஒரு சிறிய மங்களம் பாடுகிறேன்.

ஐ மேட்டு.

மங்களம் மோஹனங்கிதேவிக்குத்
தின்கலாம் ஆமவடை
வெண்கலம் குசக்கலம் அதற்குமேல்
மணிமங்கலம்

எங்கள் எம்பாராழ்வார் என்னி  
 யிருக்கும் மதுரமங்கலம்  
 ஆணிவரையில் அறுப்பறுத்துக்  
 கட்டிலவப்பது நெற்களம்  
 மார்கழிமழை தன்னிலே  
 போர்த்துக்கொள்வது தம்பளம்  
 கல்யாண வீடுதன்னில்  
 பொரிப்பதுமே அப்பளம்  
 ஆமவடை மோர்க்குழம்பு  
 வைப்பதுமே கங்காளம்.

ஆ ! என் அதிருஷ்டமே, அதிருஷ்டம். நான் உள்ளே  
 போகவேண்டியதுதான் அடி. ஆமவடை காத்துக்கொண்டிழ  
 ருக்கும். வாயில் ஜலம் ஊறுதப்பா. (குதிக்கிறுன்; எல்  
 லோரும் நகைக்கிறார்கள்.)

பத்ம :—சபையோர்கள் ! எல்லோரும் எழுந்திருங்கள்.  
 போஜனத்திற்குப் போவோம். (எல்லோரும் எழுந்திருக்கிறார்கள்.)

(நாடக பாத்திரர்கள் ஒன்றுசேர்ந்து ஈசனைத்  
 துதி செய்கிறார்கள்.)

கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுங் களிப்பே !  
 கானூர்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்குங் கண்ணே !  
 வல்லார்க்கு மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே !  
 மதியார்க்கு மதிப்பவர்க்கும் மதிகொடுக்கு மதியே !  
 நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே !  
 நரர்களுக்கும் சரர்களுக்கும் நலங்கொடுக்கு நலமே !  
 எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற பரமே !  
 என்னாசீ யான்டுக்கும் இசையுமணிச் தருளே !

இந்திர மோஹன் முற்றிற்று.  
 தமிழ்நாடு அமைச்சர் மாரி பேண்டுத் திரை விழுதல்.)

இந்திர மோஹன் முற்றிற்று.

குபம் !

குபம் !!

குபம் !!!

தென்கால - 600 008

19/8/26

வக்கீல் ஏ. நடேசப் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டவை.

## கல்யாணி.

இஃது கன்னிலம் வக்கீல் நடேசப்பிள்ளையால் எழுதப்பட்டது. இவர் இதனுள் வியாஜ்யங்களையும், உலகவிவகாரங்களையும் எடுத்து வெகு விளக்கமாக வெளித்திருக்கின்றார். இதுவன்றி, வேசியால் நேரி மேல் இழிவும் கஷ்டமும் இதன்கண் நன்கு வெளிக்கப்பட்டிருக்கின்றன. தர்மசொத்துக்களைப்பலவாறு மனம்போன்படி செலவிட்டுத்தாம் என்ற பெரும் அகம்பாவத்தில் மூழ்கியிருப்பவர்களைக் கண்டித்தும் எழுதப் பட்டுள்ளது. ஆகவான், இதை ஆண்பெண் இருபாலாரும் வாசிக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.

விலை அண் 12.

## பவளத்தீவு

அல்லது

## சுந்தரவரதராஜன்.

இது கற்பனைக் கதைகள் எழுதுவதில் பிரக்யாதி பெற்ற ரெயினால்ட்ஸ் என்பவரால் எழுதப்பட்டது. அதை தமிழில் மொழி பெயர்த்து எனிய நடையில் படிக்க. மிக ஆச்சரியமாகவும், துக்கரமாக வும் படிப்போர் மனதைக் கவரக்க டியதாகவும் இருக்கும். இரண்டு பாகமும் ஒரே பையிண்டு செய்யப்பட்டிருக்கிறது.

விலை ரூ. 1 8 0

கிருஷ்ணவேணி (அச்சில்)

## ஸ்ரீ நடராஜத்துவம்.

ஒரு புதிய தமிழ் நால்.

இதில் நடராஜத்துவம், விபூதி மகிமை, உருத்திராக்க மகிமை, பஞ்சாக்கா ரகசியம், ஸ்ரீ நடராஜ மூர்த்தி அபிகோச பூஜை உற்சவாநி கள் அடங்கியவை.

விலை அண் 0 8 6

தீரிபுரகந்தா அண்டு கம்பேணி;

2, கானுபாக் தெரு, திருவல்லிக்கேணி,

சென்னை,